

# தினமூரசு

THINAMURASU

தினப்பதிப்பு

**AKSHAYA CONSTRUCTION JAFFNA**

கட்டடங்கள் கட்டுதல். வீடு கட்டுதல்.  
பழைய வீடுகளைத் திருத்துதல்.  
குளியலறை கட்டுதல்

**Plumbing, Electrical, Painting**

ஒலன்தீர்வும் சூடுகவும், குறைந்த  
விலையிலும், குறித்த காலத்திலும்  
செய்யக் கொடுக்கப்படும்

தொடர்புக்கு : 0776679564

முரசு - 04

திருவள்ளூர் ஆண்டு 2045 ஆன் 09 திங்கட்கிழமை (23.06.2014) பக்கங்கள் 20

ஓசை - 265

## வட்டரக்க விஜித தேரர் தன்னைத்தானே தாக்கினார்

என்கிறது பொலிஸ் தலைமையகம்

மஹியங்களை பிரதேச சபை உறுப்பினரும் ஜாதிக பல சேனாவின் தலைவருமான வட்டரக்க விஜித தேரர், பொய்யான முறைப்பாட்டை செய்துள்ளார் என்றும் இது தொடர்பில் நீதிமன்றில் அவர் பதிலளிக்க வேண்டி ஏற்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தன்னைச் சிலர் தாக்கியதாக வட்டரக்க விஜித தேரர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இருப்பினும் இது தவறான முறைப்பாடாகும்.

விஜித தேரர், தன்னைத் தானே தாக்கிக் கொண்டுள்ளார் என்பது பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேரருக்கு

ஏற்பட்ட காயங்கள் குறித்து அவ தானிக்கும் போது அவை அவ ராலேயே ஏற்படுத்திக் கொள்ளப்

(19) ஆம் பக்கம் பார்க்க...



## வட்டரக்க விஜித தேரருக்கு பலவந்தமாக 'சுன்னத்'

கடந்த வாரம் தாக்கப்பட்ட வட்டரக்க விஜித தேரர், தாக்குதலின் போது தனக்கு சுன்னத்து எனப்படும் விருத்த சேதனம் செய்யப்பட்டதாகக் கூறினார் என்று அவரது சட்டத்தரணி

தெரிவித்துள்ளார்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வட்டரக்க விஜித தேரரை சந்தித்து திரும்பிய அவரது சட்டத்தரணியான நாமல் ராஜபக்ஷ இந்தத் தகவலை பி.பி.சி.யிடம் கூறியுள்ளார்.

ஒரு மிதவாத பிக்குவாக பொதுவாகப் பார்க்கப்படும் விஜித தேரரை, முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக கரும்போக்கு பெளத்த பிக்குமார் விமர்சித்து வருகின்றனர்.

அனாதகம் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கரும்போக்கு பெளத்த அமைப்பின் ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்ட மறுதினம் வட்டரக்க விஜித தேரரும், தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வீதியில் கிடக்கக் காணப்பட்டார்.

மருத்துவமனையில் அனு

(19) ஆம் பக்கம் பார்க்க...

## நெருக்கடிக்குள் நாட்டைத் தள்ள சில அடிப்படைவாதிகள் முயற்சி

### தயான் ஜயதிலக எச்சரிக்கை

(கொழும்பு)

சர்வதேச ரீதியில் இலங்கையை மீளவும் பாரதூரமான ஆபத்திற்குள் தள்ளும் நடவடிக்கையில் நாட்டிலுள்ள சில அடிப்படைவாதிகள் ஈடுபட்டுள்ளதாக இராஜதந்திரி தயான் ஜயதிலக எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதா



வது,

மேற்கூலக நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள், தமிழகத்

தில் உள்ள தமிழர்களின் வாக்குவங்கி என்பன இலங்கைக்கு இன்று பெரும் ஆபத்தாக அமைந்துள்ளது.

மனித உரிமை குற்றச் சாட்டுக்கள், சர்வதேச விசாரணை என இலங்கைக்கு எதிரான செயற்பாடுகள் அனைத்திற்கும்

(19) ஆம் பக்கம் பார்க்க...

# வடக்கு மாகாண சபையை இயக்க முன்முள்ள தடைகள் தான் என்ன?

## கூட்டமைப்பிடம் கேட்டார் ஐ.நா. உதவிச் செயலர்

வடக்கு மாகாணசபையை இயக்கமுடியாதுள்ளது என்றால் அதற்கான தடைகள் என்ன, மக்கள் மீளக்குடியமர்த்தப் படவில்லையாயின் அதற்கான காரணம் என்ன, இன்னும் எவ்வளவு தொகையினர் அகதிகளாகவே உள்ளனர் போன்ற விவரங்களை

ஐ.நா. உதவிச் செயலர் தம்மிடமிருந்து பெற்றுக் கொண்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், அதன் பேச்சாளருமான சுரேஷ்

பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளை முன்னெடுப்பது குறித்து ஆராய வந்துள்ள ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஓஸ்கார் பெர்னாண்டஸ்'க்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இரண்டாம் நாள் பேச்சு நேற்று இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்

தில் முற்பகல் 10.00 மணிமுதல் நண்பகல் 12.15 மணிவரை நடைபெற்றது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் இரா. சம்பந்தன், பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபை முதலமைச்சர் சி. வி.விக்னேஸ்வரன் ஆகியோர்

(19) ஆம் பக்கம் பார்க்க...

## இரண்டு நாள் காய்ச்சல் உயிரிழந்தார் யுவதி

(யாழ்ப்பாணம்)

காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு யாழ்ப்போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

சென்.பற்றிக்ஸ் கல்லூரி வீதியைச் சேர்ந்த ரி.கௌதினி

(19) ஆம் பக்கம் பார்க்க...

## இலங்கை மீது சர்வதேச விசாரணை எவரையும் அனுமதிக்காது அரசு

### உயர்கல்வி அமைச்சர் தெரிவிப்பு

மனித உரிமை மீறல் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு எவரையும் இலங்கையினுள் அனுமதிப்பதில்லையென அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி.திலாநாயக்கா தெரிவித்தார். மடவளையில் இடம்பெற்ற

அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சங்கத்தின் (வை.எம்.எம்.ஏ) தேசிய மகாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்தநாட்டில் சகல இனங்களுக்கும் தத்தமது சமயக் கடமைகளை நிறைவேற்றும் உரிமை உண்டு. சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாடு இன்றி சகல இனங்களும் சகல சமயங்களும் எல்லாவற்றையும் சமமாக அனுபவிக்கும் உரிமையுண்டு.

கடந்த கால யுத்தத்தின் போது வடபகுதியில் உள்ள முஸ்லிம்களும், அப்பாவித் தமிழர்களும் அனேக துன்பங்களை அனுபவித்து வந்தனர். வணக்கத்தலங்கள் தாக்கப்பட்டன. ஸ்ரீ தலதாமாளிகை கூட தாக்கப்பட்டது. முன்னைய ஜனாதிபதிகள் எவராலும் செய்ய முடியாது போன ஒன்றை எமது ஜனாதிபதிமகிந்த ராஜபக்ஷ செய்து காட்டினார்.

(19) ஆம் பக்கம் பார்க்க...



## அரசாங்கம் இலவசக் கல்வியை இல்லாதொழிக்கின்றது

### ரணில் குற்றச்சாட்டு

அரசாங்கம் இலவசக் கல்வியை இல்லாதொழிக்கும் செயற்பாடொன்றை ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹோமகம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அன்று போர்த்துக்கேயர்கள் விகாரைகளையும், கோவில்களையும் அழித்தனர். அதேபோன்று இன்று இலவசக் கல்வியை அழிக்கின்றனர், என்பதனை கவலையுடன் கூற வேண்டும். சர்வதேச நாணய நிதியத்

துடன் இணைந்து இந் நாட்டின் கல்வியை முழுமையாக இல்லாதொழித்தனர். பல்கலைக்கழகங்களுக்கு நிதி வழங்குவதில்லை. தனியார் நிறுவனங்களுக்கு செல்லுமாறு கூறுகின்றனர். இல்லாவிடின் வெளிநாடு செல்லுமாறு கூறுகின்றனர். எனவே நாம் இதனை மாற்றியமைக்க வேண்டும்.

அதற்காக நாம் ஒன்றிணைய வேண்டும். மக்கள் கருத்துக்கணிப்பொன்றை நடத்த வேண்டும். தேர்தல் ஒன்று நடைபெறாவிடின் வீதிக்கு இறங்கி அவர்களை விரட்டும் வரை போராட வேண்டும் எனத் தெரிவித்தார்.

(19) ஆம் பக்கம் பார்க்க...

## குரோத மனப்பாங்குடனான பேரணிகளுக்கு தடை விதிப்பு பொலிஸார் தெரிவிப்பு

இன அல்லது மத ரீதியில் மக்கள் மத்தியில் குரோத மனப்பாங்கை உருவாக்கும் பேரணிகள் மற்றும் ஊர்வலங்களுக்கு எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்படமாட்டாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற

சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

(19) ஆம் பக்கம் பார்க்க...

## என் க.பொ.த. (உ/த) இரசாயனவியல் வினாத்தாள்



# நோன்பை முன்னிட்டு கலந்துரையாடல்

(யாழ்ப்பாணம்)  
உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு யாழ்ப்பாணம் உலமா சபைத்தலைவர் கே.எம்.ஏ. அனீஸ் தலைமையில் யாழ்ப்பாணப்பண்ணையிலுள்ள இராணுவ முகாமில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் உலமா சபை உறுப்பினர்களும், பள்ளிவாசல் நிர்வாகிகளும் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். பிரிகேடியர் அபயநாயக்கா தலைமையில் இராணுவப் பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர். தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு

மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கத்துடனும் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நோன்பை முன்னிட்டு நடைபெறும் தொழுகைகளுக்கு மக்கள் வருகைதரவுள்ளதை அடுத்தும் இதற்கான பாதுகாப்பை வழங்குமாறும் இராணுவத்தினரிடம் உலமாசபையினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்களின் பாதுகாப்பு, இராணுவத்தின் சேவைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், பாதுகாப்பை வழங்குவதற்கு ஏதுவாக இராணுவ அதிகாரிகளின் உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு பிரிகேடியர் இதன்போது தெரிவித்தார். (105)

# சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்



(இளவாலை)

வடமாகாணத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அனைவரும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசந்திர தெரிவித்தார். இளவாலை பொலிஸ் நிலையத்தில் முதன் முறையாக நேற்று முன்தினம் ஊடகவியலாளர்களை சிநேகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பாக பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து கேட்கப்பட்டது. வடமாகாணத்தில் பொலிஸார் தமது கடமைகளை சரியாக செய்கின்ற போதும் சட்டத்தில் காணப்படும் சில குறைபாடுகள் காரணமாக சிலர் தப்பித்துச் செல்கின்றனர். இதைத் தடுப்பதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு பொலிஸாருக்கு கிடைக்கவேண்டும். இல்லையேல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கமுடியாது போகும். வாள் வைத்திருப்போரையும், அதனை தயாரிக்கும் கம்மாலை உரிமையாளர்களையும் அவதானித்து வருகிறோம். இது தொடர்பாக பொலிஸார்

வாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு  
சில சர்களைக் கைது செய்துள்ளனர். வாள் தயாரிக்கும் கம்மாலைகளைப் பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் அவதானித்து வருகின்றனர். அதேபோல் ஊடகவியலாளர்களும் செய்திகளை வெளியிடும் போது பொறுப்புடனும் சமூகத்தில் அக்கறையுடனும் செயற்படவேண்டும். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வாராந்தம் பொலிஸாருடன் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்படும் விடயங்கள் சரியாக மக்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை. குற்றங்கள் மற்றும் பொலிஸ் தொடர்பான செய்திகளை எழுதும் போது சந்தேகங்கள் ஏற்பட்டால் குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை கேட்டு தெரிந்து கொண்டு எழுதுங்கள். ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியிடும் போது பொறுப்புடன் நடந்து கொள்ளும் மாதத்தில் ஒரு நாளாவது யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடகவியலாளர்களைச் சந்தித்து கலந்துரையாட நான் தயாராக உள்ளேன். ஏ - 9 நெடுஞ்சாலையில் இரவுப் போக்குவரத்து கடமையில் பொலிஸார் ஈடுபட்டிருக்கவில்லை என சிங்கள நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டமை குறித்து கருத்து தெரிவித்த வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர், போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருக்கும் பொலிஸார் இரவு வேளையில் இலஞ்சம் வாங்குகின்றனர் என முறைப்பாடுகள் தமக்கு கிடைத்திருப்பதன் காரணமாக பொலிஸார்

ரைச் சீருடையில் பணிக்கு அமர்த்தாமல் சிவில் உடையில் அவர்களைக் கடமையில் ஈடுபட வைத்திருக்கின்றனர் என அவர் குறிப்பிட்டார். பொதுமக்களின் பாதுகாப்பு விடயத்தில் குறிக்கோளாக இருக்கும் பொலிஸார் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட 24 மணி நேரம் கடமையில் உள்ளனர். பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்கினால் 6 மாத காலப் பகுதியில் வடமாகாணத்தின் சட்டம், ஒழுங்கை நிலை நாட்டி முதல் தரத்திற்கு அதனைக் கொண்டுவரமுடியும் என்றார். இச்சந்திப்பில் காங்கேசன் துறை சப் இன்ஸ்பெக்டர் ஜ.என்.கே.ரணவீர, இளவாலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.சிந்திக்க பண்டார மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடன் இருந்தனர்.

## அடிக்கல் நாட்டல்

நெல்லியடி மத்திய கல்லூரியில் 3 மாடிகளைக் கொண்ட தொழில்நுட்ப பிரிவை நிர்மாணிப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிநி நிதி ஒதுக்கியுள்ளார். இதனையடுத்து கட்டிட நிர்மாணத்துக்கான அடிக்கல்லை நாளை செல்வாக்கிழமை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா நாட்டிவைக்கவுள்ளார். (109)

## சி.ரி.சி. ஸ்கான் சேவை ஒரிரு தினங்களில் வழமைக்கு

யாழ்ப்பாணம் பதில் பணிப்பாளர் தெரிவிப்பு  
(யாழ்ப்பாணம்)  
யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் பழுதடைந்திருக்கும் சி.ரி.சி. ஸ்கான் இயந்திரத்தை திருத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான இயந்திரத்தின் பகுதியொன்று தருவிக்கப்பட்டிருப்பதுடன், இரண்டொரு தினங்களில் சேவை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் வைத்தியசாலை பதில் பணிப்பாளர் சிறிபவானந்த ராசா தெரிவித்துள்ளார். குறித்த இயந்திரத்தின் பகுதி கொழும்புக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாகவும், இன்று அது யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டு திருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நாளை அல்லது நாளை மறுதினம் சி.ரி.சி. ஸ்கான் இயந்திரம் செயற்பாட்டிற்கு வரும் என்று குறிப்பிட்டார். சி.ரி.சி ஸ்கான் இயந்திரம் பழுதடைந்ததன் காரணமாக நோயாளிகள் வவுனியா மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளுக்கு அம்பலன்ஸ் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (பா)

## வட்டு. யாழ்ப்பாணக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா எதிர்வரும் வியாழக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு கல்லூரி முதல்வர் வண.டேவிற் சதானந்தன் சொலமன் தலைமையில் இடம்பெறும்.

இவ்விழாவில் ஹொக்கி, கிரிக்கெட், உதைபந்து, கூடைப்பந்து மற்றும் தடகள போட்டியில் சிறந்த வெளிப்பாட்டை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு 'கலர்ஸ்' விருது வழங்கி கௌரவிக்கப்படும். அத்துடன் 2013 இல் விளையாட்டில் சிறப்பாக செயற்பட்ட மாணவர்களுக்கு வெவ்வேறு துறைகளில் விருதுகள், கிண்ணங்கள் வழங்கப்படுவதுடன், கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்கு சிறப்புப் பரிசில் களும், ரூபகார்த்த பரிசில்களும், கிண்ணங்களும் வழங்கப்படவுள்ளன. மேற்படி பரிசளிப்பு விழாவிற்கு தென்னிந்திய திருச்சபை பேராயர் அதி.வண.கலாநிதி டானியல் எஸ்.தியாகராஜா, திரும்பி கலாநிதி தயாளினி தியாகராஜா ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர். (92)

## இராஜேஸ்வரி அம்பாளின் இரதோற்சவம் நாளை

(யாழ்ப்பாணம்)  
நல்லூர் ஆடியபாதம் வீதி அருள்மிகு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி (பேச்சி) அம்பாள் ஆலய இரதோற்சவ விழா நாளை இடம்பெறவுள்ளது. கடந்த திங்களன்று கொடியேற்றத்துடன், ஆரம்பமான மஹோற்சவத்தில் இன்று மாலை 5 மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்று 6 மணிக்கு சப்பறத்திருவிழா இடம்பெறும். நாளை காலை 6 மணிக்கு வசந்தமண்டபப் பூசை இடம்பெற்று 7 மணிக்கு அம்பாள் இரதோற்சவத்தில் காட்சி கொடுத்து அருள்பாலிக்கவுள்ளதுடன், நாளை மறுதினம் காலை 8 மணிக்கு தீர்த்த உற்சவமும் இடம்பெறவுள்ளது.

## சிறு விளம்பரங்கள் டயானா பிளாஸ்டிக்

நீசைக்கின் (மீள் சுழற்சி)  
அனைத்து வகை கழிவு பிளாஸ்டிக், பொலித்தீன், என்பன விலைக்கு வாங்கப்படும். ரூபா 30 தொடக்கம் ரூபா 70 வரை.  
இல.06 கனகசபை லேன், சிவலிங்கப்புளியடி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம். 021 222 8680, 077 592 5088.

## வீடு விற்பனைக்கு

அதிக பாதுகாப்பான இடத்திலுள்ள கூரைக்கு சீற போட்ட புதிய வீடு விற்பனைக்குண்டு. அரச ஊழியர், வங்கி, ஊழியர், பென்சன் பெறுவோர், வேற நிரந்தர வருமானமுள்ளோர்க்கு முன்னுரிமை வழங்கப்படும். விரும்புவோர் தொடர்பு கொள்ளவும். க.சீவந்ணம் (சிவராதா) நிஜிஸ்டர் சம்பந்தர் ஒழுங்கை சுதமலை தெற்கு. (R/352)

## வேலைவாய்ப்பு

விமான நிலையம் (தனியார்) பகுதிக்கு சுத்திகரிப்பாளர் பாதுகாப்பாளர், பெக்கிங் 18 - 55 வரையான ஆண், பெண் தேவை. சம்பளம் 18,000 ரூபா தொடக்கம் 35,000 வரை. தங்குமிடம், உணவு, பயிற்சியும் வழங்கப்படும். வேலை தேடி அங்கும் இங்கும் அலையாமல் இன்றே அழையுங்கள். 077 596 4299 (C/3715).

நிரந்தரமான தொழில், நிரந்தரமான சம்பளத்துக்கு 24,000 ரூபா தொடக்கம் 38,000 ரூபா வரை. வருகைதரும் தினமே சேர்த்துக் கொள்ளப்படுவார். (உற்பத்தி, பொதியிடல், மேற்பார்வையாளர்) சாப்பாடு, சூக்குமிட வசதி உண்டு. 18 - 55 வரையான ஆண், பெண்களும் குழுக்களாகவும் இணைந்து கொள்ளலாம். 077 085 4068

### சனிக்கிழமை அதிர்ஷ்டம்

உத்தியோகபூர்வ முடிவுகள்

சீட்டிழுப்பு இல. 2539 திகதி 21-06-2014

ஆங்கல் எழுத்து: **A**

வெற்றி எண்கள்: **02 35 56 58** போனஸ் இல: **24**

ஜக்பொட் பரிசு ரூ. 12,818,150/- வெல்லப்படவில்லை

| இனையும் இலக்கங்கள்                     | வெற்றியாளர் தொகை | பரிசுத் தொகை | மொத்த பரிசுத் தொகை |
|--|------------------|--------------|--------------------|
| 1 இல                                   | 204645           | 20/-         | 4,092,900/-        |
| 2 இல                                   | 14662            | 100/-        | 1,466,200/-        |
| 3 இல                                   | 305              | 1,000/-      | 305,000/-          |
| 4 இல                                   | 02               | 1,000,000/-  | 2,000,000/-        |
| 1 இல + ஆங்கல் எழுத்திற்கும்            | 8115             | 40/-         | 324,600/-          |
| 2 இல + ஆங்கல் எழுத்திற்கும்            | 595              | 1,000/-      | 595,000/-          |
| 3 இல + ஆங்கல் எழுத்திற்கும்            | 14               | 10,000/-     | 140,000/-          |
| 4 இல + ஆங்கல் எழுத்திற்கும்            | -                | 12,818,150/- | -                  |
| 1 இல + போனஸ் இல                        | 9713             | 100/-        | 971,300/-          |
| 2 இல + போனஸ் இல                        | 478              | 500/-        | 239,000/-          |
| 3 இல + போனஸ் இல                        | 05               | 100,000/-    | 500,000/-          |
| 1 இல + ஆங்கல் எழுத்திற்கும் + போனஸ் இல | 396              | 200/-        | 79,200/-           |
| 2 இல + ஆங்கல் எழுத்திற்கும் + போனஸ் இல | 13               | 1,500/-      | 19,500/-           |
| 3 இல + ஆங்கல் எழுத்திற்கும் + போனஸ் இல | 1                | 150,000/-    | 150,000/-          |
| வெல்லப்படாத மொத்த பரிசுத் தொகை         | 238944           | -            | 10,882,700/-       |

ஊதா நிற டிக்கட்டுகள் 2014.06.25 ஆம் திகதி புதன்கிழமை சீட்டிழுப்புக்கு செல்லுபடியாகும். வெற்றி பெறும் டிக்கட்டுகள் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும்.

இந்த புதன்கிழமை கப்பல் ஜக்பொட் பரிசு ரூ. 13,376,775/-

அபிவிருத்தி லொத்தார் சபை (C/3700)



## மிருக பலியிடுதலை நிறுத்துவதற்கு இந்து அமைப்புகள் முன்வரவேண்டும்

இந்துக்குருமார் ஒன்றியத்தலைவர் வேண்டுகோள்

(யாழ்ப்பாணம்)

வீதியெங்கும் சுகாதாரமற்ற முறையில் கோழிப்பண்ணைகள் உருவாகப்பட்டு தாராளமாக கோழி இறைச்சி விற்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடு என்பது சொல்லில் அடங்கா.

இதனை ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளும் கவனத்தில் எடுக்க வேண்டும் இல்லாவிடில் இன்னும் சிறிது காலத்தில் டெங்கினை விட மிக மோசமான நோய்கள் குடாநாட்டில் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன.

இவ்வாறு இந்து குருமார் ஒன்றியத்தலைவர் வித்தியாசேகரம் சிவலிங்கம். வாசுதேவக்குருக்கள் தெரிவித்தார்.

வலிமேற்கு பிரதேச சபையில் சுற்றுக்குழல் தினம் பிரதேச சபை தவிசாளர் திருமதி.நா.ஐங்கரன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் இத்தினத்துக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய வித்தியாசேகரம் சிவலிங்கம். வாசுதேவக்குருக்கள் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்த தாவது.

அன்பு, கருணை, தாட்சணியம்

என்று சொல்லுகின்ற தமிழர் பரம்பரை இவ்வாறான இழி செயலான மிருக பலியிடுதலை உடன் நிறுத்த வேண்டும்.

இதற்காக அனைத்து பொது அமைப்புகள், இந்துமத அமைப்புகள், உள்ளூராட்சி சபைகள் குரல் கொடுக்கவேண்டும் திணைக்கழிவுகளை முகாமைத்துவம் செய்வது மட்டும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அல்ல.

மரம் வெட்டுதல், மிருகங்களை பலியிடுதலை நிறுத்துவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஒரு அம்சமாகும். இன்று வலிமேற்கு பிரதேச சபை சுற்றுச்சூழல் தினத்தை வேளாட்சித் துறையினர் இணைந்த வகையில் முன்னெடுக்கின்றது.

பிரதேச சபையின் தவிசாளர் இவ்வாறான தினங்களை முன்னெடுத்து வலிமேற்கு பிரதேசத்தின் வளர்ச்சி அபிவிருத்திக்கு உதவி வருகின்றார். எனவே சுற்றுப்புறச் சூழல் தினம் என்பது சுத்தமாக இருப்பதற்கான நிகழ்வு மட்டுமல்ல அனைத்து விடயங்களிலும் முன்னுதாரண புருஷர்களாக ஒவ்வொரு மனிதனும் செயற்படுவார்களாயின் இந்த உலகில் இவ்வாறான தினங்கள் தேவையற்ற ஒன்றாகிவிடும் என்றார். (92)

## கல்விக்கான உதவிகள் வழங்கல்



(யாழ்ப்பாணம்)

வடக்கு பிரதேசங்களில் யாழ்ப்பாணம் நிறுவனம் மேற்கொண்டு வரும் நலிவுற்ற மாணவர்களின் கல்விக்கான உதவித்திட்டத்தின் கீழ் சமூக சேவையாளர்களும் கனடா வாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்களும் தனித்தனி உதவியளித்தனர். செல்வி ச.அஞ்சனா, ம.பி.நேருக்குமார் ஆகியோரின் அனுசரணையில் இம்மாதத்தில் இருந்து யாழ்ப்பாணம் கல்லூரி விடுதியில் தாய், தந்தையரை இழந்த இரு மாணவர்கள் இணைக்கப்பட்டு அவர்களின் கற்றல் செலவீனம் முழுதும் பொறுப்பேற்கப்பட்டது.

மேலும் அதி பின் தங்கிய பிரதேசமான 7வருடங்களின் பின் மீளக் குடியமர்வு இடம் பெற்ற கிழக்கு மாகாண தி.மு.சம்பூர் கூனித்தீவு நாவலர் வித்தியாலயத்திற்கு தற்காலிக ஆசிரியர் ஒருவரை மேலும் நியமித்து இவ்வாண்டு முழுமைக்குமான கொடுப்பனவும் வழங்கப்பட்டது. (48)

## சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்குமாறு பொலிஸார் அறிவிப்பு

வீடுகளில் சட்டவிரோதமான நோக்கங்களுக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் வாள்கள், கத்திகள் போன்ற மோசமான ஆயுதங்களை இரு வாரங்களுக்குள் தத்தமது பகுதி கிராம சேவையாளர்கள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கும்படி கோப்பாய் பொலிஸார் நேற்றுமுன்தினம் தமது பிரிவில் உள்ள பகுதிகளில் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்தனர்.

கோப்பாய், உரும்பிராய், கல்வியங்காடு, திருநெல்வேலி போன்ற பகுதிகளிலேயே ஜீப்பில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் மூலம் பொலிஸாரால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

இவற்றை ஒப்படைக்காமல் பதுக்கி வைத்திருந்தால் வீடுகளில் தேடுதல் நடத்தப்பட்டு அவை கைப்பற்றப்படும் என்றும் சம்பந்தப்பட்ட நபர்

களுக்கு எதிராகக் கரும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டது. (48)

## நவாலியில் நூலகம்

மறைந்த சர்வேஸ்வரன் ரூபகார்த்தமாக நவாலியில் சர்வேஸ்வரன் ரூபகார்த்த நூலகம் உருவாக்கப்படவுள்ள

நவாலி வடக்கு நாச்சியூர் ஆலய கழக சேவையாளர் திருமதி ஆறுமுகம் பரமேஸ்வரி தெரிவித்துள்ளார். வலி.தென்மேற்கு பிரதேச செயலாட்சிப்பிரிவானது 28 கிராம அலுவலர் பிரிவினைக்கொண்டது. இந்த நூலகத்தில் நவாலியில் உள்ள மூன்று கிராம அலுவலர் பிரிவினை சேர்ந்த பலரும் நன்மையடைவர் எனத் தெரிவித்துள்ளார். (92)

## அந்தி, அக்கிரமம், இனவாதம் எல்லாம் அடுத்தவரிடம் மட்டுமே இருப்பதாகக் காண்பதால் வரும் பிரச்சினை...



இலங்கையைக் குழப்புகிறதுக்காக அமெரிக்கா முயற்சித்துக் கொண்டிருக்கு. இதுக்காகத்தான் அது பொதுபலசேனாவை உடைக்கப்படுத்தியது.

பொதுபலசேனாவை வைச்சு முஸ்லிம்களுக்கு மேல தாக்குதல் நடாத்தி, அவர்களை அரசாங்கத்துக்கு எதிராக மாத்த முயற்சிக்குது. அப்பிடிச் செய்தால் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பிரிச்சு மகிந்த ராஜபக்ஸ் அரசாங்கத்தைக் கவிழ்த்து விடலாம் என்கு அது நினைக்குது. முந்தி இப்பிடித்தான் நோர்வே உடாக விடுதலைப்புலிகளைப் பலப்படுத்தினது என்கு விமல் வீரவன்ச ஒரு கண்டுபிடிப்பைச் செய்திருக்கிறாரல்லோ...

இதைக் கேட்டபோது எனக்குச் சிரிப்புச் சிரிப்பாக வந்தது.

இது என்ன பெரிய கண்டு பிடிப்பு? முந்தநாள் பிறந்த சின்னக்குழந்தைக்கும் இந்தச் சங்கதிகள் நல்லாய்த்டெரியும்.

இப்பிடியிருக்க இந்தக் கண்டு பிடிப்பைச் செய்யிறதுக்கு விமல் வீரவன்ச தேவையா? இதைச் சொல்லிறதுக்கு ஒரு தகுதி இந்த விமல் வீரவன்சவுக்கு இருக்கோ...

இலங்கையின் இனப்பிரச்சினையைச் சிக்கலாக்கியதில் விமல் வீரவன்சவுக்கும் அவரைப்போல இருக்கிற இன்னும் கொஞ்சப்பேருக்குப் பெரிய பொறுப்பு இருக்கு.

இந்த இனப்பிரச்சினையைத் தீர்க்கக் கூடாது என்கு கச்சையை இறுக்கிக் கட்டிக்கொண்டு வீரவன்ச தெருவில் நிண்டு கொண்டு நாட்டாண்மை செய்ததை அநும் மறந்து விடேல்ல.

இப்ப கூட சிங்களவர்களைத் தவிர, மற்றச் சனங்களைப் பற்றி - பிற இனங்களைப் பற்றி ஒரு நாள் தன்னும் விமல் சிந்திச்சிருப்பாரா? அவரைப்போல இருக்கிற சம்பிக்க ரணவக்க போன்ற அட்களும் மற்றவையளப்பற்றிச் சிந்திக்கிறது குறைவு.

எப்ப பாத்நாலும் ஏதோ சிங்கள அட்களுக்குத்தான் ஜம்புலன்களும் ஐஞ்சு வாசலும் இருக்கெண்ட மாதிரி ஒரு கதை.

இதைக் கேட்டால் மற்றப்பக்கத்தில் இருக்கிற எல்லாரும் வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருப்பினமோ...

அவையும் கச்சையை இறுக்கிக் கட்டிக்கொண்டு தெருவில் இறங்கி யாரிக்கு நிக்கினம்...

இப்பிடி இனவாதமாகச் சிந்திச்சுக் கொண்டு, அனாளுக்கு வெட்டுக்குத்தப் பட்டால் அமெரிக்கக்காரன் மட்டுமில்லை, மரஅட்டைகூட நம்மட தலையில் அரப்பு வைக்கும்.

இனவாதப்பேயைக் கை விட்டால் பொதுபலசேனாவோடும் கோவிக்கத் தேவையில்லை. அமெரிக்கக்காரனுக்குப் பயப்பிடத் தேவையுமில்லை.

இஞ்ச உள்நாடுக்க தமிழாக்களோடும் முஸ்லிம் அக்களோடும் புருங்குப்பட வேண்டுவராது.

இதையெல்லாம் செய்யாமல் விட்டால்தான் இந்தியா கூட வந்து மூக்கை நுழைச்சுது.

இப்ப கூட மோடியும் தமிழ்நாட்டு லேடியும் இலங்கையை வெருட்டிக்கொண்டிருக்கிறதுக்கும் என்ன காரணம்? இந்த இனப்பிரச்சினையானே.

இந்த இனப்பிரச்சினையை வைச்சுத்தானே நோர்வேக்காரனார் வழுவில அமெரிக்கக்காரன் இஞ்ச மூக்கை நுழைச்சவன்.

ஐ.நா. கூட இதை வைச்சுத்தான் போர்க்குற்றங்களுக்கு விசாரணை வேண்டும் என்கிது.

போரும் போர்க்குற்றங்களும் ஏன் வந்தது? இனப்பிரச்சினையால்தானே! இதையெல்லாம் விளங்காமல்தான் இந்த வீரவன்ச குழு அண்டைக்கு நோர்வேக்கு எதிராக கொழும்பில் நிண்டு கலகம் செய்ததோ.

இதொண்டும் தனியே விமல் வீரவன்சவுக்கு இருக்கிற வருத்தம் இல்லை. இலங்கையில் கனபேருக்கு இந்த வருத்தம் இருக்கு.

இது ஒரு தீராத வியாதியாக அலையோட கூடிக்கொண்டிருக்கு. கனபேருக்கு இது ஒரு பரம்பரை வியாதியாகக் கூட மாறியிருக்கு.

இதில் தமிழ் சிங்கள முஸ்லிம் என்கு வேறு... எல்லாம் கிடையாது.

பொதுபலசேனாவுக்கு இவைதான் தாயும் தகப்பனும் சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சித்தி, அண்ணன், தம்பி எல்லாம்.

இந்த வருத்தக்காரரை - நோய்க்கிருமியை அழிக்காத வரையில் 'இலங்கைக்குத் துன்பம்தான்.

உள் ரண்டு பட்டால் கூத்தாழக்குக் கொண்டாட்டமாம். இது நாலுபட்டெல்லோ இருக்குது...

அப்பிடியெண்டால் எப்பிடியிருக்கும் என்கு நினைச்சுப் பாருங்கோ...



பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும்  
ஆபரணம் போன்றது. அரிஸ்டாட்டில்



இல:373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.  
தொலைபேசி : 0212223628, கைத்தொலைபேசி : 0777193264  
தொலைநகல் : 0212221811, thinamurasu@live.com  
Online : www.emurasu.com

### இன வன்முறையின் வரலாறு...

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த இனரீதியான வன்முறை இது முதலாவது அல்ல. 83 ஜூலையில் தமிழர்களுக்கெதிராக நடந்தது, இப்போது முஸ்லிம்களுக்கு நடந்திருக்கிறது என்று வரலாற்றை மிகச் சுருக்கிச் சொல்பவர்களையும் பார்க்க முடிகிறது.

உண்மையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவன்முறை இது முதலாவதல்ல; இன்னும் சொன்னால், இலங்கையில் இடம் பெற்ற முதலாவது இனக்கலவரமே முஸ்லிம்களுக்கு எதிராக நடந்ததுதான். 1915-ல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது நடந்தது இது.

கம்பளையில் ஆரம்பித்த இந்த வன்முறையின்போது முஸ்லிம்களின் கடைகள், சொத்துக்கள் சிங்களவர்களால் அடித்து நொறுக்கப்பட்டன; கொள்ளையடிக்கப்பட்டன. வன்செயல் கொழும்பு, குருநாகல் போன்ற இடங்களுக்கும் பரவியது. இதற்கும் சமூக, பொருளாதார ரீதியான போட்டியே பெரிதும் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதன்பின்னர் நாற்பத்தொரு ஆண்டுகள் கழித்தே 1956-ல் தமிழர்களுக்கெதிரான முதல் வன்முறை நிகழ்ந்தது. சிங்களம் மட்டும் அரசமொழி எனக் கொண்டுவரப்பட்ட சட்டத்தை எதிர்த்து தமிழரசுக் கட்சியினர் காலிமுகத்திடலில் உண்ணாவிரதம் இருந்தபோது இந்தக் கலவரம் வெடித்தது.

தமிழர்களுக்கெதிரான அடுத்த வன்முறை 1958-ல் நடந்தது. வாகன இலக்கத்தகடுகளில் சிங்கள 'ரீ' எழுத்தினை பாவிக்க நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை தமிழரசுக் கட்சியினர் எதிர்த்த போதே இந்த வன்முறை ஏற்பட்டு, ஏறக்குறைய 12,000 தமிழ்மக்கள் அகதிகளாக்கப்பட்டனர்.

அடுத்த வன்செயல்கள் 1966-ல், தமிழ்மொழி விசேட சரத்து ஒன்றினை பாராளுமன்றத்தில் கொண்டுவந்தபோது நடைபெற்றன. இது உடனடியாக அடக்கப்பட்டது. அச்சமயத்தில் தமிழரசுக் கட்சியினர் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைந்திருந்தனர். முதிருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சராக இருந்தார்.

1977-ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அரசாங்கம் பதவியேற்றவுடன், யாழ்ப்பாணத்தில் பொலிசாருக்கும் தமிழ் இளைஞர்களுக்கும்மிடையில் தொடங்கிய தகராறு இலங்கையின் பலபகுதிகளிலும் வன்முறையாக வெடித்தது. கொழும்பிலிருந்து கப்பல் மூலமாக அகதிமக்கள் வடபகுதிக்கு வந்தனர்.

1981-ல் யாழ் நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் கூட்டத்தின் போது பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் தமிழ் இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, அன்று இரவு யாழ் நூலகமும் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடும் எரிக்கப்பட்டன.

1983-ல் விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதையடுத்து, தெற்கில் தமிழர்களுக்கெதிரான பெரும் இனக்கலவரம் நிகழ்த்தப்பட்டது. ஜூலை 23, 25 திகதிகளில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்த 53 தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டனர்.

1990-ல் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகள் முஸ்லிம்களுக்குக்கெதிராக நிகழ்த்திய படுகொலைகளும் (ஏறஜயாத்திரைக்குச் சென்றுவந்த முஸ்லிம்கள் 68 பேரை குருக்கள் மடத்தில் கடத்திச் சென்று கொன்றமை, காத்தான்குடி பள்ளிவாசல்கள் இரண்டில் 103 பேர் கொல்லப்பட்டமை உட்பட), வடக்கில் 48 மணித்தியால காலக்கெடுவில் முஸ்லிம்களை வெளியேற்றிச் செய்யப்பட்ட இனச் சுத்திகரிப்பு எல்லாம் தமிழ்த் தரப்பிலிருந்து செய்யப்பட்ட இனவன்முறைகளே.

இந்த நாடு இனவன்முறைகளை இன்னும் நிறுத்த முடியாமலே தடுமாறிக் கொண்டிருக்கிறது. நமது ஆவேசமிக்க கண்டனங்களைப் பதிவு செய்வதற்காக அடுத்து நடைபெறப்போகும் வன்முறைக்குக் காத்திருப்பதை விட்டுவிட்டு, அனைத்துச் சமூகங்களிலுமுள்ள வன்முறையை எதிர்க்கின்ற மக்கள்-அறிஞர்கள்-தலைவர்கள்-அமைப்புகளும் தங்களுக்குள் பேசவும் இணக்கம் காணவும் தீர்வு காணவும் முன்வரவேண்டும்.

ஆசிரியர்

# பாக்.அகதிகளை நூடு கடத்த வேண்டாம்

## அரசாங்கத்திடம் கோருகிறது ஐ.நா.

(கொழும்பு)

கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அகதிகளை நூட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாமென அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் தங்கியிருந்த படி, தஞ்சம் கோரியிருந்த நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் பிரஜைகளை, இலங்கை அரசாங்கம் அண்மையில் கைது செய்து தடுத்து வைத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கையிடம் விளக்கம் கோரியுள்ள அகதிகளுக்கான ஐ.நா.முகவர் அமைப்பு, அவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு நாடு கடத்த வேண்டாம் என்று

கோரிக்கை விடுத்துள்ளது.

அதமட்டுமன்றி, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் புகலிடக் கோரிக்கை யாளர்களைச் சந்திப்பதற்கும் அகதிகளுக்கான ஐ.நா.தூதரகம் இலங்கை அரசிடம் அனுமதி கோரியுள்ளது.

அகதிகளுக்கான ஐ.நா.தூதரகத்தின் பூர்வாங்கப் புள்ளிவிவரங்களின்படி தடுத்து வைக்கப்பட்டுள்ள 142 பாகிஸ்தான் அகதிகளில் 141 பேர் பூலாவில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு தடுப்பு முகாமிலும், ஒருவர் மிரிஹான குடிவரவு, குடியகல்வு பிரிவிலும் காவலில் உள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவருமே ஆண்

கள். பெரும்பான்மையானோர் அஹமதியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் 17 வயதுடையவர். மூவர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டியவர்கள். இருவர் மாற்றுத் திறனாளிகள்.

கடந்த மே 27 ஆம் திகதி புதுடில்லியில் புதிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சந்தித்த சமயம், இந்தியப் பிரதமர் தரப்பில் எழுப்பப்பட்ட சில ஆட்சேபனைகளை அடுத்தே இலங்கையில் தஞ்சம் கோரிய நிலையில் தங்கியிருந்த பாகிஸ்தானியர் சுற்றி வளைத்துப் பிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

## மீண்டும் கூடுகிறது

### நாடாளுமன்றத் தெரிவுக்குழு

(கொழும்பு)

நாடாளுமன்றத் தெரிவுக்குழு அடுத்த மாதம் கூட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நிறுவப்பட்டது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவராக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கடமை யாற்றி வருகின்றார்.

### ஞானசார தேரரை கைது செய்யுங்கள்

அமைச்சர் வாசு கோரிக்கை

அளுத்தம மற்றும் பேருவளை சம்பவங்களுடன் தொடர்புடைய பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில் இனரீதியான முரண்பாட்டை உண்டு பண்ணியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரியுள்ளார்.

ஞானசார தேரருக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் அவரை சார்ந்துள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அளுத்தம சம்பவங்கள் அரசாங்கத்துக்கு அவப்பெயரை கொண்டு வருவதற்காக திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டவையாகும். அளுத்தமவில் தாக்குதல் நடத்தியவர்கள் பிரதேசத்தில் உள்ளவர்கள் அல்ல.

அவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்பது தொடர்பில் ஜனாதிபதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் யூலை மாதம் 8 ஆம் திகதி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வுகள் இடம்பெறவுள்ளது.

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் பொதுமக்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைத் திட்டங்கள் தொடர்பில் இந்த அமர்வுகளின் போது கவனம் செலுத்தப்பட உள்ளது. பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் தீர்வுத் திட்ட பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.

வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பொது மக்களிடமும் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட தனிப்பட்ட நபர்கள் பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

### ஊவா தேர்தல் களம்

#### கவனத்தை திருப்புகிறது ஐ.தே.க.

(கொழும்பு)

ஊவாமாகாண சபைக்கான தேர்தலை எதிர் கொள்வதற்கு ஐ.தே.கட்சி தயாராகி வருகிறது. எதிர்வரும் ஊவா மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தி செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்தில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று கோரப்படுகின்ற போதும், அதற்கு முன்னர் நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தல் குறித்தே ஐக்கிய தேசியக் கட்சி முழு அவதானத்தையும் செலுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஊவா மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்பாளர்கள் குறித்து இதுவரையில் எந்தத் தீர்மானத்துக்கும் வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

## யுத்த சாட்சியங்களை

### பாதுகாப்பது எப்படி

#### அமெரிக்காவின் கவனம் குலிகிறது

(கொழும்பு)

வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் போது உரிமை மீறல்கள் தொடர்பில் சாட்சியம் வழங்கும் நபர்களை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது என்று அமெரிக்கா மிகத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

அதேவேளை சாட்சிப் பாதுகாப்புத் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்காவிடம் தமிழ்த் தேசியக் கூட்ட

மைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் விசாரணைகளில் சாட்சியமளிப்போருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட

மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளில் சாட்சியமளிக்க முடியாத அபாயம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் தென் ஆசியாவிற்கான பிரதி துணை இராஜாங்கச் செயலாளர் அடுல் காசியப்பை சந்தித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். அளுத்தம தாக்குதல் சம்பவம் குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.





கறுப்பு ஜூலை 83 விட மோசமான மற்றும் அச்சமூட்டும் விடயங்கள் உள்ளன. அப்படியான விடயங்களைப் பற்றிய சாத்தியத்துக்கு அளவுக்கம சம்பவம் ஒரு அடையாளம். அந்த இருள் நிறைந்த மூலகத்தின் தொடர்ச்சியினை தற்போதைய மோசமான காலகட்டத்தில் நாங்கள் ஒருபோதும் மறந்துவிடலாகாது. இந்த நிகழ்வுக்கு எதிராக நாங்கள் வெற்றிகரமாக போராட வேண்டுமாயின் அதற்கு காரணமான சாத்தானை சரியாக அடையாளம் காணவேண்டும்.

## அதிகாரத்தை ஏலம் விடும் பொது பல சேனாவை எப்படி அடக்குவது?

கறுப்பு ஜூலை 83 விட மோசமான மற்றும் அச்சமூட்டும் விடயங்கள் உள்ளன. அப்படியான விடயங்களைப் பற்றிய சாத்தியத்துக்கு அளவுக்கம சம்பவம் ஒரு அடையாளம்.

நிகழ்வுகளின் வரிசையில் உயிர்க்கொல்லி வன்முறையான அளவுக்கம பயங்கரம், ஜூலை 83 ஐ நினைவுட்டுவதாகவும் மற்றும் அவசரகால 1958ஆம் வருடத்தை தயிழர் எதிர்ப்பு கலவரத்தின் பயங்கரமான சாயல் படிந்ததாகவும் உள்ளது.

இந்த நிகழ்வுக்கு எதிராக நாங்கள் வெற்றிகரமாக போராட வேண்டுமாயின் அதற்குக் காரணமான சாத்தானை சரியாக அடையாளம் காணவேண்டும்.

இதுவரை ஆளும் வர்க்கத்தினரது அச்சமூட்டும் முகமுடி, சிங்களப் பொளத்தத்தின் இருண்ட அவதாரம் அல்லது நவீன தாராண்மைவாத முதலாளித்துவ உபகரணங்கள் காரணமாக அது தவறாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இவை அனைத்துமே அல்லது இவற்றில் சிலவோ அதற்கு காரணமாக இருக்கலாம்.

ஆனால் இன்றைய தினத்தின் வெளிப்பாடுகளான பொது பல சேனா மற்றும் அளவுக்கம வெறியாட்டம் என்பவற்றுக்கு மிகவும் முக்கியமான அல்லது ஆபத்தான சம்பவங்கள் இவைகள் அல்ல.

அளவுக்கம சம்பவத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எது வெளில் பொது பல சேனாவின் பிரதான வாய்விச்சாளரும் ஆனால் அந்த அமைப்பின் முக்கிய விபூக அமைப்பாளர் அல்லாதவருமான கலகொடத்த ஞானசாரவின் பேச்சுத்தான் (அந்த அமைப்பின் பிரதான விபூக அமைப்பாளரின் பாத்திரம் வண. கிராமே விமலஜோதி அவர்களினால் செயல்படுத்தப்படுகிறது).

இதை அவதானமாக கேட்கும்போது எனக்குத் தெரியவருவது, பொது பல சேனாவின் திட்ட நோக்கங்கள் அரசாங்க அதிகாரத்துக்கு சற்றும் குறைவானவை அல்ல என்று. இந்த பிரசங்கம் சமிக்ஞை காட்டுவது அதன் நோக்கம் அரசாங்கத்தை கைப்பற்றும் நோக்கில் அரசாங்கத்துக்கு கட்டளை இருவது என்று பொது பல சேனாவின் வாய்ச்சவடால், அரசாங்கத்தில் தனக்குள்ள உரிமையையும் மற்றும் அது எப்படி நடக்கவேண்டும் என்று கட்டளையிடும் அதிகாரமும் தனக்கு உள்ளதாக பறைசாற்றும் விதத்தில் உள்ளது.

சொந்தம் கொண்டாடும் உரிமை நிச்சயமாக தனிப்பட்டதல்ல. அல்லது அது பொது பல சேனாவுக்கு என்று மட்டுப்படுத்தப்பட்டதும்ல்ல. அந்தக் கோரிக்கை அந்த எல்லைக்கு உட்பட்டதல்ல. அரசாங்கத்தில் தனக்குள்ள உரிமையைப் பற்றி கோரிக்கை எழுப்புவது, இன மத வாதங்களின் அதாவது சிங்கள

பொளத்தம் என்பதன் அடிப்படையில். எப்படியாயினும் அது ஒரு பொய்த் தோற்றம். உண்மையான கோரிக்கை அரசாங்கத்தின் சட்டபூர்வமான உரிமையாளர் என்கிற திட்டவாட்டமான சமூக அடுக்கு தாங்களே என்பதுடன், அதனால் அரசாங்கத்தின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் பரிந்துரைக்க இயலும் என்பதுதான். நோக்கமும் கோரிக்கையும் அரசாங்கத்தை இயக்குவதாகவே உள்ளன. பொது பல சேனாவின் சார்பாக இந்த கோரிக்கையை முன்வைக்கும் சமூக அடுக்கினர் சிங்களப் பொளத்த பிக்குகள்.

அளவுக்கமவில் திரும்பவும் நடத்தப்பட்ட ஜூலை 83இன் ஆபத்தான மற்றொரு நாடகத்துக்கு நாம் அனைவரும் சாட்சிகளாக இருந்துள்ளோம், இந்த உணர்வில் அந்த நிலைப்பாட்டில் ஒரு இரட்டை அதிபாரம் உள்ளது. யார் நிலைமையை கட்டுப்படுத்துவது, அரசு உபகரணங்களா அல்லது தெருவில் உள்ள சிங்களப் பொளத்தர்களா?

எப்படியாயினும் பொது பலசேனா ஒரு

லியோன் ட்ரொஸ்கி சொன்ன புகழ்பெற்ற வார்த்தைகள், பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் பிசாசின் பாட்டியைக் கூட இணைத்துக் கொள்ள தனக்கு விருப்பம் உள்ளது என்பதாகும். இது நிச்சயமாக பாசிசத்துக்கு எதிரான பலவழி பாதையிலான மூலோபாயம் ஆகும். இலங்கை இராணுவத்தின் அதிகாரிகள், நிர்வாக அட்சியாளர்கள், நீதித்துறை, பெரு நிறுவனங்கள், தொழிற் சங்கங்கள், மாணவர் சங்கங்கள், தொழில் நிபுணர்கள், அரசியற் கட்சிகள், ஊடகங்கள், அறிவுஜீவிகள், சர்வதேச அமைப்புகள் (இலங்கையின் நண்பர்கள் உட்பட) ஆகிய அனைத்துக்கும் பொது பலசேனாவின் திட்டங்கள் மற்றும் நலன்கள் எவ்வளவு அழிவுகரமானவை என்பதை அறிய வைப்பதுடன் அவற்றை எதிர்த்து தோற்கடிக்கும் உந்துதலை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

### தயான் ஜயதிலக கட்டுரையிலிருந்து

மேலதிக கேள்வியை அளவுக்கமவில் எழுப்பியுள்ளது: அசாங்கத்தையும் அது செல்லும் திசை மற்றும் அதன் செயல்களையும் கட்டுப்படுத்துவது யார்? சட்டபூர்வமான அரசாங்க அதிகாரிகளா அல்லது பிக்குகளா? யார் அதிகம் சட்டபூர்வத் தன்மையை கொண்டவர்கள்? தேர்வு செய்யப்பட்ட மக்கள் சக்தியினரா அல்லது துறவறத்தை பின்பற்றும் பிக்குகளா என்பதைப் பற்றி வும் தீவிரமான சட்டபூர்வமான டேரா போட்டி நிலவுகிறது.

பொது பலசேனாவின் இலட்சியம் என்னவென்றால் அரசாங்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான். கழுக்குப் பார்வை கொண்ட பொளத்த பிக்குகள் தங்களின் செல்வாக்கு, அழுத்தம் கொடுக்கும் குழு மற்றும் நாசப்படுத்துபவர்கள் (55 - 56இல் சிங்களம் மட்டும், 57இல் பண்டா செல்வா ஒப்பந்தம், 84இல் அனைத்துக் கட்சி

மாநாட்டு இணைப்பு) என்று பல வடிவங்களில் நீண்ட பல தசாப்தங்களாக மேற்கொண்டு வரும் பாத்திரத்தின் ஒரு பண்பு ரீதியான விரிவாக்கம் தான் இது. கலகொடத்தே ஞானசாரவின் பேச்சு, அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் கோரிக்கையை முன்வைக்கும் புதிய நோக்கமுடையதாகவும் மற்றும் உண்மையில் அத்தகைய கட்டுப்படுத்தும் சக்தியுள்ளவராக அல்லது அரசு அதிகாரத்துக்கு சவால்விடுபவரான (தேர்தல் மூலமான நிர்வாகத்திற்கு மாறுபட்டதாக) புதிய சுய தோற்றத்தையும் வெளிப்படுத்துகிறது.

ஞானசார அரசியலமைப்பு ரீதியான அரசியல் அதிகாரம் கொண்ட தலைவர்களுக்கு மேலாக ஆயுதப்படையினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோருக்கு நேரடியாக உரைகள் மற்றும் முறையீடுகள் செய்பவராக உள்ளார். ஆயுதப்படையினர் மற்றும்

எனத் தெரிகிறது. இது ஒரு புதிய நிகழ்வு. ஆயுதம் தாங்கிய போராளிகள் இந்த நாடகத்தில் பங்கேற்றிருக்கலாம். உண்மையில் பொது பலசேனாவின் திட்டம் ஆயுதப்படை மற்றும் காவல்துறை என்பனவற்றை சிங்களப் பொளத்த துறவிகளின் போராளிகளாக மாற்றம் செய்வதுதான்.

இந்தத்திட்டம் வெற்றியடைய முடியுமா? முட்டை இப்போது குஞ்சு பொரிக்கத் தொடங்கியுள்ளது மற்றும் அரக்கன் தனது செதில் தலையை வெளிக்காட்டுகிறான். அந்த அரக்கன் வெறுமே இனவாதம், மத பேரினவாதம், தாராள வாத முதலாளித்துவம், புதிய ஏகாதிபத்திய சதி அல்லது ராஜபக்ஸ் வாதம் போன்ற எதுவுமல்ல. அது (நான் ஒரு வருடத்துக்கு முன்பு விளக்கியதை போல) இன - மத பாசிசம் மற்றும் அதன் திட்டம் மதவாத பாசிசம் என்கிற ஒரு சமூக மற்றும் அரசியல் ஒழுங்கை

நிறுவுவது ஆகும். அந்த பாசிச கதாபாத்திரங்கள்தான் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கின்றன.

இந்த நாட்டில் ஒரு சமூக மாற்றம் தோன்றியுள்ளது அதை அதிகார மாற்றமாக பிரதிபாக்கம் செய்யலாம் என பொது பலசேனா நம்புகிறது. அளவுக்கம வெறும் ஒரு பரிச்சைக் களம் மட்டுமே. பொது பலசேனாவின் மூலோபாயத்தின் கூட்டணி பிக்கு, கும்பல் மற்றும் இராணுவம் ஆகிய மூன்றும் தான்.

பொது பலசேனாவை எப்படி திருப்பி அடிப்பது?

ஒன்றினது அல்லது மற்றினது மூலோபாய தகுதிகளைப் பற்றி விவாதிப்பது பயனற்றது. அதை மிகவும் சிறப்பான யதார்த்த வழியில் செயற்படுத்த

வேண்டும் அல்லது பல முனைகளில் இருந்தும் சாத்தியமான அளவுக்கு எதிர்ப்பை தூண்டிவிட வேண்டும்.

பொது நலன்களை அடிப்படையாக கொண்ட மூலோபாயத்துக்கு ஒவ்வொரு வரும் பங்களிக்க வேண்டிய அவசியம் இல்லாவிடினும் அது அதிகம் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது.

ஞானசாரவின் பேச்சும் அதைத் தொடர்ந்து அளவுக்கமவில் உண்டான வன்முறைகளுக்குப் பிறகு, அங்கு ஒரு தெளிவான நலன்களின் மோதல் ஆட்சியாளர்களுக்கு மற்றும் பொது பலசேனாவுக்கு இடையில் உருவாகும், அது அரசாங்கத்தை யார் இயக்க வேண்டும் மற்றும் அரசு இயந்திரங்கள் யாரை அனுசரிக்க வேண்டும் என்பதில் உள்ள பங்கிற்கான போட்டியாளரை தெளிவுபடுத்தும்.

ஒரு முதலாளிக்கும் மற்றும் தான் முதலாளியாக வேண்டும் அல்லது தானே முதலாளி என நினைக்கும் ஒருவருக்கும் இடையில் எப்போதும் ஒரு முரண்பாடு உள்ளது. (18ஆம் பக்கம் பார்க்க)



# “அளங்கம்” இறுதி வரலாறாக இருக்கட்டும் சுயம்பியல் இனியும் தொடர வேண்டாம்

விமலஜோதி தேரர் அறைகூவல்


அளங்கம் சம்பவமே இறுதியானதாக இருக்க வேண்டும். நாடடி இதுபோன்ற இனியொரு சம்பவம் இடம்பெற அனுமதிக்க முடியாது, அனுமதிக்கவும் கூடாது என்று அனைவரிடம் அறைகூவல் விடுத்துள்ளார். தென்கிழக்கு வளை நெதிமால பௌத்த கலாசார நிலையத்தின் அதிபர் கிரம் விமலஜோதி தேரர்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்கா உட்பட ஏகாதிபத்தியவாதிகள் எமது நாட்டின் மீது அமுத்தம் செலுத்துவதற்கு இத்தகைய சம்பவங்கள் துணையாக அமையும். எனவே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற அனுமதிக்க முடியாது. சாசனம், சம்பந்த ஜயந்தி

மன்றத்தின் வேலைப்பளு காரணமாக தாம் பொதுபல சேனாவின் செயற்பாடுகளில் இருந்து கடந்த எட்டு மாதங்களாக விலகி இருப்பதாகவும் வேகமான வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் காலகட்டத்தில் இனங்களுக்கு இடையில் சக வாழ்வை சீர்குலைக்க மதவாதிகளுக்கு செயற்பட இடமளிக்க முடியா தென்றும் தேரர் தெரிவித்தார்.

2500 ஆண்டுகளுக்கும் மேல் எழுத்து மூல வரலாறு கொண்ட பௌத்தர்கள் வாழும் ஒரே நாடு இலங்கையாகும்.

சகல இனத்தவரும் ஐக்கியமாகவும், சக வாழ்விலும் ஈடுபட்டுள்ளனர். மதவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சிறு குழுவினர் காரணமாக தேசிய



ஒற்றுமைக்கும் சக வாழ்வுக்கும் தடை ஏற்பட ஒருபோதும் இடமளிக்க முடியாது.

அளங்கம் பகுதியில் நடந்த சம்பவங்களின் போது பல அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து செயற்பட்ட முறையை நான் அனுமதிக்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

## பாக்.புலனாய்வுப் பிரிவில் இலங்கையர் இந்திய புலனாய்வு பிரிவு விசாரணை

சென்னையில் மடக்கப்பட்டவரிடம் பெறுமதி மிக்க தகவல்கள்

(கொழும்பு)

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில் சென்னையில் வைத்து கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பான வழக்கு, இந்திய தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்திய உள்துறை அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய,

பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து, இந்த அனுமதியை தேசிய புலனாய்வு பிரிவு பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இதனை தமிழ்நாட்டு காவர்துறையினர் மறுத்துள்ளனர்.

இந்த வழக்கு இன்னும்

தங்களின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாவும், மாநில அரசாங்கம் இது தொடர்பில் எந்த அறிவுறுத்தலையும் வழங்கவில்லை என்றும் தமிழ்நாட்டு காவர்துறை தெரிவித்துள்ளது.

கண்டிப் பகுதியைச் சேர்ந்த சாக்கீர் உசைன், கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரிடம் இருந்து பல கோடி ரூபாய் போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டதுடன், அவருடன் தொடர்புடைய மேலும் இரண்டு இலங்கையர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

## அரச இணையத் தளங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்

பேருவளை, அளங்கம் பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாத்தப்பட்ட வன்முறைகளை அடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இணையமும் வேறு பல முக்கிய அரச நிறுவனங்களின் இணையங்களும் கூட முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஜனாதிபதியின் இணையம் கடந்த ஞாயிற்று ஊடுருவித் தாக்கிச் செயலிழக்க வைக்கப்பட்டது என்பதை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில்

ராஜபக்ஷ உறுதிப்படுத்தினார். ஆனால் திங்கட்கிழமை முதல் அது மீள் செயற்படுத்தப்பட்டு இப்போது இயங்குகின்றது என்றார் அவர்.

ஜனாதிபதியின் இணையம் மற்றும் திறைசேரி, லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் போன்றவற்றின் இணையங்கள் கடந்த சில நாட்களாக ஊடுருவித் தாக்கும் நிலையை எதிர் கொண்டன என்பதை இலங்கை அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.

## சவேந்திர சில்வாவின் பதவிக்காலம் நீடிப்பு



(கொழும்பு)

ஐ.நாவுக்கான நிரந்தரப் பிரதிப் பிரதிநிதி பதவியில் உள்ள போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை சிரேஷ்ட இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு, நியூயோர்க் பணியில் மேலும் ஓராண்டு காலத்துக்குப் பணி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தூதுவருக்கான தரநிலை அந்தஸ்தைக் கொண்டுள்ள அவ

ருக்கு ஐ.நாவுக்கான நிரந்தரப் பிரதி பிரதிநிதி பதவியில் ஏற்கனவே ஓராண்டு பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் சிவிலியன் பேரில் அவருக்கு இப்போது ஓராண்டு பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுற்ற நிலையில் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பெயரும் அதிகம் அடிபட்டு அவர் சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்ற நிலையில் இவ்வாறு மீண்டும் பதவிநீடிப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

# தமிழ்மொழி மூலம் தொழில்நுட்ப பாடம்

ஜனாதிபதி பணிப்புரை



துள்ளார். பதுளை மாவட்டத்தின் விசேட ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற போது அவர் இந்த பணிப்புரையை விடுத்திருந்தார்.

பதுளை மாவட்டத்தில் தொழில்நுட்ப கல்லூரிகளில் தமிழ்மொழி மூல தொழில் நுட்பபாடங்கள் நடைபெறுவதில்லை என்று இந்தக் கூட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகபெரும், தமிழ் மொழி மூல போதனை ஆசிரியர்கள் இல்லை என்பதால் இந்தப் பாடநெறிகளை தமிழில் நடாத்த முடியா திருப்பதாக தெரிவித்தார்.

மேலும் தமிழ்மொழி மூல தொழில்நுட்ப போதனை ஆசிரியர் பதவி நியமனத்துக்கான விளம்பரங்கள் ஊடகங்கள் வாயிலாக செய்யப்பட்ட போதும், அதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் கூறி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து பதில் வழங்கிய ஊவா

## இலங்கை விமான சேவைக்கு பாதிப்பு தெற்கு வன்செயல்களின் எதிரொலி

(கொழும்பு)

முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இனவாதிகள் நிறுத்த வேண்டும் என்றும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்படாத வரை இலங்கையின் விமான சேவைகளான ஸ்ரீலங்கன் எயர் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஆகியவற்றை புறக்கணிப்பதுடன், இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பொருட்களையும் புறக்கணிப்பது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், குவைத் மற்றும் மஸ்கட் மண்டலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

அண்மையில் கடந்த 14

ஆம் திகதியில் இலங்கை அளங்கம் பகுதி முஸ்லிம்களுக்கு எதிரான நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைக் கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் சார்பாக சென்னை நங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் முற்றுகையிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இயங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மண்டலங்கள், இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்பில் தமது கண்டனங்களை பதிவுசெய்து வருகின்றதையடுத்து, குவைத் மற்றும் மஸ்கட் மண்டலங்கள் இந்த முடிவை அறிவித்துள்ளன.

## இஸ்லாமிய தீவிரவாதம் இங்கு மருந்துக்கும் இல்லை

புலி ஆதரவாளர்களே நாட்டின் எதிரிகள்  
இது பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு

(கொழும்பு)

இந்த நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதம் கிடையாது புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களே நாட்டின் பொதுவான பிரதான எதிரிகள்.

இந்த நாட்டில் ஜஹாதிய இயக்கமோ அதற்கு தொடர்புடைய நபர்களோ நாட்டில் இருப்பதற்கான உறுதியான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிக சூரிய தெரிவித்துள்ளார்.

இராணுவப் புலனாய்வாளர்கள் நாடு முழுவதிலும் கண்காணிப்பு நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் இல்லாத ஓர் அமைப்பு குறித்து கூடுதல் சிரத்தை எடுத்துக் கொள்ளவேண்டிய அவசிய

மில்லை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகித்து வரும் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் அமைப்புக்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களே நாட்டின் பொதுவான பிரதான எதிரிகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வடக்கு கிழக்கில் தனியான இராச்சியமொன்றை அமைப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பதுளை மாவட்ட தமிழ் இளைஞர்களுக்கு தமிழ் மொழி மூல தொழில்நுட்ப பாடநெறிகளை போதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, இளைஞர் விவகார அமைச்சுக்கு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ பணிப்புரை விடுத்ததுள்ளார்.

பதுளை மாவட்டத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரட்சையில் சிறந்த பெறுபெறுகளைப் பெற்ற தமிழ் இளைஞர்களை தெரிவு செய்து, வெளிமாவட்டங்களுக்கு பயிற்சிகளுக்கு அனுப்புவதன் ஊடாக, அவர்களை கொண்டு தமிழ்மொழி மூல தொழில்நுட்ப போதனைகளை மேற்கொள்ள முடியும் என்று அரசுவிருத்தினர் அறிவுறுத்தினார்.

அத்துடன் ஊவாமாகாணத்தில் தொழில்நுட்ப அதிகாரியாகவோ, தொழில்நுட்ப உதவியாளராகவோ ஒரு தமிழ்மொழி இல்லை என்பதையும் அரசுவிருத்தினர் சுட்டிக்காட்டினார்.

இதனை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகபெரும்புரை வழங்கினார்.

அதேநேரம் தமிழ் பாடசாலைகளில் தொழில்நுட்ப நிலையங்களை உருவாக்க வேண்டும் என்பதையும் ஏ.அரவிந்த்குமார் சுட்டிக்காட்டிய நிலையில், அதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு கல்வி அமைச்சர் பந்துளகுணவர்தன மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ ஆகியோருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.





கண்டாவளை தர்மபுரம் ககாதார வைத்திய அதிகார பணியினையில் கர்ப்பினித் தாய்மார்களுக்கு அறிவுட்டல் நடைபெற்ற அண்மையில் நடைபெற்ற போது மருத்துவ கலாநிதி எஸ்.கவேந்திரன், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட அதிகாரி இ.செந்தூரன், கண்டாவளை பிரதேச செயலக வெளிக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்குவதையும் கலந்துகொண்டோர் ஒரு பகுதி யினரையும் காணலாம். (90)

# நிரந்தர் தீர்வைப் பெறவேண்டுமானால் ஐதார்த்தத்துடன் செயற்பட வேண்டும்

ஒருங்கிணைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவிப்பு



(யாழ்ப்பாணம்)

போலியான வாக்குறுதிகளை வழங்கி சுயநல அபிவிருத்திகளை ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி என்றுமே செய்வதில்லை. மக்களின் விருப்பங்களைத் தெரிந்து கொண்டு அவர்களது வாழ்வியலை மேம்படுத்த பாடுபடும் ஒரே தமிழ்க்கட்சி ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி தான் என அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கே.வி.குகேந்திரன் (வி.கே.ஜெகன்) தெரிவித்தார். சமுர்த்தி உத்தியோகத்தர்

களது ஏற்பாட்டில் சாவகச்சேரி வடக்கு பாலமுருகன் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற சமுர்த்தி பயனாளிகளுடனான சந்திப்பு கடந்த வெள்ளியன்று நடைபெற்றது. இங்கு உரையாற்றிய ஒருங்கிணைப்பாளர் மேலும் தெரிவிக்கையில், மக்களது வறுமையை போக்க அதிகளவு பிரயத்தனம் மேற்கொண்டுவரும் ஓர் அமைப்புத்தான் சமுர்த்தி. சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தான் மிகவும் வறிய மக்கள் மத்தியில் சென்று அவர்களது வாழ்வாதாரத்தை இனங்கண்டு வெளிப்

படுத்துபவர்கள். இவர்களது வகைதெரிதல்கள் மூலம் சரியான தகவல்களை பெற்றே அவ்வறிய மக்களின் வாழ்வாதாரத்தை நாம் மேம்படுத்த முடியும்.

நாங்கள் மக்களின் நலன்களை மையப்படுத்தியே எமது செயற்பாடுகளைச் செய்து வருகின்றோம். அபிவிருத்தியும் அரசியல் தீர்வும் அமைச்சரின் இரண்டு கண்களைப் போன்றது. இதுவரை நாம் செய்த அபிவிருத்திகள் சில மக்களைச் சென்றடையவில்லை என்பது உண்மை தான்.

அவற்றைக் கண்டறிந்து அனைவருக்கும் அபிவிருத்தி சென்றடைய வேண்டும் என்பதற்காகவே தற்போது நாம் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று அவர்களது வழ்வாதாரம் பற்றி அறிந்து உதவிகள் செய்து வருகின்றோம்.

இச் சந்திப்பின் போது தென்மராட்சி அமைப்பாளர் சான்ஸ், நகரசபை உறுப்பினர் திருக்குமரன், சமுர்த்தி முகாமையாளர் நகுலதாஸ், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்திப் பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

# கிராமிய பண்பாட்டுப் பெருவிழா

(அச்சுவேலி)

அச்சுவேலி கலை பண்பாட்டு மன்றம் முன்னெடுக்கும் கலை பண்பாட்டுப் பெருவிழா நேற்றுமுன்தினம் பிற்பகல் 3 மணிக்கு அச்சுவேலி இராஜமாணிக்கம் கல்யாண மண்டபத்தில் மன்றத்தலைவரும் தென்மராட்சிக் கல்வி வலயப் பிரதிக்கல்விப் பணிப்பாளருமாகிய வே.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவரும் யாழ்ப்பலகலைக்கழக முகாமத்துவக்கற்கைகள் பீடாதிபதியுமாகிய பேராசிரியர் தி.வேல்நம்பி பிரதம விருந்தினராகவும் கோப்பாய் பிரதேச செயலர் ம.பிரதீபன், அச்சுவேலியூர் களான தெல்லிப்பழை பிரதேச செயலர் க.ஸ்ரீமோகனன், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் சு.முரளிதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் வடமாகாணப் பாடசாலை வேலைகள் பணிப்பாளர் எந்திரி க.குகனேசன், கோப்பாய் உதவிப் பிரதேச செயலர் ச.பிரேமினி, கலாசார உத்தியோகத்தர் ரோ.மிலாசினி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

அச்சுவேலி பிரதேசத்தின் பெருமைகளையும் வரலாற்றையும் எடுத்தியம்பும் வகையில் தயாரிக்கப்பட்ட 'அச்சுரமுதம்' என்ற நூலும் 'கீற்றின் காற்று' என்ற இறுவட்டும் விழாவின் போது வெளியிட்டு வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து அச்சுவேலி பிரதேசம் சார்ந்து கலைத் தொண்டாற்றிய வில்லிசைக்கலைஞர் சின்னமணி நா.கணபதிப்பிள்ளை, ஓவி யக் கலைஞர் ஆசை, இராசையா, சங்கீத பூஷ

ணம் வ.செல்லத்துரை ஆகியோர் அச்சுரக்குரிசில் என்ற விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

முன்னதாக அச்சுவேலி மத்திய கல்லூரி முன்றலில் இருந்து விழா மண்டபம் வரை இன்னியம், கரகாட்டம், காவடியாட்டம், கிராமியப் புனைவாட்டங்களை உள்ளடக்கிய பண்பாட்டு ஊர்வலமும் இடம்பெற்றது.

விழாவையொட்டி அச்சுவேலி பிரதேச மாணவரிடையே நடாத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளுக்கான பரிசளிப்பு, பிரதேச கலைஞர்கள் வழங்கும் கலை நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன. (90)

# அலங்கார உற்சவம்

(யாழ்.நிருபர்)

புவண்ணை விஸ்வலிங்கம் மகாகணபதிப்பாளையார் கோவில் (பன்றிக்கோட்டுப் பிள்ளையார்) வருடாந்த அலங்கார உற்சவம் நாளையன்று புதன்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறவுள்ளன.

எதிர்வரும் யூலை மாதம் 04 ஆம் திகதி அலங்கார உற்சவ நிறைவு தினத்தில் முற்பகல் விநாயகப் பெருமானுக்கு விசேட சங்காபிஷேகமும் இரவு விநாயகப்பெருமானுக்கு விசேட சங்காபிஷேகமும் இரவு விநாயகப்பெருமான் அலங்கரிக்கப்பட்ட முத்துச் சப்பரத்தில் தெருவீதி உலாவரும் காட்சியும் இடம்பெறும்.(10)

# வளர்மதி ச.ச.நிலையத்தின் 44 ஆவது ஆண்டு விழா

(யாழ்ப்பாணம்)

வலி.தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட நவாலி வளர்மதி சனசமூக நிலையத்தின் 44 ஆவது ஆண்டு விழா நாளை செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது என நிலையத்தின் ஆலோசகர் க.தேவதாசன் தெரிவித்துள்ளார்.

நிலையத் தலைவர் க.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக வலி.தென்மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் திருமதி நேசரட்ணம் செல்வக்குமாரி கலந்து கொள்ளவுள்ளார்.

இந் நிகழ்வுக்கு ஆசியுரையினை பிரம்மஸ்ரீ சோ.சிவகுமாரர்க்குருக்கள், வண. பிதா.யோ.ப.ஜோதிநாதன் ஆகியோர் வழங்கவுள்ளனர். இந்த சனசமூகநிலையத்தின் 44 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நிலைய அங்கத்தவர்களால் இசை நிகழ்வுகளும், பரிசளிப்பு விழாவும் நடாத்தப்படவுள்ளதென ஆலோசகர் க.தேவதாசன் தெரிவித்தார். (92)

## முரசின் இன்றைய பணி

[23.06.2014 திங்கட்கிழமை]

ஊய வருஷம் ஆனிமாதம் 09 ஆம் திகதி.  
ஏகாதசி / மரணயோகம்.  
புரணி நட்சத்திரம் பி.இ. 01.23 வரை. பின் காந்திநக.  
இராகு காமை 07.24 - 08.54 வரை. சுபநேரம் 11.54 - 01.24 வரை.

**ஜோதிர் விநாயா ரத்தா வி.ஏ.சிவராசா அவர்களால் கணி்கப்பட்டது.**

|                    |   |
|--------------------|---|
| <b>மேடம்</b>       | பரிசுத்தொகை சம்பந்தமான மோசடி குறித்த பணம் அனுப்பின் வாங்குதல். தியானம் மூலமன அமைதி பெற விரும்புதல்.                             |
| <b>ரிஷயம்</b>      | புதிதாக பொருட்களைக் கொள்வனவு செய்ய கடன்படும் நிலை ஏற்படல். ஓடிஓடி உழைக்க வெளிக்கிட்டதால் தேக நலம் பாதிக்கப்படல்.                |
| <b>மிதுனம்</b>     | அநாவசியமாக முரண்படும் நிலை ஏற்படு மனக்கிலேசம் அடைதல். அலைச்சலுடன் நடைபெற்ற செயல்கள் காரிய சித்தி ஏற்படுத்தித்தரல்               |
| <b>கடகம்</b>       | சிந்தனையில் தெளிவு ஏற்பட்டதால் பணிசிறப்புற கடமை யாற்றல். புதிதாக மனை அமைக்க முற்படுகையில் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தல்.      |
| <b>சிம்மம்</b>     | காரியம் ஒப்பேறும் வரை மனதில் ஒருவித பயஉணர்வு குடிக்கொண்டு வருத்துதல்.   |
| <b>கன்னி</b>       | குழந்தைப்பாக்கியம் ஏற்படு மகிழ்வடைதல். சக உழியர்களுடன் தொடர்புடல் குறித்த காலத்தில் வேலைகள் நிறைவேறல்.                          |
| <b>துலாம்</b>      | வேலைத்திறனைக்கூட்டும் முகமாக புதிய அலுவல்கம் மேற்கொள்ள வாய்ப்புக் கிடைத்தல். எழுந்த மானத்தில் போட்டிடிட்டத்தால் மனச்சஞ்சலமடைதல் |
| <b>விருச்சிகம்</b> | எதிரியின் கெடுதி அற்றுப்போகும். வேலை தாமதப் படுத்தான் நிறைவேறும்.   |
| <b>தனுசு</b>       | பொறுமையுடன் செயற்பட்டதால் வெற்றிக்கொழு நாட்டுதல். தடைப்பட்டிருந்த பணவரத்துக்குரிய தடைநீங்குதல்.                                 |
| <b>மகரம்</b>       | உறவினர்களுக்குத் தேவையின் உதவிகளைச் செய்து உளநிறைவு தக்கவைக்கும். உங்கள் கஷ்டங்கள் மறைந்து விடல்                                |
| <b>கும்பம்</b>     | உங்களின் சமயோசித்தமான புத்திச் செயற்பாட்டினால் பிரச்சினைகளிலிருந்து விடுபடல்.   |
| <b>மீனம்</b>       | நல்ல மன அழுத்தம் உங்களை கடினமாக உழைக்கவும் செயல்களை திறம்பட நிறைவேற்றவும் செய்துவிடல்.  |



# உலகக் கிண்ண கால்பந்தாட்டத் திருவிழா

## ஜேர்மனி, கானா ஆட்டம் சமநிலை



(போர்டுலேசா)

ஜேர்மனி, கானா அணிகளுக்கிடையிலான லீக் ஆட்டம் சமநிலையில் நிறைவுற்றது. 20ஆவது உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டி பிரேசில் நாட்டில் நடைபெற்று வருகின்றது. இதில் ஜேர்மனி, கானா அணிகளுக்கிடையிலான ஆட்டம் இலங்கை நேரப் படி நேற்று அதிகாலை 12.30 மணிக்கு நடைபெற்றது. இரு அணிகளும் முதல் பாதியில் ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், இரண்டாவது பாதியில் இரு அணிகளும் மாறி மாறிக் கோல் அடித்துக்கொண்டு வந்தன. ஆட்டத்தின் 51ஆவது நிமிடத்தில் ஜேர்மனியின் கோட்சே தலையால் மோதி அற்புதமான கோல் அடித்து தங்கள் அணி மின் கோல் கணக்கை ஆரம்பித்தார். அடுத்து மூன்றே நிமிடங்களில் கானா அணியும் ஜேர்மனி அணிக்கு தக்க பதிலடி கொடுத்தது. 52ஆவது

நிமிடத்தில் பிரின்சுக்கு பதிலாக ஆட வந்த அயேவ் 54ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. மீண்டும் கானா அணியின் கியான் ஆட்டத்தின் 63ஆவது நிமிடத்தில் அருமையான கோல் அடித்து தங்கள் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப்படுத்தினார். இந்நிலையில் ஆட்டத்தின் 69ஆவது நிமிடத்தில் ஜேர்மனியின் கோட்சேவுக்கு பதிலாக க்ளோஸ் இறங்கினார். 71ஆவது நிமிடத்தில் கோர்னர் கிக்கை பயன்படுத்தி க்ளோஸ் அற்புதமான கோல் அடித்து மீண்டும் கோல் கணக்கை சமன் செய்தார். இறுதி வரை இரு அணிகளும் மேலும் கோல் எதுவும் அடிக்காததால் 2-2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையானது. ஆட்ட நாயகனாக ஜேர்மனியின் கோட்சே தெரிவு செய்யப்பட்டார்.



## நைஜீரியா த்ரில் வெற்றி

(குவயாபா)

போஸ்னிய அணிக்கெதிரான போட்டியில் நைஜீரியா இறுதி நேரத்தில் சிறப்பாகச் செயற்பட்டு த்ரில் வெற்றி பெற்றது. நைஜீரியா-போஸ்னிய அணிகளுக்கிடையிலான ஆட்டம் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நடைபெற்றது. இரு அணிகளும் முதல் பாதியில் விறுவிறுப்பாக முட்டி மோதிக் கொண்டன. ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்தில் நைஜீரியாவின் ஓடம்விங்கி அதிரடியான கோல் அடித்து தங்கள் அணியின் கோல் கணக்கை ஆரம்பித்தார். முதல் பாதியில் போஸ்னிய வீரர்கள் கட்டுப்பாட்டில் 55 சதவிகித நேரம் பந்து இருந்தபோதும் அவர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இந்தச் சூழலில் முதல் பாதி ஆட்டம் முடிவடைந்தது. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றபோதும் பிற்கள வீரர்களின் சிறப்பான செயற்பாடு காரணமாக கோல் எல்லையை இரு அணிகளாலும் தாண்ட முடியவில்லை. இதனால் நிர்ணயிக் கப்பட்ட 90 நிமிடங்களுக்கு பின்னர் 1-0 என்ற கணக்கில் நைஜீரியா வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஓடம் விங்கி தெரிவு செய்யப்பட்டார்.

## களத்திற்கு வெளியில்....

எங்கள் ஆட்டத்திற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சுவீஸ் சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தை ஈடுவடோருக்கு எதிராகவும் செயற்படுத்த முயற்சிப்போம். நான் கோல் அடிப்பதற்கு முன்னால் நடுவர் விசில் அடித்ததை கவனிக்கவில்லை. எனவேதான் இலக்கை நோக்கி உதைத்தேன். எல்லாவற்றையும் விட வெற்றிதான் முக்கியமானது.

**கரீம் பென்ஸலா (பிரான்ஸ் முன்னக வீரர்)**

இத்தோல்வி மிகவும் வருத்தம் அளிக்கிறது. இது மோசமான நாள். பிரான்ஸ் அணியினர் தங்களுக்கான வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்களது பதில் தாக்குதலும் சிறப்பாக இருந்தது. முன்னதாகவே அவர்களைக் கோல் அடிக்க வாய்ப்பளித்ததே தோல்விக்கான காரணம்.

**ஓட்மர் ஹெட்ஸ்பெல்ட் (சுவீஸ் சர்லாந்து பயிற்சியாளர்)**

1998 உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணியையும், தற்போதுள்ள அணியையும் ஒப்பிடக் கூடாது. அப்போதுள்ள சூழல் வேறு. இப்போதுள்ள சூழல் வேறு. ஆனால், தற்போதுள்ள அணியினரிடம் உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற மன நிலை மேலோங்கியுள்ளது. இது வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்குமா எனத் தெரியாது. ஆனால், இந்த நிலை அப்படியே நீடிக்க வேண்டும்.

**டொல்சம்பே (பிரான்ஸ் பயிற்சியாளர்)**

போர்த்துக்கலுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவைப் போல, பிரேசிலுக்கு நெய்மரைப் போல, ஆர்ஜென்ரீனாவுக்கு மெஸ்ஸியைப் போல, போஸ்னியாவுக்கு எடின் ஷெகோ முக்கியத்துவம் வாய்ந்தவர்.

**சபெட் சூசிக் (போஸ்னியா பயிற்சியாளர்)**

ஒவ்வொரு ஆட்டத்தையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எங்கள் முயற்சி பலனளிக்கவில்லை. இந்த தோல்வி மனரீதியாக பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலுக்கு வந்தும், வீட்டில் இருந்தபடியும் எங்களுக்கு ஆதரவு அளித்த இரசிகர்களிடம் மன்னிப்புக்கேட்டுக் கொள்கிறேன்.

**குன் (இங்கிலாந்து வீரர்)**

இம்முறை எப்படியும் கிண்ணத்தை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. சக வீரர்கள், எனது குடும்பம், எனது மக்களுக்காக இதை சாதித்தேயாக வேண்டும். இதற்காக 100 சதவீதம் உழைக்கத் தயாராக உள்ளேன். இருப்பினும், இது அணி விளையாட்டு. மற்ற வீரர்களும் இணைந்து செயற்பட்டு வெற்றி பெறுவோம். கப்டனாக இருப்பதால் போட்டியின் போது கவனச் சிதறல்கள் எல்லாம் ஏற்படவில்லை. சக வீரர்களுடன் எப்போதும் போல விளையாடுகிறேன். வீரர்களுக்கு என்ன உதவி என்றாலும், கொடுக்கத் தயாராக உள்ளேன். எனது இளவயதில், சிரேஷ்ட வீரர்கள் என்னுடன் சிறப்பாக நடந்து கொண்டனர். இதைப்போலவே, மற்றவீரர்களிடம் நானும் நடந்து கொள்கிறேன்.

**மெஸ்சி (ஆர்ஜென்ரீன கப்டன்)**

## அழகிக்கு அடித்து அதிர்ஷ்டம்

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரின் பரிசளிப்பு விழாவில், பல்வேறு சர்ச்சைகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், பிரேசில் மொடல் அழகியை அழைக்கவுள்ளனர்.

பிரேசில் 20ஆவது உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகின்றது. அடுத்து 2018இல் ரஷ்யா, 2022இல் கட்டாரில் இத்தொடர் நடைபெறவுள்ளது. இதில் கட்டாருக்கு உலக கோப்பை தொடரை நடாத்த அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) சார்பில், தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சினையில் பிபா தலைவர் செப் பிளாட்டருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இவர், 2010இல் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வென்ற ஸ்பெயின் அணிக்கு கோப்பை வழங்கினார்.

இம்முறை செப் பிளாட்டருக்கு எதிர்ப்பு இருப்பதால், இவரை வைத்து கிண்ணத்தை வழங்குவதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளனர். இவருக்குப் பதில் பிரேசில் அதிபர் தில்மா ரவசெப்பை வைத்து கிண்ணத்தை வழங்க திட்டமிட்டனர். ஆனால், உலக கோப்பை தொடருக்காக மக்களின் வரிப்பணம் 66 ஆயிரம் கோடியை வீணடித்து விட்டதாக மக்கள் குமுறுகின்றனர். இந்தப் பணத்தை கல்வி, சுகாதாரம், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தி இருக்கலாமே என அதிபர் தில்மா மீது எதிர்ப்புள்ளது. இது தொடர்பான போராட்டங்கள் இன்னும் ஓய்ந்த பாடல்லை. உலக கோப்பை தொடரின் ஆரம்ப விழா, இரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது. இதனால், நிறைவு விழாவை சிறப்பான முறையில் முடிக்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக பரிசளிப்பு விழாவில் பங்கேற்று, சாதிக்கும் அணிக்கு கிண்ணத்தை வழங்க, செப் பிளாட்டர், அதிபர் தில்மாவுக்குப் பதில், பிரேசில் சூப்பர் மொடல் அழகி ஜிசலி பண்ட்செனை, (வயது-33) அழைக்க முடிவு செய்துள்ளார்கள்.



## ஜோல்வியின் எதிரொலி; ஸ்பெயின் வீரர் ஓய்வு

(மர்ட்ரீட்)

ஸ்பெயின் கால்பந்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் ஷபி அலோன்சா. நடப்பு சம்பியனான ஸ்பெயின் அணி ஆரம்பச் சுற்றிலேயே வெளியேறியதால் அவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2003ஆம் ஆண்டிலிருந்து அவர் ஸ்பெயின் அணிக்காக ஆடி வருகிறார். 16 கோல்கள் அடித்துள்ளார். 2 முறை ஐரோப்பிய கோப்பை, ஒரு முறை உலக கோப்பையை ஸ்பெயின் வெல்ல அலோன்சா ஆட்டம் முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

## சாதனைமைச் சம்பந்திதிய ஜேர்மனி வீரர்

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடர்களில் அதிக கோல்கள் அடித்த பிரேசிலின் ரொனால்டோவின் சாதனையை ஜேர்மனி வீரர் குளுஸ் நேற்றைய தினம் சம்பந்திதியுள்ளார்.

பிரேசிலை சேர்ந்த ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் அதிக கோல்கள் அடித்த சாதனை வீரராக உள்ளார். 1998, 2002, 2006 ஆகிய 3 உலக கோப்பையில் விளையாடிய இவர் 15 கோல்கள் (19 ஆட்டம்) அடித்துள்ளார்.

அவரது சாதனையை ஜேர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளுஸ் சமன் செய்தார். கானாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் 71ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். 2002, 2006, 2010 ஆகிய 3 உலகக் கிண்ணப் போட்டித் தொடர்களில் ஆடியுள்ள அவர் 14 கோல்களை பெற்றிருந்தார். நேற்றைய கோல் மூலம் 15 கோல்கள் அடித்து ரொனால்டோவின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

உலகக் கிண்ணப் போட்டித் தொடர்களில் 10இற்கும் மேற்பட்ட கோல்கள் பெற்றுள்ளார் விபரம் வருமாறு: ரொனால்டோ (பிரேசில்) 15, மிரோஸ்லாவ் குளுஸ் (ஜேர்மனி) 15, முல்வர் (ஜேர்மனி) 14, ஜஸ்ட் பான்டைன் (பிரான்ஸ்) 13, பீலே (பிரேசில்) 12, கோசின் (அங்கேரி) 11, கிளின்ஸ்மென் (ஜேர்மனி) 11.

## இஸ்ரேயு ஆட்டம்



நெதர்லாந்து எதிர் சீல்  
இலங்கை நேரம் கிரவு 9.30

அவுஸ்திரேலியா எதிர் ஸ்பெயின்  
இலங்கை நேரம் கிரவு 9.30

கமரூன் எதிர் பிரேசில்  
இலங்கை நேரம் நள்ளிரவு 12.30

குரோஷியா எதிர் மெக்சிக்கோ  
இலங்கை நேரம் அதிகாலை 12.30



# ஸ்கந்தவரோதயா ஆண்டு நிறைவுக் கிண்ணம் இளவாலை ஹென்றியரசர் அணி வசம்



இறுதியில் மோதய இரு அணிகளும் விருந்தினர்களுடன்....

(சுன்னாகம்)

ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் 120ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாபெரும் கால்பந்தாட்டத் தொடரின் வெற்றிக் கிண்ணத்தை இளவாலை ஹென்றியரசர் கல்லூரி அணிகைப்பற்றிக் கொண்டது.

ஸ்கந்தவரோதயக்கல்லூரியின் 120ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு யாழ். மாவட்ட பாடசாலை அணிகளுக்கிடையில் அணிக்கு ஐந்து பேர் கொண்ட மாபெரும் கால்பந்தாட்டத் தொடர் நடாத்தப்பட்டது.

இப்போட்டித் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் கடந்த 21ஆம் திகதி ஸ்கந்தவரோதயக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

முதலாவது அரையிறுதிப் போட்டியில் மானிப் பாய் இந்துக் கல்லூரி மற்றும் இளவாலை ஹென்றியரசர் கல்லூரி அணிகள் மோதின. இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல என்பதை வெளிப்படுத்தும் வகையில் முட்டி மோதின. இதன் விளைவாக இரு அணிகளும் ஆட்ட நேர முடிவில் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றது. இந்நிலையில் தண்ட உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் இளவாலை ஹென்றியரசர் கல்லூரி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் ஊர்காவற்றுறை சென்.

அன்ரன்ஸ் கல்லூரி அணியும் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் ஒவ்வொரு கோலைப் பெற்றுக் கொண்டன. இதனால் போட்டி சமநிலையானது. பின்னர் தண்ட உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் ஊர்காவற்றுறை சென். அன்ரன்ஸ் கல்லூரி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இறுதிப் போட்டியில் ஊர்காவற்றுறை சென். அன்ரன்ஸ் கல்லூரி அணியும் இளவாலை ஹென்றியரசர் கல்லூரி அணியும் மோதின. இதில் இளவாலை ஹென்றியரசர் கல்லூரி அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியதுடன் கோல்களையும் பெற்று வந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ஊர்காவற்றுறை சென். அன்ரன்ஸ் கல்லூரி அணி செயற்பட்டபோதும், ஹென்றியரசர் கல்லூரியின் பிற்கள வீரர்களின் தடுப்பணையைத் தாண்டி உட்செல்ல முடியவில்லை. நிறைவில் இளவாலை ஹென்றியரசர் கல்லூரி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று கிண்ணத்தைக் கைப்பற்றிக் கொண்டது.

முன்றாமிடத்திற்கான போட்டியில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணிகள் மோதின. இதில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று முன்றாமிடத்தைப் பிடித்துக் கொண்டது. (63)

# மாகாண பெரு விளையாட்டு யாழ். வலயம் முதலிடம்

(யாழ்ப்பாணம்)

வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற பெருவிளையாட்டுப் போட்டிகளில் யாழ். கல்வி வலயம் 715 புள்ளிகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது. வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் விளையாட்டுப் பிரிவு மாகாணப் பாடசாலை அணிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளை நடாத்தி வருகின்றது. இதில் பெருவிளையாட்டுப் போட்டிகள் கடந்த புதன்கிழமையுடன் நிறைவுற்றன. இதில் வலய அடிப்படையில் யாழ். கல்வி வலயம் 715 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒவ்வொரு வலயங்களும் பெற்றுக்கொண்ட புள்ளிகள் விபரம் வருமாறு:

|                            |     |
|----------------------------|-----|
| யாழ். கல்வி வலயம்          | 715 |
| வலிகாமம் கல்வி வலயம்       | 418 |
| வடமராட்சி கல்வி வலயம்      | 378 |
| வவுனியா தெற்கு கல்வி வலயம் | 125 |
| கிளிநொச்சி கல்வி வலயம்     | 112 |
| முல்லைத்தீவு கல்வி வலயம்   | 087 |
| வவுனியா வடக்கு கல்வி வலயம் | 070 |
| தென்மராட்சி கல்வி வலயம்    | 066 |
| தீவர்க்க கல்வி வலயம்       | 051 |
| மன்னார் கல்வி வலயம்        | 035 |
| துணுக்காய் கல்வி வலயம்     | 008 |
| மடு கல்வி வலயம்            | 005 |

# துடகளம் இன்று ஆரம்பம்

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டி இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் விளையாட்டுப் பிரிவு மாகாணப் பாடசாலை அணிகளுக்கிடையில் நடாத்தி வரும் விளையாட்டுப் போட்டிகள் இறுதிக்குக் கட்டத்தை எட்டியுள்ளன. பெரு விளையாட்டுப் போட்டிகள் மூன்று கட்டங்களாக முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றன. இந்நிலையில் தடகளப் போட்டிகள் இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல பாடசாலை வீர,வீராங்கனைகள் பங்குகொள்கின்றனர். நேற்று யாழ்ப்பாணம் வந்த வெளிமாவட்ட வீர, வீராங்கனைகளுக்கான தங்குமிட வசதிகள் உட்பட அனைத்து ஒழுங்குகளும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வடக்கு மாகாண உடற்கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே. சத்தியாலன் தெரிவித்துள்ளார். (93.12)



# இங்கிலாந்து நிதானம்

(லீட்ஸ்)

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நிதானமாக ஆடி வருகின்றது.

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் லீட்ஸில் நடைபெற்று வருகின்றது.

இதில் முதல் இனிங்ஸிற்காக ஆடிவரும் இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தவேளை ஆறு விக்கெட்டுக்களை இழந்து 320 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் ரொப்சான் 127, பலன்ஷி 74, இயன் பெல் 64 ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் எரங்க, மத்தியூஸ் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர். நான்கு விக்கெட்டுக்கள் கைவசமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி 63 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை முதல் இனிங்ஸ் 257. இன்று போட்டியின் நான்காம் நாளாகும்.

இதேவேளை, இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிக் கொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. இரண்டாவது டெஸ்டின் முதல் இனிங்ஸில் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயற்பட்டதுபோன்று இரண்டாவது இனிங்ஸிலும் சிறப்பாகச் செயற்பட்டு இலங்கை அணியின் தடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் என இலங்கை அணிக் கப்டன் குக் தெரிவித்துள்ளார்.

# ஜே.பி.எல். ருவென்ரி-20 அரையிறுதியில் சென்றலைட்ஸ், கே.சி.சி.சி.

(யாழ்ப்பாணம்)

ஜே.பி.எல். ருவென்ரி-20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு சென்றலைட்ஸ் மற்றும் கொக்குவில் கே.சி.சி.சி. அணிகள் முன்னேறியுள்ளன.

யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் அனுசரணையுடன் ஜே.பி.எல். ருவென்ரி-20 தொடர் யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் சனி, ஞாயிறு தினங்களில் நடைபெற்று வருகின்றது. இதில் முன்றாவது மற்றும் நான்காவது காலிறுதிப் போட்டிகள் நேற்று முன்தினம் நடைபெற்றன.

முன்றாவது காலிறுதிப் போட்டியில் சுன்னாகம் ஸ்கந்தா ஸ்ரார் அணியும் சென்றலைட்ஸ் அணியும் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்கந்தா ஸ்ரார் அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் ஆடிய சென்றலைட்ஸ் அணி செல்டன், விதுஷன் ஆகியோரின் அதிரடித் துடுப்பாட்டத்தின் மூலம் வலுவான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது. இறுதியில் சென்றலைட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றது. இதில் செல்டன் 63, விதுஷன் 52, எட்வேட் எடின் 24, ஜேம்ஸ் 14 ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் ஜெனக்ஷன் இரண்டு, நிரோஜன் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.


பதிலுக்கு 195 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஸ்கந்தா ஸ்ரார் அணி 20 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட்டுக்களை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றுத் தோல்வியைத் தழுவினது. இதில் ஸ்ரீஜன் 16, நிசாகரன் 33, சிந்துஜன், ஜெனக்ஷன் ஆகியோர் தலா 13 ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் செளமிதரன், சார்ன்ஸ் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர். போட்டியின் ஆட்டநாயகனாக செல்டன் தெரிவு செய்யப்பட்டார். இவ்வெற்றியின் மூலம் சென்றலைட்ஸ் அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தொடர்ந்து நடைபெற்ற நான்காவது காலிறுதிப் போட்டியில் ஜொனியன்ஸ் மற்றும் கொக்குவில் கே.சி.சி.சி. அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் ஆடிய ஜொனியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சஞ்சஜன் 20, அகிலன் 18, லவேந்திரா 17, காண்டிபன் 15 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் பவிதரன், சாம்பவன் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு 136 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய கொக்குவில் கே.சி.சி.சி. அணி 18.1 ஓவர்கள் நிறைவில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. ராகுலன் 48, பங்குஜன் 20, ஜெயரூபன் 19 ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் லவேந்திரா இரு விக்கெட்டுக்களைக்

கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக ராகுலன் தெரிவு செய்யப்பட்டார். இவ்வெற்றியின் மூலம் கொக்குவில் கே.சி.சி.சி. அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதேவேளை, இப்போட்டித் தொடரின் இறுதி ஆட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.







**1983ஆம் ஆண்டுக்கும் 1987ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ் இயக்கங்கள் ஆயுதப் போராட்டத்தின் மூலம் கொடுத்த நெருக்கடிகளும் இந்தியா வின் நேரடியான தலையீடுமே இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்துக்கு வழிவகுத்தன. அதுவே இலங்கையின் அரசியல் யாப்பில் 13ஆவது திருத்தத்துக்கு**

பயனுடையவைகளாக பயன்படுத்திக் கொள்ள முடியாதா என்பது எனது அக்கறையாக உள்ளது. 13ஆவது திருத்தத்தை மாற்றி அதைவிடவும் கணிசமான அளவு சிறப்பான ஓர் அரசியல் யாப்பு ஏற்பாடுகள் இப்போதைக்கு - இன்னும் சில ஆண்டுகளுக்குள் கிடைப்பதற்கு ஏதாவது வாய்ப்புக்கள் உண்டா என்று

ஆண்டுகளுக்குத்தான். அதன் பிறகு தமிழ்த் தலைவர்களும் களைத்துப் போய்விடுவார்கள். மேலைத்தேச நாடுகளில் இன்னும் சில இலட்சம் பிரதானமாக வடக்குத் தமிழர்கள் புதிதாக புலம் பெயர்ந்து போய் குடியேறுவார்கள். யாழ்ப்பாணத்தில் மேலும் சில ஆயிரம் வீடுகளும் சில ஆயிரம் ஏக்கர்களைக்கான

புகளை, நலன்களைத் தவறாது வெட்கமின்றி வாங்கி மடியிற் கட்டிக் கொள்ளும் பலர் இந்தத் தமிழ்த் தலைமைக்குள் செல்வாக்கு உள்ளவர்களாக இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, இவர்களை தமிழ்ச்சமூகத்தில் வெற்றிகரமான அரசியல்வாதிகளாகக் காப்பாற்றி வைத்திருக்கும் சமூக சமய புத்திஜீவித்

# இலங்கையின் மாகாணசபைகளை மக்களுக்குப் பயனுடையவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா!

4



- வரதராஜப்பெருமாள்

தமிழ்ப் பிரமுகர்களும் போலி இரட்டைவேடதாரிகளே! அரசாங்கத் தரப்பாரோடு அறைகளுக்குள் தலை தாழ்த்தி சகஜ உறவு கொள்ளும் இவர்கள் தங்களைச் சுற்றியுள்ள அப்பாவினை அரசுக்கு எதிராக உசுப்பேத்திவிடுகின்றனர். இப்படியாக உள்ள நிலையில் 13ஆவது திருத்தத்தை முற்றாகப் புறக்கணித்து விட்டு அரசியல் யதார்த்தங்களை வேறு மையங்களுக்கு நகர்த்துகின்ற தகுதியோ தயாரிப்போ இப்போதிருக்கும் தமிழ்த் தலைமைகளுக்கு இல்லை என்பதிலிருந்தே எனது அக்கறை 13ஆவது திருத்தத்தை, மையமாகக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமல்ல, பகுத்தறிவுபூர்வமாக நாம் கழித்தல் அல்லது விலக்கல் தர்க்க முறையில் (Deductive Logical Method) பார்த்தோமானால்,

(1) எந்த வகையிலும் ஆயுதப் போராட்டம் மூலம் சுதந்திர தனி சமூக சாத்தியமில்லை.

(2) வன்முறையற்ற போராட்டம் பேச்சுவார்த்தைகள் மூலமான தீர்வுக்கே வழிவகுக்கும்.

அந்தப் பேச்சுவார்த்தைகள் தமிழீழப் பிரிவினை பற்றியதாகவோ அல்லது சோவியத் யூனியன் வடிவில் பிரியும் அதிகாரத்துடன் கூடிய குடியரசுகளின் ஒன்றியம் என்பதைப் பற்றியதாகவோ நடைபெற சாத்தியமில்லை.

எமது இப்போதைய புவியியல் மற்றும் பிராந்திய உறவுகளின் சூழலில் அவற்றுக்குச் சாத்தியமில்லை என்பது பட்டறிவு அனுபவம் (மணலைக் கயிராகத் திரிப்போம்! வானத்தில் கோட்டை கட்டுவோம்! என்ற நம்பிக்கை உள்ளவர்களோடு நான் விவாதிக்க விரும்பவில்லை.)

(சரியான ஒன்று சாத்தியமற்றது என்பதால் தவறான ஒன்றாகி விடுமா என்று சிலர் கேட்கலாம். உண்மையில் சாத்தியமில்லாத இலக்கு இலட்சியக் கனவாக இருக்கலாம் ஆனால் அது சாதிப்பதற்கான அரசியலுக்குச் சரியானதாகாது)

அதிகாரம் குறைவாக இருக்கலாம் கூடுதலாக இருக்கலாம். அவை மாகாண சபை என்னும் அரசியற் பாத்திரத்தில் இடப்படுபவையாகவே இருக்கும்.

(தொடரும்)

**இவர்களை தமிழ்ச்சமூகத்தில் வெற்றிகரமான அரசியல் வாதிகளாகக் காப்பாற்றி வைத்திருக்கும் சமூக சமய புத்திஜீவித் தமிழ்ப் பிரமுகர்களும் போலி இரட்டைவேடதாரிகளே! அரசாங்கத் தரப்பாரோடு அறைகளுக்குள் தலை தாழ்த்தி சகஜ உறவு கொள்ளும் இவர்கள் தங்களைச் சுற்றியுள்ள அப்பாவினை அரசுக்கு எதிராக உசுப்பேத்திவிடுகின்றனர்.**

வழி வகுத்தது. 13ஆவது திருத்தத்தை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதுவும், 13ஆவது திருத்தத்தை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென இந்திய அரசாங்கமும் மற்றும் சர்வதேச சமூகமும் நெருக்கடி கொடுப்பதுவும், 13ஆவது திருத்தப்படி உள்ள "போலிஸ் அதிகாரங்களையும் நில அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு வழங்க மாட்டோம்" என ஜனாதிபதியும் அரசாங்கத் தரப்பினரும் முழு முயற்சி எடுத்து மறுத்து வருவதுவும், சிங்கள தேசவாதிகள் 13ஆவது திருத்தத்தை முற்றாக அரசியல் யாப்பில் இருந்து நீக்கிவிட வேண்டுமென பிடிவாதமாக நிலைப்பாடு கொண்டிருப்பதுவும் என உள்ள உண்மைகள், 13ஆவது திருத்தத்தில் ஏதாவகையாக அடிப்படையான பயனுள்ள விடயங்கள் உள்ளன என்பதைத்தானே கோடி காட்டி நிற்கின்றன. ஆகையாற்றான், இப்போது இலங்கையின் அரசியல் யாப்பின் ஒரு பகுதியாக இருக்கும் மாகாண சபைகளை தமிழர்களுக்குப்

எனக்குத் தெரியவில்லை. அப்படி ஏதும் ஒரு மாற்றம் ஏற்படக் கூடிய வாய்ப்பை அனுமானிக்கவும் எனது அறிவோ அல்லது எனது அனுபவமோ இடமளிக்கவில்லை.

எனக்குத் தெரிந்த வரை - புரிந்த வரை இன்னும் ஒரு பத்தாண்டுகளுக்கு இந்தியா என்றாலென்ன தமிழர்கள் மீது அனுதாபம் கொண்ட உலக நாடுகளென்றாலென்ன இந்த 13ஆவது திருத்தத்தை மையமாக வைத்தே குரலெழுப்பப் போகின்றன.

அதிகபட்சம் எதிர்வரும் பத்தாண்டு களுக்குள்ளாக இலங்கைவாழ் தமிழர்களின் நியாயமான அரசியல் அபிப்பிராயங்களுக்கு இலங்கையில் அரசியல் யாப்பு வகையாக காத்திரமான ஓர் அரசியல் ஏற்பாடு நடைமுறைக்கு வரவில்லையெனில் அதன்பின்னர் தமிழர்கள் மத்தியில் அவ்வப்போது தேர்தல் மேடை அரசியல் நடைபெறுவதைத் தவிர வேறெதுவும் நடைபெற மாட்டாது என்பதே எனது அறிவுக்கு எட்டிய அபிப்பிராயம்.

இந்தியாவும் சர்வதேச சமூகமும் இலங்கைத் தமிழர்களை மறந்து போய் விடக் கூடியவை. அதற்குப் பின்னர் தமிழர்களின் தலைவர்கள் சுடுகாடு சுடுகாடாகச் சென்று கிடந்து புரண்டு அமுது புலம்பினாலும் அதனைக் கண்டு கொள்ள யாரும் இருக்க மாட்டார்கள்.

ஜெனீவா மனித உரிமை நாடக மெல்லாம் இன்னும் ஒரு சில

காணிகளும் சொந்தக்காரர்கள் அற்றவைகளாக ஆகும்.

நண்பர்களே! தோழர்களே! மேலே நான் குறிப்பிட்டுள்ள யதார்த்தங்களுடன் மேலும் ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். இப்போது தமிழர்களுக்கு வாய்த்துள்ள தலைமையின் அரசியலானது சுத்தமாக சுயநலன்களை மையமாகக் கொண்டே செயற்படுகிறது -

மக்களுக்கு முழுப் பொய்யர்கள். மக்களை ஏமாற்றுவதைத் தெரிந்தே செய்கிறார்கள்.

தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள். இவர்களின் பலர் தமிழர்களின் இழப்புகளையும் துன்பங்களையும் வியாபாரம் பண்ணி பணக்காரர்களானவர்கள்.

இவர்களின் பலர் இப்போதும் அரச இராணுவ அதிகாரிகளுடன் இரவு விருந்துபசாரம், நல்லெண்ணெய் சந்திப்பு என கள்ளமாக நல்ல பல உறவுகளை வைத்துக் கொண்டு மக்கள் மத்தியில் மட்டுமே அதே இராணுவத்துக்கு எதிராக வீரவசனம் பேசும் அரசியலைக் கொண்டிருக்கின்றனர்.

மக்களை ஏமாற்றுவதற்கான பகிரங்க அரசியல் நடப்பு வித்தைகளை இவர்கள் நன்றாகவே கற்று பயிற்சி பண்ணி வைத்திருக்கிறார்கள்.

கொழும்பு அரசாங்கத்தோடு மட்டுமல்ல இராணுவ உளவுத் துறையோடும் கள்ள உறவுகளை வைத்துக் கொண்டு தமக்கு வேண்டிய பாதுகாப்

## வல்லவருக்குப் பூச்சியாலும் லாபம்!

மண்புழுக்கள் எந்தக் குப்பையையும் பொன் போன்று மதிப்பிடுகின்றன. மண்ணைக் மாற்றும் என்று அறிந்திருக்கிறோம். மண்புழுக்கள் எருவாக மாற்றிய குப்பை கூளங்களுக்கு சந்தையில் விலையும் அதிகம். மண்புழுக்களை வளர்ப்பதும், அவற்றை உயிரோடு வைத்திருப்பதும் எளிது என்றாலும், சில சிறு பிழைகள் அவை மரித்துப் போய், இழப்பிற்கும் வழி வகுக்கும் என்பதால் இவற்றைக் கொண்டு எருக்குழியை சத்து மண்ணாக்கச் சிறிது தொழிலறிவும், நல்ல பராமரிப்பும் தேவைப்படும்.

இப்போது கர்ப்பான்பூச்சி மூலம் இதே விதமான சத்து மண்ணை அந்த அளவு பராமரிப்புச் கூட இல்லாமல் உருவாக்க முடியும் என்று பிலிப்பைன்ஸ்

நாட்டு ஆய்வாளரான ஜெனரி பற்றிக் என்பவர் சொல்கிறார். கர்ப்பான்பூச்சியா குப்பையை வளமான எருக்குழியாக மாற்றும்? இதை வளர விடுவது வீட்டுக்கு ஆபத்தல்லவையா? வியாதியெல்லாம் வராதா? இப்படி உடனடி கேள்விகள் நமக்கு எழும். ஆனால் அவர் சொல்கிறார், ஒரு செவ்வில்லாமல் இவற்றை நாம் வளர்க்க முடியும் என்பதோடு, இவை சுவப்பத்தில் அழிக்கப்பட முடியாத ஜந்துக்கள். இவை எந்தக் குப்பையையும் எருவாக மாற்றும். இவற்றை எங்கும் பரவாமல் தடுப்பதும் கடினமல்ல. பின் என்ன பிரச்சினை? இவற்றைக் கொண்டு குப்பை கூளங்களை எருவாக்குவோம், வாருங்கள் என்கிறார்.



ஆனால் எல்லாக் கர்ப்பான்களையும் பயன்படுத்தாமல் தான் சொல்கிற வகைக் கர்ப்பானைப் பயன்படுத்தினால் மேல் என்கிறார். ஏனெனில் இந்த வகைக் கர்ப்புக்கு சுவரில் ஏறி வரத் தெரியாதாம். கர்ப்பான்கள் நாற்றமில்லாத, சுத்தமான பூச்சிகள் என்று வேறு சான்றிதழ் வழங்குகிறார். அதை நாம் ஏற்க முடியுமா என்று தெரியவில்லை. கர்ப்பான நாற்றம் என்ற ஒன்று நமக்குத் தெரிந்துதானே இருக்கிறதா?


- ◆ ரோஜாப் பூவின் இதழ்களை ஒரு கைப்பிடி அளவு இரண்டு வேளை சாப்பிட்டு வர சீதபேதி குணமாகும்.
- ◆ மல்லிகைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவித் தேய்த்து குளித்து வர உடல் அரிப்பு நீங்கும்.
- ◆ அல்லிப் பூவைக் கஷாயம் செய்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும் நாவுநட்சி நீங்கும்.
- ◆ மாம்பூவை, மாந்தளிரையும் நீரில் கொதிக்க வைத்து இளம் குட்டில் வாய் கொப்பளிக்கப் பல உபாதைகள் விலகும்.
- ◆ நித்தியகல்யாணி பூவை கஷாயம் செய்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குணமாகும்.
- ◆ மாதுளம் பூவின் மொட்டை வெயிலில் உலர்த்தித் தூளாக்கி அதை உண்டு வந்தால் இருமல் உடனே அகலும்.
- ◆ செம்பருத்திப் பூவை சாப்பிட்டு பால் அருந்தி வந்தால் சோர்வும் பலவீனமும் நீங்கும்.
- ◆ வெங்காயத்தின் பூவை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொண்டால் உடல் சூடு குறையும்.
- ◆ வாழைப் பூவை வறை செய்து சாப்பிட்டு வர பித்த நோய்கள் அகலும்.

('மலர்களின் மருத்துவம்' என்ற நூலிலிருந்து)

## மலர்களின் மருத்துவம்



# இந்தியத் தமிழ் சினிமா வளர்ந்த கதை!



1897இல், சென்னைக்கு சினிமா வந்தது. ஒரு நாள் மாலை, மூர் மார்க்கெட்டை அடுத்த விக்டோரியா பொது மண்டபத்தில், மிகுந்த எதிர்பார்ப்புடன், ஒரு கூட்டம் கூடியிருந்தது. மண்டபத்தின் நடுவே, எட்வர்ட் என்ற ஆங்கிலேயர், சிறிய, நூதனக் கருவி ஒன்றில், படச்சுருள் ஒன்றை நுழைத்து, "சினிமாஸ்கோப்" என்று விளம்பரப்படுத்தப் பட்டிருந்த காட்சிக்குத் தயார் செய்து கொண்டிருந்தார்.

அன்று, விக்டோரியா மண்டபத்தில் காட்டப்பட்டவை, சில நிமிடங்களே. ஆண்டும் மவுனப் படங்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில், பல பேர், பல இடங்களில் மேற்படி வகையான படங்களைத் திரையிட்டனர். இந்தக் காட்சியாளர்கள் எல்லாரும் வெள்ளைக் காரர்களே!

திறந்த வெளிகளில் ஆங்காங்கே, படக் காட்சிகள் காட்ட லைசென்ஸ் தேவையில்லை; மின்சாரம் தேவையில்லை; காரணம், ஆரம்ப கால புரொஜெக்டர் களில், மச்சிய விளக்கு களை ஒளி வீசுக்குப் பயன்படுத்தப்பட்டன. இரண்டு மூன்று காட்சிகள் ஒரிடத்தில் காட்டப்பட்டதும், பெட்டியை மூடி, அந்தக் குழு, வேறிடம் செல்லும்.

பின்னர், மவுண்ட்ரோட்டில் ஒரு புதிய, நிரந்தர சினிமா கொட்டகையைக் கட்டினார். மின்சாரத் தியேட்டர், மக்சீசிய விளக்குகளை தவிர்த்து, மின் ஒளியில் திரையிடப்படும் புரொஜெக்டர் என்று, விளம்பரப்படுத்தினர்.

முதல் எட்டு ஆண்டுகள், சலனப் படக் காட்சிகள், சென்னையில் மட்டுமே ஒளிபரப்பப்பட்டு வந்தன. திருச்சி ரயில்வேயில் வேலை பார்த்த சாமிக்கண்ணு விசென்ட் என்ற தமிழர், தாமம் ஒரு புரொஜெக்டர் வாங்கி, திருச்சி பக்கத்தி

லுள்ள கிராமங்களில், துண்டுப் படங்களைக் காட்டினார்.

இந்தப் படங்கள் யாவும் ஒரிரு நிமிடங்களே ஓடக் கூடியவை; அமெரிக்கா, ஜெர்மன், பிரான்ஸ் நாடுகளில் தயாரிக்கப்பட்டவை.

சாமிக்கண்ணுவின் அன்றைய டிரிங் சினிமா பொருட்களை, இரண்டு மாட்டு வண்டிகளில் அடக்கி விடலாம். சில கதிரைகள், புரொஜெக்டர், திரை - இசை மட்டுமே தேவை. கொட்டகை ஏதும் கிடையாது. இங்கு கதிரைகளைப் போட்டு, முன்னால் திரையைக் கட்டி, சுற்றிலும் தட்டி வைத்துவிட்டால், கொட்டகை தயார்!

காட்சியாளரிடம் ஒன்று அல்லது இரண்டு துண்டுப் படங்கள் இருக்கும். அந்த இரண்டு படங்களும் தேய்ந்து கிழியும் வரை ஓட்டிய பின் தான், வேறுபடங்கள் வாங்குவர்.

டிக்கெட் எல்லாம் கிடையாது; ஓர் அணா அல்லது இரண்டு அணா கொடுத்து உள்ளே நுழையலாம். காசில்லாதவர்கள் அரிசி, பருப்பு, புளி முதலியவை கொடுத்து படம் பார்க்கலாம். இப்படிச் சேர்ந்த பண்டங்களை, அந்த வாரச் சந்தையில், ஒரு ஸ்பெஷல் கடை போட்டு விற்றுவிட்டு, காட்சியாளர் அடுத்த ஊருக்கு மூட்டை கட்டுவார்.

- தியோடர் பால்கரன் எழுதிய, 'தமிழ் சினிமா வளர்ந்த கதை' நூலிலிருந்து.

முதலையின் குட்டி, முட்டையில் இருந்து வெளிவந்ததும்? முட்டையைப்போல் மூன்று மடங்கு நீளமாக இருக்கும். அது முட்டைக்குள் அந்த அளவிற்கு சுருண்டு கிடக்கும்!

1866 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பெளர்ணமியே இல்லாமல் போய்விட்டது. இதே ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு பெளர்ணமிகள் வந்தன. இதுபோன்ற ஓர் அதிசயம் 25 இலட்சம் வருடங்களுக்குப் பிறகுதான் வருமாம்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டது, முகமது நபி கற்கள் விசப்பட்டுக் கொல்லப்பட்டது, சோக்ரட்டீஸ் விஷம் கொடுக்கப்பட்டு மாண்டது, காந்தி, ஆபிரகாம் லிங்கன், ஜோன் கென்னடி ஆகியோர் கொல்லப்பட்டது - அனைத்தும் ஒரு வெள்ளிக்கிழமை அன்று!

சென்னை நகரின் மத்தியிலுள்ள கூவம் நதி எப்போதும் நிலத்தடி ஈரத்தை உலராமல் வைத்திருப்பதால்தான் புகம்பம் போன்ற பெரிய ஆபத்துகளிலிருந்து சென்னை தப்புகிறதாம்.

கோடைக்காலங்களில் பாரிஸிலுள்ள ஈ.பிள் கோபுரத்தின் உயரம் வெப்பத்தினால் விரிவடைந்து 15 செ.மீ. அதிகமாகக் காணப்படும். (மொத்த உயரம் 324 மீற்றர்).

மீன் தன் வாழ்நாள் முழுவதும் இறுதி வரை வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்கும்.

கைரேகைகளைப் போன்று மாடுகளின் மூக்கு ரேகைகளை வைத்து குறிப்பிட்ட மாடுதானா என்று கண்டுபிடித்துவிட முடியும்.

எவ்வளவு மெலிதான காகிதமாக இருந்தாலும் ஏழு தடவைகளுக்கு மேல் மடிக்க முடியாது.



# ஆச்சர்யங்கள்!

# நல்ல உதாரணம் மாவையுப் வீக்கியுப்!

- எழுகதிரோன் கட்டுரையிலிருந்து.

வடக்குகிழக்கில் இடம்பெறும் அபிவிருத்திகளையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராமுகமாகவே காலம் கழிக்கின்றனர். துரதிஸ்டவசமாக இத்தகைய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுவதற்கு காரணகர்த்தாக்களாக இருந்து வருகின்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினராலும் தமிழ்த் தேசியக் ஊடகங்களாலும் துரோகிகளென்றே சுட்டப்பட்டு வருகின்றார்கள். காரணம் இவர்கள் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகள் அவசியமற்றவையென்றும் உரிமை ஒன்றே உயிர் முச்சு என்றும் தமிழ் மக்கள் நம்ப வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இதன்காரணமாக அபிவிருத்தி பற்றி அக்கறை கொண்டு செயற்படும் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் உரிமைக்கு எதிரானவர்களாக சித்தரிக்கப்பட்டு மக்களின் மனதில் அந்த சித்திரம் மிக ஆழமாக பதிக்கப்படுகிறது.

சுருங்கச் சொன்னால் அபிவிருத்தி பற்றி பேசுபவர்கள் அரச சார்பானவர்கள் என்றும் தமிழ் மக்களின் நலன்களுக்கு ஆப்பு வைக்கும், காட்டிகொடுக்கும் பரம்பரையில் வந்தவர்கள் என்றும் நம்பும்வண்ணம் ஒரு போலி மாயைக்குள் மக்கள் சிக்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த சித்தரிப்புகளும் மாயைகளும் மக்களுக்கு வேண்டிய எதையுமே சாதிக்க மாட்டாதவர்களாய் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. உரிமை பற்றி வெற்றுச்சவடால் கொண்ட, பத்திரிகை அறிக்கைகளை விடுவது மட்டுமே தமிழ் மக்களுக்கு தாம் செய்யும் பணி. அது ஒன்றே தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க சரியான வழி என்று மக்களை நம்பவைப்பதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெற்றிகொண்டுள்ளனர்.

ஆனால் வெற்று அறிக்கைகளோ வாய் சவடால்களோ மக்களுக்கு எதையும் வென்று தரபோவதில்லை என்பதே உண்மை. அதுமட்டுமன்றி அப்படியொரு மாயாஜாலம் பண்ணி உரிமைகள் தங்கத்தட்டில் நிரப்பப்பட்டு தமிழ் மக்களை வந்தடைந்தாலும் அதுவரை உண்ணாமலும் உறங்காமலும் வாழ்வின் எல்லாவித அடிப்படைத் தேவைகளையும் ஒறுத்துக் கொண்டு உழல் வேண்டுமா என்ன?

ஆனால் தமிழ் மக்கள் இதுபற்றியெல்லாம் அன்றிலிருந்து இன்றுவரை எப்போதுமே சிந்திப்பதில்லை. என்பதால்தான் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழரசுக்கட்சியும் அதன் தொடர்ச்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இலகுவாக வெற்றிவாகை குடிவருகின்றார்கள். ஆனால் இந்த 65 வருட காலத்தில் தமிழ் மக்களின் நிலைமை மேலும்மேலும் கீழ் நிலை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறது.

ஆனால் இன்று வரை எமது சமூகம் தமது இருப்பினையாவது காப்பாற்றிக் கொண்டு கிடப்பதற்கு தமிழ் மக்களால் ஒதுக்கப்பட்டுவரும் மாற்று அணியினரே எதையாவது செய்து இருக்கிறார்கள் செய்துகொண்டுமிருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

இதற்கு நல்ல உதாரணம் அண்மையில் இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழகத்துக்கான விவசாய பீட திறப்புவிழா ஆகும். யாழ்.பல்கலைக் கழகத்தின் விவசாய பீடம் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைச்சர்கள் எஸ்.பி.தினா நாயக்கா, டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் சந்திரசிறி ஆகியோரால் 13.06.2014 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ வடமாகாண சபை ஆட்சியாளர்களோ இதில் பங்கெடுக்கவில்லை. மக்களுக்கான இந்த தேவைகள் அவசியமற்றவை என்று இவர்கள் சொல்கிறார்களா? போதாக்குறைக்கு தங்களுக்கு வெற்றிலை வைத்து அழைப்பு விடவில்லை என்கின்ற சாக்குப்போக்கு ஒருபுறம் பரப்பப்படுகிறது.

யாழ். பல்கலைக் கழகமானது 1974இல் சிறி மாவோ பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டபோது அப்போதைய தமிழ் அரசியல் தலைமைகள் அதற்கு கடுமீ எதிர்ப்பைத் தெரிவித்தனர். மாணவர்கள் எனும் போர்வையில் சிங்களவர்களை யாழ்.மண்ணில் குடியேற்றும் சதித்திட்டம் இது என்று கூச்சலிட்டனர்.

நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயிலில் உண்ணாவிரதம் இருந்து கறுப்புக் கொடி காட்டிய தமிழ்த் தலைமைகளின் எதிர்ப்பையும் மீறி யாழ்ப்பாணத்தில் வளாகம் அமைக்கப்பட்டமையால் தான் யாழ் பல்கலைக் கழகம் இன்று நிமிர்ந்து நிற்கிறது. பல்கலைக் கழகம் இல்லாத ஒரு யாழ்ப்பாணத்தை இன்று



கற்பனை செய்து பாருங்கள். இது தமிழரசுக் கட்சியினர் துரோகிகள் என்று சொன்ன இடது சாரிகளாலும் அல்பிரட் துரையப்பா போன்ற இணக்க அரசியல்வாதிகளின் முயற்சியினாலும் தான் சாத்தியமானது.

இதேபோன்றுதான் மட்டக்களப்பின் மத்தியில் உருவாக்கப்பட்ட இன்று கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு அத்திவாரமாய் அமைந்த வந்தாறு மூலை மத்திய மகா வித்தியாலயம் வ.நல்லையா அவர்களினால் உருவாக்கப்பட்டது. அது மட்டுமன்றி மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலை, கோட்டமுனை மகாவித்தியாலயம் போன்றவற்றினை அமைத்ததுமட்டுமல்லாமல் மட்டக்களப்பின் கல்வியியல் வரலாற்றில் பெருந்திருப்பமொன்றினை அவர் நிகழ்த்தினார்.

ஆனால் இவற்றையெல்லாம் கைக்கூலித்தனம் என்று விமர்சனம் செய்த தமிழரசுக் கட்சியினர் 1956ஆண்டு தேர்தலில் நல்லையாவை இலகுவாக தேற்கடித்தனர். இப்படி பல கதைகள் வடக்கு கிழக்கு அரசியல் வரலாற்றில் உண்டு. துரோகியாக சித்தரிக்கப்பட்ட தேவநாயகம் அவர்களால்தான் கிழக்குப் பல்கலைக்கழகம் எமக்கு கிடைத்தது. இன்றைய கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலை பீடம் விபுலானந்தா இசைநடன கல்லூரியாக உருவாகிய போது அதன் மூலவர் இராஜதுரை தமிழ்பேசும் சமூகத்தின் ஆயுள் துரோகியாக விமர்சிக்கப்பட்டார்.

ஆனால் தமது 65 வருடகால அரசியலில் தமிழ் மக்களுக்காக ஒரு செங்கல்லைத்தானும் பெற்றுத்தராத தமிழ்த் தேசிய அரசியல் பயில்வான்கள் வெற்றிவீரர்களாக இன்னும் வலம்வருவது தங்கமலை இரகசியம்தான்.

அண்மையில் மட்டக்களப்பில் மண்முனை பாலத்தை திறந்துவைக்க நாட்டின் ஜனாதிபதி படுவான்கரைக்கு வருகைத்தந்து நாடே கோலாகலமாக கொண்டாடியபோது அதே பிரதேசத்தின் பிரதிநிதி அரியநேந்திரன் கூப்பிடுதூரத்தில் இருந்த அம்பிளாந்துறை வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

ஆனால் இந்தப் பணிகள் இன்றி எப்படி எமது சமூகம் வாழும்? கல்வியின்றி சமூக பொருளாதார வளர்ச்சியின்றி போக்குவரத்தின்றி காட்டுமிராண்டி சமூகமாக வாழவேண்டும் என்பதா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விருப்பம்?

அப்படியானதொரு சமூகம் எப்படி விடுதலையடைய முடியும்? அரசியல் ஞானமும் விவேகமும் இராஜதந்திரமும் இல்லாத சண்டித்தனத்தால் மக்களின் விடுதலையை வென்றெடுக்க முடியாது என்பதற்கு புலிகளின் போராட்டத்தை விட உலகில் வேறேதும் கிடையாதல்லவா?

சய வாழ்வில் ஏற்றமின்றி உரிமைகளை பெற்றுக்கொள்வதெப்படி? வாய்ப்புகளும் வசதிகளும் கிடைக்கும் போதுதானே அரசியல்விழிப்புணர்வும் விடுதலைக்கான வளர்ச்சி நோக்கியும் மக்கள் வளர முடியும்?

கொழும்பிலே வாய்ப்புகளும் வசதிகளும் பெற்று வாழ முடிந்தமையே நீதியரசர் விக்கினேஸ்வரனை இன்று வடமாகாண முதலமைச்சராக்கியது. அவருக்கு பன்மொழியும் தெரியும். மாவே சனாதிராஜா போராட்டம் போராட்டம் என்று கல்வியை கோட்டைவிட்டவர். ஆங்கிலம் அழகாக பேசத்தெரியாதவர். என்பதாலே முதலமைச்சர் வாய்ப்பு அவரைவிட்டு விலகியது என்பதெல்லாம் நல்ல உதாரணம் அல்லவா?

எனவேதான் அபிவிருத்தி என்பது உரிமைகளுக்கான அடிப்படைத்தேவை. அதுவன்றி உரிமைகளுக்காக விழிப்புணர்ச்சி பெறவோ போராடவோ முடியாது. இளைஞர்களாவது இதை உணர்ந்துகொள்ள வேண்டும்.






## நிகழ்வுகளின் பதிவுகள்....

தென்மராட்சி இலக்கிய அணியின் கம்பன் விழா அண்மையில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் இடம்பெற்றபோது....

(11)



கரணவாய் வடக்கு கம்பன் சனசபை நிலையத்தின் புதிய நிர்வாக சபைத் தெரிவு அண்மையில் இடம்பெற்றது. இதில் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தினர்களை காணலாம்.

(18)



வலி.தென்மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன வழிகாட்டலின் கீழ் பிரதேச இளைஞர் கழகங்களின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் அண்மையில் இளைஞர் கழகங்களால் பசுமை உலகம் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

(48)




அமெரிக்காவில் இருந்து வருகைதந்த சீத்திரபாட விர்வுரையாளர்களான ஜெனதாசுரத் மற்றும் யோகமணி அழகரத்தினம் அண்மையில் தென்னிந்திய திருச்சபையின் சாவகச்சேரி தேவாலய முன்பள்ளி மாணவர்களுக்கான சீத்திரபாட பயிற்சியை வழங்கினர். இதன்போது மாணவர்களுடன் வளவாளர்கள் நற்பதைக்காணலாம்.

(11)

அச்சுவேல் கலை பண்பாட்டு மன்றம் நடாத்திய கலை பண்பாட்டுப் பெருவிழா நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் அச்சுவேல் இராஜமாணிக்கம் கல்யாண மண்டபத்தில் மன்றத் தலைவரும் தென்மராட்சிக் கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளருமாகிய வே. பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றபோது பாரம்பரிய முறைப்படி விருந்தினர் வரவேற்கப்படுவதைக் காணலாம்.

(90)




சமூக சேவைகள் அமைச்சினால் சமூக பராமரிப்பு நிலையம் தொடர்பான செயலம்ர்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற போது அமைச்சின் இணைப்பாளர் மாணவ குருப்பு உள்ளிட்ட ஏனைய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளதை காணலாம்.

(90)



# வடபிராந்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் சாலைகளது பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு



வடபிராந்திய இலங்கைப் போக்குவரத்துச் சபையின் சாலைகளது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் யாழ்-அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர் மற்றும் கிளிநொச்சி ஆகிய நான்கு சாலைகளினது நிலவரம் தொடர்பில் அமைச்சர் கவனம் செலுத்தினார்.

குறிப்பாக, குறித்த சாலைகளிலுள்ள பல்வேறுபட்ட பிரச்சினைகள் மற்றும் இடர்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதில் முக்கியமாக தொழிற்சங்கங்கள் தமது

கடமைகளை முழுமையான பங்களிப்புடன் மட்டுமன்றி அர்ப்பணிப்புடனும் உணர்வுடனும் சேவை ஆற்ற வேண்டும். அதுமட்டுமன்றி முன்மாதிரியாகவும் நியாயத்தன்மையுடனும், உண்மையுடனும் கடமைகளை உணர்ந்து செய்ய வேண்டும்.

இதனிடையே அரசு ஊழியர்கள் நேரத்தை கவனத்தில் கொண்டு பொதுமக்களின் நலன்கள் பாதிக்காத வகையில் தமக்கான கடமைகளை செய்யும் போதுதான் அவர்களுடைய பணியும் முழுமை பெறுகின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது அமைச்சரின் ஆலோசகர் சுந்தரம் டிவகலால், ஈ.பி.டி.பியின் வடமராட்சி இணைப்பாளர் சிறிரங்கேஸ்வரன், ஈ.பி.டி.பியின் காரைநகர் இணைப்பாளர் கண்ணன், வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர் புவி ஆகியோருடன் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

## பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

(யாழ்ப்பாணம்)

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் தகுதிகாண் உபபொலிஸ் பரிசோதகர் பதவிக்கு இலங்கைப் பிராந்திய இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தில் கலந்துகொள்ளும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

18-28 வயதிற்குட்பட்ட, 5 அடி 6 அங்குல உயரமுடைய, மாட்பு 32 அங்குலமும், விளையாட்டில் திறமையானவர்கள், பார்வை குறைபாடு இல்லாதவர்கள், திருமணமாகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

க.பொ.த (சா/த) க.பொ.த. உ/த பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் தமது விண்ணப்பங்களை

எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதிக்கு முன்னதாக பணிப்பாளர் (ஆட்சேர்ப்பு) பயிலுநர் ஆட்சேர்ப்பு அலுவலகம் இல 375, 1ஆம் மாடி ஸ்ரீசம்பந்தஜயந்தி மாவத்தை, கொழும்பு 06 என்ற முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பவேண்டும்.

கடித உறையின் இடது மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியை குறிப்பிடல் அவசியமாகும். தெரிவு செய்யப்படுபவர்கள் சம்பளத்துடன், கடின கொடுப்பனவு, இணைந்த கொடுப்பனவு, இலவச போக்குவரத்து இலவச மருத்துவ வசதி, இலவச சீருடை, விளையாட்டுத்திறன்களை வளர்த்துக் கொள்ள உதவிகளும் வழங்கப்படுகின்றன. (105)

## கும்பாபிஷேகம் தகுதிகாண் பரீட்சை நுண்கலைப்பீடத்தில்

(யாழ்.நிருபர்)


காரைநகர் பலகாடு இராஜபுரம் ஸ்ரீஇராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தான பிரதிஷ்டா புனராவர்த்தன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகப் பெருஞ்சாந்தி விழா எதிர்வரும் யூலை மாதம் 09 ஆம் திகதி புதன் கிழமை மு.ப. 10.41 மணிக்கு நடைபெறவுள்ளது.

வேதசிவாகம கிரியாரத்தினம் கட்டுடை த.கி.பாலசண் முகக்குருக்கள் பிரதிஷ்டா பிரதம குருவாக இருந்து கும்பாபிஷேகக் கிரியைகளை நடத்தி வைப்பார். (10)

(யாழ்.நிருபர்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக்கழகம் நடாத்தும் நுண்கலைமாணி சங்கீதம் நடனம் சித்திரமும் வடிவமைப்புக்கற்கை நெறிகளுக்கு 2013,14 கல்வியாண்டிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான தகுதிகாண் செய்முறை எழுத்துப் பரீட்சை எதிர்வரும் 30 ஆம் திகதி தங்கக்கிழமை முதல் நடைபெறவுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரிகளுக்கு அனுமதி அட்டைகள் தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி அட்டைகள் அனுப்பப்பட்டவர்களின் பெயர் விபத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனுமதிக்கள் கிளையிலும் www.jfn.ac.lk என்ற யாழ்.பல்கலைக்கழக இணையத்தளத்திலும் பார்வையிடமுடியுமென யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர் தெரிவித்துள்ளார். (10)



1/89 அரியலை தென்கிழக்கு மணியத்தோட்டம் பகுதியில், காணி உறுதி கடைக்காமல் அரசு காணிகளில் குடியிருக்கும் குடும்பங்களையும், இந்திய வீட்டுத்திட்டத்துக்கு உள்வாங்கப்படாத குடும்பங்களையும் சந்தித்து அவர்களுக்கான தீர்வு காணும் முகமாக கிடம்பெற்ற கலந்துரையாடல் நேற்று முன்தினம் நல்லூர் பிரதேசசபை எதிர்க்கட்சித்தலைவர் அம்பலம் கிரவீந்திரதாசன் தலைமையில் கிடம்பெற்றது.

## வேலை வாய்ப்புச் செய்திகள்

எங்கள் சிறிய குடும்பத்திற்கு நாங்கள் இருவரும் வேலைக்குச் செல்வதால் வீட்டை சுத்திகரிப்புச் செய்து கொண்டு வீட்டில் ஒருவரைப்போலிருக்க 30வயதிற்கு மேற்பட்ட பணிப்பெண் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம் சம்பளம் 18,000-25,000 காந்தி 0315676004, 0712886901.

கண்டியில் தனிமையில் வசிக்கும் எனது தாயாருடன் தங்கியிருந்து வேலை செய்வதற்கு 20 வயதிற்கு மேற்பட்ட நம்பிக்கையான பணிப்பெண் ஒருவர் தேவை. வீட்டில் ஒருவரைப்போல இருப்பதற்கு 0814945224, 0772138364.

வைத்தியராக பணிபுரியும் எனது வீட்டிற்கு மனை வியையும் 9. வயது பெண்பிள்ளையையும் பார்த்து கொள்வதற்கு வட-கிழக்கு பணிப்பெண் தேவை குடும்பத்தில் ஒருவராக கவனிக்கப்படுவதோடு சம்பளம் 20,000 - 30,000 தொடர்புக்கு 777215502, 0112734866.

30,000க்கு மேல்மாத வருமானம் ஆட்சேர்ப்பு நிலையங்கள் (கண்டி நுவரெலியா, ஹட்டன், இரத்தினபுரி, பதுளை, பண்டாரவளை குருணாகல், வவுனியா, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்) ஜேம், கோடியல் பிஸ்கட், சொக்லெட், கிளவுஸ் என்பவற்றிற்கு உற்பத்தி, லேபல், பொதியிடல் களஞ்சிய பிரிவுக்கு வேலைவாய்ப்பு ஆண், பெண் தமிழ், முஸ்லிம் வயது 18-55 பாதுகாப்பு உத்தியோகத்தர் Hotel விமான நிலையம், துறைமுகம், போன்றவற்றிலும் வேலை வாய்ப்புக்கள் உண்டு உணவு, தங்குமிடம் செய்து தரப்படும் குழுக்கள், நண்பர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர் தொடர்புக்கு 0778508118.

நீங்கள் விரும்பியவாறு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள உடன் தொடர்பு கொள்ளுங்கள் சிங்களம் தெரிந்த தெரியாத ஆண், பெண் 17-50 இருபாலாருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பு ஜேம், சொக்லெட் ஐஸ்கிரீம், ஆர்பிகோ மற்றும் ஏனைய பல உற்பத்தி நிறுவனங்களில் தயாரிப்பு, கையுதவி, ஏற்றுமதி, இறக்குமதி பிரிவுகளுக்கு தேவை பகல் உணவு இலவசம் மற்றைய இருவேளை சாப்பாடு, தங்குமிடம் குறைந்த விலைகளில் (தேர்ந்தெடுக்கும் கம்பனிகளை பொறுத்து வேறுபடும் விடுமுறை தினங்களில் மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும். சம்பளம் 18,000-25,000-40,000 (வீட்டிலிருந்து செல்லும் ஆண்களுக்கு கிழமைச் சம்பளம் வழங்கப்படும். 0778430179.

வவுனியாவில் அமைந்துள்ள பிரபல புடவை மாளிகை ஒன்றுக்கு அனுபவம் உள்ள, அனுபவம் அற்ற Sales men Sales Girls தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும் தொடர்பு 024 2222692.

நீங்கள் வேலை தேடுபவரா? வேலை இல்லாப் பிரச்சினையை தீர்க்க (வவுனியா, மட்டக்களப்பு, புத்தளம், ஹட்டன், நுவரெலியா, கண்டி, பண்டாரவளை, கொழும்பு) போன்ற பிரதேசங்களில் ஆட்சேர்ப்பு நடைபெறுகின்றன. நவீன தொழிற்சாலைகளான ஜேம், கோடியல், PVC தேயிலை பால்மா...) போன்றவற்றில் உற்பத்தி, லேபல், பொதியிடல் பிரிவுக்கு 17-50 ஆண், பெண் தேவை உணவு, தங்குமிடம் குறைந்த விலைகளில் சம்பளம் 18,000-38,000 மேலதிக தகவல்களுக்கு இன்றே அழைப்புங்கள் 0776838231.

சம்பளம் 32,000 தொழில் அடிப்படையில்) இதோ அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள் கொழும்பை அண்மித்த பிரதேசங்களில் தொழிற்சாலைகளான (ஜேம், கோடியல், PVC தேயிலை, கோழி இறைச்சி, பால்மா, பருப்பு...) போன்ற தயாரிப்புகளுக்கு உற்பத்தி லேபல் பொதியிடல் தரம்பிரித்தல் களஞ்சியப் பிரிவுக்கு ஆட்கள் தேவை. 17-50 வயது ஆண், பெண் இருபாலாருக்கும் உணவு, தங்குமிடம் சகாய விலைகளில் (குழுக்கள் நண்பர்கள் தம்பதிகள் ஒரே தொழிற்சாலைகளில் தொடர்பு 0771116770.

படித்தவராயின் படி, காதவராயின் உங்கள் இருபாலாருக்கும் இதோ ஓர் அரிய வேலைவாய்ப்பு ஜேம், கோடியல், பிஸ்கட் சொக்லேட் PVC தேயிலை பால்மா போன்ற கம்பனிகளில் லேபல், பொதியிடல், தரம்பிரித்தல், களஞ்சியம், Loading, Unloading இன்றும் பல பிரிவுகளுக்கு வேலை யாட்கள் தேவை. உணவு, தங்குமிடம் செய்து தரப்படும் தமிழ், முஸ்லிம் போன்ற ஆண், பெண் இருபாலாருக்கும் குழுக்களாகவும் தனியாகவும் 17-50 வயதினர் விண்ணப்பிக்கலாம். சம்பளம் 20,000-25,000 மூன்று மாதத்திற்குப் பின் 25,000-35,000 EPF,ETF வழங்கப்படும் தொடர்பு 0776838104.



## ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு

இரண்டாம் நிலைப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் ஆயிரம் பாடசாலை அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி அடைந்துவரும் பாடசாலைகளில் தரம் 6-11 வரை விஞ்ஞான பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் நான்கு நாள் செயலமர்வு விளை கல்வியமைச்சு நடாத்த உள்ளது.

இச் செயலமர்வு 17.07.2014 தொடக்கம் 20.07.2014 வரை நான்கு நாட்கள் தினமும் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 8.30

மணி வரை தொடர்பு சியசேன தேசிய பாடசாலையில் நடைபெற உள்ளது.

க.பொ.த சாதாரணதரத்தில் விஞ்ஞான பாடத்தில் சித்தியடையும் சதவீதத்தை அதிகரிப்பதுடன் க.பொ.த உயர்தர விஞ்ஞான பாடத்துறைக்கு மாணவர்களின் பங்கேற்பை அதிகரிப்பது குறித்தும் இச்செயலமர்வில் ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கப்படும் என்பதாக கல்வி அமைச்சின் விஞ்ஞான கல்விப் பணிப்பாளர் எம்.பி.விபுலசேன தெரிவித்துள்ளார். (10)

## சந்தன மரக் கடத்தல் முயற்சி முறியடிப்பு

கொழும்புக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்க முயற்சி செய்யப்பட்ட பாரிய அளவான சிவப்பு சந்தன மரங்களை இந்திய சுங்க புலனாய்வு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

சென்னை துறைமுகத்தில் இருந்து கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் 60 டன் சந்தன மரங்கள் மீட்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் பெறுமதி 27 கோடி இந்திய ரூபாய்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இவை கப்பல்களில் அனுப்பி வைக்கப்படவிருந்தன. இவை கிரகணம் மற்றும் தரி உற்பத்திகள் என்று தெரிவித்து, கப்பல் கொள்கலன்களில் ஏற்றப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

# வடக்கில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸாருக்கு ஒத்துழைக்க வேண்டும்

## மாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வேண்டுகோள்



(யாழ்ப்பாணம்)

வடமாகாணத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு அனைவரும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்தார்.

இளவாலை பொலிஸ் நிலையத்தில் முதன் முறையாக கடந்த வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக வளர்வதற்கு சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பாக பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து கேட்கப்பட்டது வடமாகாணத்தில் பொலிஸார் தமது கடமைகளை சரியாகச் செய்கின்ற போதும் சட்டத்தில் காணப்படும் சில குறைபாடுகள் காரணமாக சிலர் தப்பித்துச் செல்கின்றனர். இதைத் தடுப்ப

தற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு பொலிஸாருக்கு கிடைக்க வேண்டும். இல்லையேல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கமுடியாது போகும். வான் வைத்திருப்போரையும், அதனைத் தயாரிக்கும் கம்மாலை உரிமையாளர்களையும் அவதானித்து வருகிறோம். இது தொடர்பாக பொலிஸார் சில நபர்களைக் கைது செய்துள்ளனர். வான் தயாரிக்கும் கம்மாலைகளைப் பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் அவதானித்து வருகின்றனர்.

அதே போல் ஊடகவியலாளர்களும் செய்திகளை வெளியிடும் போது பொறுப்புடனும் சமூகத்தில் அக்கறைபுடனும் செயற்படவேண்டும். யாழ். மாவட்டத்தில் வாராந்தம் பொலிஸாருடன் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்படும் விடயங்கள் சரியாக மக்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை.

குற்றங்கள் மற்றும் பொலிஸ் தொடர்பான செய்திகளை எழுதும் போது சந்தேகங்கள் ஏற்பட்டால் குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை கேட்டு தெரிந்து கொண்டு எழுதுங்கள் ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியிடும் போது பொறுப்புடன் நடந்து கொண்டால் மாதத்தில் ஒரு நாளாவது யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடகவியலாளர்க

ளைச் சந்தித்து கலந்துரையாட நான் தயாராகவுள்ளேன்.

9 நெடுஞ்சாலையில் இரவுப் போக்குவரத்து கடமையில் பொலிஸார் ஈடுபட்டிருக்க வில்லை என சிங்கள நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டமை குறித்து கருத்துத் தெரிவித்த வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர், போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருக்கும் பொலிஸார் இரவு வேளையில் இலஞ்சம் வாங்குகின்றனர் என முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்திருப்பதன் காரணமாக பொலிஸாரைச் சீருடையில் பணிக்கு அமர்த்தாமல் சிவில் உடையில் அவர்களைக் கடமையில் ஈடுபட வைத்திருக்கின்றனர் என அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்களின் பாதுகாப்பு விடயத்தில் குறிக்கோளாக இருக்கும் பொலிஸார் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட 24 மணி நேரம் கடமையில் உள்ளனர். பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்கினால் 6 மாத காலப் பகுதியில் வடமாகாணத்தின் சட்டம், ஒழுங்கை நிலை நாட்டி முதல் தரத்திற்கு அதனைக் கொண்டுவரமுடியும். - என்றார். இச்சந்திப்பில் காங்கேசன்துறை சப் இன்ஸ்பெக்டர் ஜ.என்.கே. ரணவீர, இளவாலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.சிந்திக்க பண்டார மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனிருந்தனர்.

## சங்காணையில் புதிய மீன்சந்தை உட்கட்டுமானம் மிகளிரைவில்

மூன்றுகோடியே 20 இலட்சம் ரூபா செலவில் சங்காணை மீன் சந்தைக்கான புதிய உட்கட்டுமானம் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இந்த மீன் சந்தை நண்டகால இழுபறி நிலையில் இருந்தது கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொடர் நடவடிக்கையைத் தொடர்ந்து தற்போது சகல பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுள்ளன.

இன்னும் சில வாரங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த மீன்சந்தைக்கான அடிக்கல் நாட்டி கட்டிட உட்கட்டுமானத்தை ஆரம்பித்து வைப்பார்.

இவ்வாறு யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான கே.வி. குகேந்திரன் (ஜெகன்) தெரிவித்தார்.

சங்காணை மீன் சந்தை உட்கட்டுமானம் தொடர்பாக கே.வி. குகேந்திரன் மேலும் தெரிவிக்கையில்,


சங்காணை மீன்சந்தை புதிய இடத்தில் கட்டப்பட வேண்டும் என்பது சங்காணை உள்ளிட்ட நகரமக்களின் முழுமையான கோரிக்கையாகும்.

இத்திட்டத்தினை புதிய இடத்

தில் நகர திட்டமிடலுக்காக சங்காணை பட்டின அபிவிருத்தி சபையினால் வழங்கப்பட்ட 71/2 பரப்பு காணி பொருத்தமானதாக அமைந்துள்ளது.

மேற்படி காணி தொடர் இழுபறி நிலையில் இருந்தவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் எடுத்த தொடர் முயற்சியினால் இன்று இத் திட்டம் முன்னகர்ந்துள்ளது.

விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு துரித கதியில் புதிய உட்கட்டுமானம் ஆரம்பமாகும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.கே.ஜெகன் மேலும் தெரிவித்தார். (92)



## புழை சங்கீரமம்

'கொண்டால் பாவம் திண்டால் போர்சு' எண்டால் சாம்பிட்டுக்காக நாளாந்தம் எத்தனை கொளையைச் செய்கிறார்கள்?

வீட்டுக்கு வீடு நாட்டுக்கு நாடு நாளாந்தம் இக் கொளையைக்குக் குறைவில்லை.

இதிலவேறே சாத்தான் வேதம் ஓதுவேண்டாப்போல முழுக்கச் சாம்பிட்டுக்காக நாளாந்தம் வீடுகளில் கொளையைச் செய்கிறவர்கள் தான் இந்தக் கொளையைக்கு எதிராகச் செயற்படுகிறவர்களாகவும் காணப்படுகிறார்கள்.

அமைச்சர் மேலின் சில்வா சிலாபம் பத்திரகாளி கோவில் வேளினியின் போது ஆரம்பித்து வைத்த கைங்கரியம் தொடர்கிறது. அவர் அங்கிருந்து கைப்பற்றிச் சென்ற ஆடு, கோழி மாமிசங்களை மாதக் கணக்காக வைச்சுச் சாம்பிட்டதாய் அரசல் புரசலாகக் கதையளும் உண்டு.

ஒரு மாதத்துக்கு முன்பாக பண்டித்தரிப்பு பணியில் கோவிலில் நடந்த வேளினியைப் பாத்துக்கொண்டிருந்தவர்களுக்கு தெல் விப்பறை கவுணாவத்தைக் கோவிலில் வேளினி நடக்கப் போக தெண்டோணை எங்கிருந்து இந்த ஆவேசம் வந்தே!

எதிராக மல்லாகம் நீதிமன்றில் போட்ட வழக்கில் நீதிபதி உணவுக்காக கொல்லைபுறம் அனுமதியைப் பெற்று வேளினியை நடத்தலாமெண்ட தீர்ப்புக்கு அமைவாக பிரதேச சபையில் அனுமதி பெற்று வேளினி நடைபெறுமென நரசிங்க வைரவர் ஆலயத் தலைவர் அறிவித்துள்ளார்.

தனித்தையே வேளினியை எதிர்த்து அறவழிப் போராட்டக் குழு கடந்த 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தெல்லிப்பறை துர்க்கை அம்மன் ஆலயச் சூலில் உண்ணா நோன்புப் போராட்டத்தை நடத்திச்சு.

இதெல்லாம் அவனவன் சுதந்திரம் ஜனநாயக நாட்டில் இப்படி எல்லாம் சாம்பிடுறவன் சாம்பிடவும், சாம்பிடாதவன் விடவும் உரிமை இருக்கு அதற்குச் சாம்பிடுறவனைச் சாம்புக் கூடா தென வலியுறுத்திறே எந்த நாட்டுச் சட்டமா இருக்கு கேட்கிறேன்.

'கொண்டால் பாவம் திண்டால் போர்சு' எண்டு அந்தக் காலத்திலேயே சொல்லி வைச்சே போர்சே போகும்? ஆடு, கோழி மற்ற மறிச்ச மிருகங்களை எல்லாம் விடுவம் உந்த மரக் கறியன் கீரை, பசளி, கத்தரி, முருங்கை எண்ட எல்லாத்திலும் உயிர் இல்லையே!

அதுவும் கொலை பாதகமெண்டால் மனிச இனம் என்னத்தைத் திண்டு உயிர் வாழறே தெரியாமல் கேக்குறன்?

கொண்டபாவம் திண்டால் போர்செண்டு சொல்லி வைத்தலை உள்ள அரித்தத்தை வழவாப் புரிஞ்சுகொள்ள வேணும். மனிதன் மனிதனை உணவாக்குதில்லை. அதனால் மனிதக் கொலை பாவமெண்டதுவே அப் புழமொழியின் சூறறாய் விளங்குகிறது.

பசுவதைக்கு எதிரான கருத்துக்களும் போதனைகளும் செயற்பாடுகளும் உணக்குவித்த மகாத்மா சொல்கிறார். தன்னைக் கொல்வதும் பசுவையும் கொல்லாமெண்டு கொலை எண்டால் உலகத்தில் நடக்காத நாளுமில்லை. இடமுமில்லை.

கொல்வதும் தர்மமாகப் போதிக்கப்பட்ட மதம் இந்து மதம் எடுப்பார் கைப்பிள்ளை போன்று அது திகழ்கிறது. ரௌத்த இஸ்லாமிய மதச்செயற்பாடுகளில் ஆரும் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை தெருத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு அடிச்சது போல வேளினியைப் பற்றிக் கதைக் கேக்கை கொண்டு பாவம் திண்டால் போர்சு எண்டும் சிந்திக் வேணும் இல்லையே நானும் சொல்லுறே...

## ஊடக கற்கை டிப்ளோமா விண்ணப்பிக்க வாய்ப்பு

(யாழ்.நிருபர்)

இலங்கை தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் (SLTTI) வெகுஜன ஊடகங்கள் அமைச்சின் அனுசரணையுடன் நாடாந்தம் ஊடகக் கற்கைகள் டிப்ளோமா (தமிழ்) மற்றும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர். நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கான சான்றிதழ்களுக்காக விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

இக்கற்கை நெறிகள் எதிர்வரும் யூலை மாத முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. SLTTI இன் சான்றிதழ்கள் ஊடகத்துறையில் குறிப்பாக தொலைக்காட்சித் துறையில் அதிக தொழில் வாய்ப்பைக் கொண்டனவாக விளங்குகின்றன. க.பொ.த. (உயர் தரம்),

க.பொ.த (சாதாரண தரம்) மற்றும் ஊடகத்துறை அனுபவம் உள்ளவர்கள் இக் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

டிப்ளோமா கற்கைநெறிக்கு ரூபா 50,000, சான்றிதழ் கற்கை நெறிக்கு ரூபா 35,000 ரூபா செலுத்த வேண்டும்.


விண்ணப்பதாரிகள் தமது சுயவிபரக்கோவையுடன் சுயமுக வரியிட்டு ரூபா 5.00 முத்திரை ஒட்டப்பட்ட நீளமான தபாலுறையுடன் Course Director sri lanka television training institute 100 A, Srilankan foundation mawata colombo 7 என்ற முகவரிக்கு யூலை 10 ஆம் திகதிக்கு முன் அனுப்பி வைக்க வேண்டும். (10)

## மொழி தொடர்பு இணையாளர் பதவிக்கான நேர்முகப்பரீட்சை

மொழி தொடர்பு இணைப்பாளர் பதவி தரம் 3 இல் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள தேசிய மொழி கள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 24ஆம் திகதி காலை 9.00 மணிக்கு அவ்வமைச்சில் நேர்முகப்பரீட்சை ஆரம்பமாகவுள்ளது. தமிழ்-சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் ஆட்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சையே நடைபெறவுள்ளது.





# க.பொ.த. (உ/த) மாணவர்களுக்கான பயிற்சிக் குறிப்புகள்

இரசாயனவியல்

## விரிவியல்பு (Extensive Properties)

தொகுதியின் அளவில் தங்கியுள்ள இயல்பு விரிவியல்பு எனப்படும்.  
உதாரணம்: கனவளவு, வெப்ப உள்ளூறை, திணிவு, வெப்பக் கொள்ளளவு

## செறிவியல்பு (Intensive Properties)

தொகுதியின் அளவில் தங்கியிராத இயல்புகள் செறிவியல்பு எனப்படும்.  
உதாரணம் : வெப்பநிலை, செறிவு, அழுக்கம், அடர்த்தி, பிசுக்குமை, மூலர் கனவளவு, மூலர் வெப்பக் கொள்ளளவு, தன்வெப்பக் கொள்ளளவு.


இரசாயனச் சமன்பாடுகளைச் சமப்படுத்தல்

மூன்று முறைகள் உள்ளன.

1. கண்டறிதல் முறை (Inspection method)
2. கணிதமுறை (Mathematical method)
3. ஓட்சியேற்ற / தாழ்த்தல்முறை (Oxidation & Reduction Method)

## கணிதமுறை

தாக்கிகளையும் விளைவுகளையும் அறிந்துள்ள பொதுப்பெருக்கங்களை ஒப்பிடும் முறையின் மூலம் சமன்பாட்டைச் சமப்படுத்தல் கணிதமுறை எனப்படும்.



Cu அணுக்களைக் கருதுவோமாயின்  $a = c$

H அணுக்களைக் கருதுவோமாயின்  $b = 2e$

N அணுக்களைக் கருதுவோமாயின்  $b = 2c + d$

O அணுக்களைக் கருதுவோமாயின்  $3b = 6c + d + e$

$a=1$  ஆயின்  $c=1$  அதனைப் பிரதியிடும்போது

$$b = 2 + d \quad (1)$$

$$3b = 6 + d + e \quad (2)$$

$b = 2e$  ஐ பிரதியிடும்போது

$$2e = 2 + d \quad \text{---}$$

$$6e = 6 + d + e \quad \text{---}$$

$$2e - d = 2 \quad (3)$$

$$5e - d = 6 \quad (4)$$


$$3e = 4 \quad \text{---}$$

$$e = 4/3 \quad \text{---}$$


$$b = 2 \times 4/3 = 8/3 \quad d = b - 2$$

$$= 8/3 - 2$$

$$= 2/3$$



3 ஆல்பெருக்கும் போது



## திணிவுப் பின்னம்

A, B ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலவையில் A யின் திணிவுப் பின்னம்

A யின் திணிவு

A யின் திணிவு + B யின் திணிவு

உதாரணம் : Zn, Mg, Cu அடங்கும் கலப்புலோகமொன்றின் 5.0g இல் 1.00g mg அடங்கியுள்ளது. mg இன் திணிவுப் பின்னத்தைத் துணிக.

$$\text{mg இன் திணிவுப் பின்னம்} = \frac{1.00\text{g}}{5.00\text{g}} = \frac{1}{5}$$

## கனவளவுப் பின்னம்

A, B ஆகியவற்றைக் கொண்ட கலவையில் A யின் கனவளவுப் பின்னம்

A யின் கனவளவு

A, B கலவையின் மொத்தக் கனவளவு

உதாரணம்: 20.00cm<sup>3</sup> C<sub>2</sub>H<sub>5</sub>OH இற்கு மொத்தக் கனவளவு 100cm<sup>3</sup> ஆகும். வரை நீர் சேர்க்கப்படுகின்றது. C<sub>2</sub>H<sub>5</sub>OH இன் கனவளவுப் பின்னம் யாது?

$$\text{C}_2\text{H}_5\text{OH இன் கனவளவு பின்னம்} = \frac{20.00\text{cm}^3}{100\text{cm}^3} = \frac{1}{5}$$

பதார்த்த அளவு பின்னம் (மூல் பின்னம்)

A, B ஆகியவற்றைக் கொண்ட கலவையில் A யின் பதார்த்த அளவு பின்னம்

A யினது பதார்த்த அளவு

மொத்த பதார்த்த அளவு

உதாரணம்: 5 mol KCl, 3 mol NaOH உடன் கலந்துள்ள தொகுதியில் KCl இன் பதார்த்த அளவு பின்னம் யாது?

$$\text{KCl இன் பதார்த்த அளவு பின்னம்} = \frac{5 \text{ mol}}{5 \text{ mol} + 3 \text{ mol}} = \frac{5}{8}$$

## pph, ppt, ppm, ppb

தரப்பட்ட திணிவு, கனவளவு, மூல் பின்னங்களை நூறின், ஆயிரத்தின், மில்லியனின், பில்லியனின் பகுதிகளைக் குறிப்பிடப்படுதல் முறையே pph, ppt, ppm, ppb எனப்படும்.

$$\begin{array}{llll} \text{pph } 10^2 & \text{ppt } 10^3 & \text{ppm } 10^6 & \text{ppb } 10^9 \\ & & (\text{mg dm}^{-3}) & (\mu\text{g dm}^{-3}) \end{array}$$

உதாரணம் :

1. 20.000g நீர் கரைசலில் 0.020g A எனும் திரவியம் அடங்கியுள்ளது.

i) திரவியம் A இன் திணிவுப் பின்னம் யாது?

$$\frac{0.020 \text{ g}}{20.000\text{g}} = \frac{1}{1000}$$

ii) இதன் பெறுமானத்தினை pph, ppt, ppm, ppb ஆகியவற்றில் தருக

$$\text{pph இல்} \rightarrow \frac{1}{1000} \times 100 = 0.1 \text{ pph}$$

$$\text{ppt இல்} \rightarrow \frac{1}{1000} \times 1000 = 1 \text{ ppt}$$

$$\text{ppm இல்} = \frac{1}{1000} \times 10^6 = 10^3 \text{ ppm}$$

$$\text{ppb இல்} = \frac{1}{1000} \times 10^9 = 10^6 \text{ ppb}$$

2) 20.0g நீர்க்கரைசலொன்றின் 40 mg கரையம் A காணப்படுகின்றது.

1) A இன் திணிவுப் பின்னத்தைக் காண்க.

2) மேலுள்ள பெறுமானத்தை

i. PPh ii) Ppt iii) Ppm iv) PPb என்பவற்றில் தருக.

$$1) \text{ A இன் திணிவுப் பின்னம்} = \frac{40 \times 10^{-3} \text{ g}}{20\text{g}}$$

2)

$$\text{i) pph இல்} = 2 \times 10^{-3} \times 100 = 2.0 \times 10^{-1}$$

$$\text{ii) ppt இல்} = 2 \times 10^{-3} \times 1000 = 2$$

$$\text{iii) ppm இல்} = 2 \times 10^{-3} \times 10^6 = 2.0 \times 10^3$$

$$\text{iv) ppb இல்} = 2 \times 10^{-3} \times 10^9 = 2.0 \times 10^6$$

## பொருளுடைய இலக்கம்

2.11 பின்வருவனவற்றில் உள்ள பொருளுடைய இலக்கங்களின் எண்ணிக்கையைத் தருக?

- |                              |              |
|------------------------------|--------------|
| a) 73.000g                   | b) 0.0503 kg |
| c) 6.300cm                   | d) 0.80090m  |
| e) 5.10 x 10 <sup>-7</sup> m | f) 2.0001 s  |

2.12 பின்வருவனவற்றில் உள்ள பொருளுடைய இலக்கங்களின் எண்ணிக்கையைத் தருக.

- |                               |                               |
|-------------------------------|-------------------------------|
| a) 130.0kg                    | b) 0.07389                    |
| c) 0.224800m                  | d) 1008 S                     |
| E) 4.380 X 10 <sup>-8</sup> M | f) 9.100 X 10 <sup>4</sup> cm |

2.13 கீழ்வரும் கணித்தல்களுக்கான விடையினைச் சரியான பொருளுடைய இலக்கங்களில் தருக

- |                                     |                               |
|-------------------------------------|-------------------------------|
| a) $\frac{2.568 \times 5.8}{4.186}$ | b) 5.41 - 0.398               |
| c) 3.38 - 3.01                      | b) 4.18 - 58. x (3.38 - 3.01) |

2.14 கீழ்வரும் எண்கணிதச் செய்கைகளுக்கான விடைகளைச் சரியான பொருளுடைய இலக்கங்களில் தருக.

- |                                    |                           |
|------------------------------------|---------------------------|
| a) $\frac{5.61 \times 7.891}{9.1}$ | b) 8.91 - 6.435           |
| c) 6.81 - 6.736                    | d) 38.91 x (6.81 - 6.730) |



2.15 கீழ்வரும் எண்கணிதச் செய்கைகளுக்கான விடைகளைச் சரியான பொருளுடைய இலக்கங்களில் தருக?

- a)  $\frac{8.71 \times 0.0301}{0.056}$       b)  $0.71 + 81.8$   
c)  $934 \times 0.00435 + 107$       d)  $(847.89 - 847.73) \times 14673$

2.16 கீழ்வரும் எண்கணிதச் செய்கைகளுக்கான விடைகளைச் சரியான பொருளுடைய இலக்கங்களில் தருக.

- a)  $\frac{0.871 \times 0.23}{5.871}$   
b)  $8.937 - 8.930$   
c)  $8.937 - 8.930$   
d)  $0.00015 \times 54.6 + 1.002$

2.17) பூமியின் சுற்றளவு 40,000km ஆகும். இப்பெறுமானம் திட்டமாக 2 பொருளுடைய இலக்கங்கள் கொண்டது. இதனை விஞ்ஞான முறைக் குறிப்பீட்டில் சரியான பொருளுடைய இலக்கங்களில் எழுதிக்காட்டுக.

2.18) பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரித் தூரம் 150,000,000 km என வானியலாளர்கள் கூறுகின்றனர். இப்பெறுமானம் திட்டமாக 3 பொருளுடைய இலக்கங்களைக் கொண்டது. இதனை விஞ்ஞான முறைக் குறிப்பீட்டில் சரியான பொருளுடைய இலக்கங்களில் எழுதிக்காட்டுக.

2.19) இரண்டு கோளங்களில் ஒரு கோளத்தின் ஆரை 5.10 cm மற்றையதன் ஆரை 5.00 cm இரண்டு கோளங்களுக்குமிடையிலான கனவளவு வித்தியாசத்தினைச் சரியான பொருளுடைய இலக்கங்களில் எழுதுக. (கோளத்தின் கனவளவு  $\frac{4}{3} \pi r^3$ ,  $\pi = 3.1416$  r- ஆரை)

2.10) திண்ம உருளை ஒன்றின் குறுக்குவெட்டு ஆரை 1.500 cm ஆகும். இவ் உருளையின் 3.10 cm உயரத்திற்கும் இடையிலான கனவளவுப் பெறுமானத்தினைச் சரியான பொருளுடைய இலக்கங்களில் தருக. (உருளையின் கனவளவு  $\pi r^2 l$ ,  $\pi = 3.1416$ , r- ஆரை l= நீளம்)

2.11) கீழ்வரும் அளவீடுகளைப் பொருத்தமான SI முன்னொட்டுக்களுடன் எழுதுக.

- a)  $5.89 \times 10^{-12}$ s      b)  $2.130 \times 10^{-9}$  m  
c)  $0.00721$ g      d)  $6.05 \times 10^3$  m

2.12) கீழ்வரும் அளவீடுகளைப் பொருத்தமான SI முன்னொட்டுக்களுடன் எழுதுக

- a)  $4.851 \times 10^{-6}$  g      b)  $3.16 \times 10^{-2}$  mg  
c)  $2.591 \times 10^{-9}$  g      d)  $8.93 \times 10^{-12}$  g

2.13) விஞ்ஞானமுறைக் குறிப்பீட்டைப் பயன்படுத்தி மாற்றுக.

- a) 6.15 ps to s      b) 3.781  $\mu$ m to m  
c) 1.546 A<sup>0</sup> to m      d) 9.7 mg to g

2.14) விஞ்ஞானமுறைக் குறிப்பீட்டைப் பயன்படுத்தி மாற்றுக.

- a) 8.55 km to m      b) 1.98 ms to s  
c) 2.54. cm to m      d) 6.923 mg to g

### ஏற்ற அடர்த்தி (Charge Density)

1 dm<sup>3</sup> கனவளவில் உள்ள ஏற்றத்தின் அளவு (C இல்) ஏற்ற அடர்த்தி எனப்படும்

$$\text{ஏற்ற அடர்த்தி} = \frac{\text{ஏற்றம் (C)}}{\text{கனவளவு (dm}^3\text{)}}$$

உதாரணம் : அயன்செறிவு 1 mol dm<sup>-3</sup> ஆகவுள்ள 1 mol dm<sup>-3</sup> Fe<sup>3+</sup> கரைசலின் ஏற்ற அடர்த்தியைக் காண்க.

$$\begin{aligned} 1 \text{ mol நேர் (+) ஏற்றத்தின் அளவு} &= +1.602 \times 10^{-19} \text{ C} \\ &\times 6.022 \times 10^{23} \text{ C} \\ &= 1F (96485 \text{ C}) \end{aligned}$$

$$\begin{aligned} \text{ஏற்றத்தின் அடர்த்தி} &= \frac{3F}{1 \text{ dm}^3} \\ &= \frac{3 \times 96485 \text{ C}}{1 \text{ dm}^3} \\ &= 289455 \text{ C dm}^{-3} \end{aligned}$$

கனவளவிற்குப் பதிலாக திணிவும் பயன்படுத்தப்படலாம் திணிவு பயன்படுத்தின்


$$\begin{aligned} \text{ஏற்ற அடர்த்தி} &= \frac{3F}{1 \text{ kg}} \\ &= 289455 \text{ C kg}^{-1} \end{aligned}$$

1) உப்பு Fe<sub>2</sub>(SO<sub>4</sub>)<sub>3</sub> நீரில் முற்றாகக் கரைகின்றது. இதனது நீர்க்கரைசலொன்றில் SO<sub>4</sub><sup>2-</sup> இன் அமைப்பு 28.8 ppm ஆகக் காணப்பட்டது.

$$(S = 32, O = -16, Fe = 56)$$

1) கரைசலின் Fe<sup>3+</sup> இன் செறிவை mol dm<sup>-3</sup> இல் காண்க

2) மேற்குறிப்பிட்ட கரைசலில் Fe<sup>3+</sup> அயனின் நேரேற்ற அடர்த்தியைக் கணிக்க (Cdm<sup>-3</sup> இல்)



$$\begin{aligned} &= 3 \times 10^{-4} \text{ mol dm}^{-3} \\ \text{SO}_4^{2-} : \text{Fe}^{3+} &= 3 : 2 \end{aligned}$$

$$\{\text{Fe}^{3+}_{(\text{aq})}\} = 2 \times 10^{-4} \text{ mol dm}^{-3}$$

$$\begin{aligned} 2) \text{ நேரேற்ற அடர்த்தி} &= 2 \times 10^{-4} \times 96485 \text{ Cdm}^{-3} \\ &= 19.2970 \text{ Cdm}^{-3} \end{aligned}$$

பின்வரும் சக்திச் சொட்டெண் தொகுதிகளில் 4 f ஒப்பற்றலிலுள்ள இலத்திரனொன்றுக்குப் பொருத்தக்கூடியது

- |         |      |                    |                      |
|---------|------|--------------------|----------------------|
| 1) n=4, | l=3, | m <sub>l</sub> =+2 | m <sub>s</sub> =-1/2 |
| 2) n=4, | l=3, | m <sub>l</sub> =+4 | m <sub>s</sub> =+1/2 |
| 3) n=4  | l=2, | m <sub>l</sub> =-2 | m <sub>s</sub> =-1/2 |
| 4) n=3  | l=2, | m <sub>l</sub> =-1 | m <sub>s</sub> =+1/2 |
| 5) n=3  | l=2  | m <sub>l</sub> =-2 | m <sub>s</sub> =-1/2 |

### தப்பல் வேகம் (Escape Velocity)

பொருள் ஒன்றை புவியின் ஈர்ப்பிலிருந்து முற்றாக விடுபட்டு விண்வெளிக்கு உட்புக புவி மேற்பரப்பிலிருந்து எறிய வேண்டிய குறைந்தளவு வேகம் அதன் தப்பல் வேகம் எனப்படும்.

வாயு துணிக்கைகளின் இடைவேகம், புவியின் தப்பல் வேகத்திலும் கூடுமாயின் அது புவியின் வளிமண்டலத்திலிருந்து வெளியேறும்.



\* ஐதரசன், ஈலியம் போன்ற பாரமற்ற வாயுக்களின் இடைவேகம் புவியின் தப்பல் வேகத்திலும் மிகக்கூடுதலானதாகையால் அவை புவியின் வளிமண்டலத்திலிருந்து வெளியேறியுள்ளன.

### மூலக்கூற்றுச் சாலகங்கள்

சில மூலக்கூற்றுச் சாலகங்கள் ஒத்த மூலக்கூறுகளிலானவை. வேறு சில பல்லின மூலக்கூறுகளிலானவை. இராட்சத மூலக்கூறை உருவாக்கும் மூலக்கூறின் முனைவுத் தன்மைக்கேற்ப அவற்றை முனைவில் மூலக்கூற்று சாலகம், முனைவு மூலக்கூற்று சாலகமென வகைப்படுத்த முடியும்.

அயுடன் பளிங்குகள் ஒத்த அணுக்களினாலான, முனைவில் மூலக்கூற்றுச் சாலகத்திற்கு உதாரணமாகும். இது ஒரு பாரிய மூலக்கூறாகும். ஆகவே பல்வேறு காரணங்களினால் அயுடன் மூலக்கூறு தற்காலிகமாக தூண்டி இரு முனைவை உருவாக்குகின்றது. அவ்வாறான தூண்டிய இரு முனைவு, தூண்டிய இருமுனைவுகளுக்கிடையே ஏற்படும் கவர்ச்சி மூலம் அயுடன் சாலகம் உருவாகியுள்ளது.

நீர் மூலக்கூறு முனைவுடைய மூலக்கூறாகும். பனிக்கட்டி பளிங்குகள் முனைவு மூலக்கூற்றுச் சாலகமொன்றுக்கான சிறந்த மேற்கோளாகும். நீர் மூலக்கூறின் -O-H பிணைப்புக்களால் நிலவும் நிலையான இரு முனைவு காரணமாக பனிக்கட்டி பளிங்குகளினுள் H<sub>2</sub>O மூலக்கூறுகள் மூலக்கூறுகளுக்கிடையிலான ஐதரசன் பிணைப்புக்களினால் பிணைப்புற்றுள்ளன.





## ஐ.எம்.எவ். உடன் இரகசிய ஒப்பந்தம் ரணிலின் கூற்றுக்கு பதிலடி

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விசுவசியக் குற்றம் சுமத்துவதைப் போல, இலங்கையின் இலவசக் கல்வியைப் பாதிக்கும் வகையிலான உடன்படிக்கை எதனையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று முற்போக்கு சமூகவாதிக் கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் செயலாளர் புப்து ஜெயகொடி இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத் துடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையில், இலவசக் கல்வி கீழ்த்தரமாக்கப்படு

வதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விசுவசியக் குற்றம் சுமத்தி இருந்தார். எனினும் அவ்வாறு எந்த உடன்படிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று புப்து ஜெயகொடி தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே நியூயோர்க்கில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது, இலங்கை அரசாங்கத்துடன் இரகசிய உடன்படிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

## போஷாக்கு உணவுகளின் கண்காட்சி

கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஏற்பாட்டில் போஷாக்கு மற்றும் உணவுக் கண்காட்சி 2014 எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 7.00 மணிக்கு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. தேசிய போஷாக்கு செயலகத்துடன் இணைந்து கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சி மக்களின் போஷாக்கை மேம்படுத்துதல் என்ற தொனிப் பொருளில் நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில் பாடசாலைகள்- தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கீழியங்கும் நிறுவனங்கள்- தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்சார் நிறுவனங்கள் என்பன இதில் கலந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

## சைவ ஆலயங்களில் பலியிடும் பாதகச் செயலை முற்றாக நிறுத்துவோம்



காடுகளில் வேட்டை ஆடி அலைந்துகொண்டிருந்த மனிதன் நாகரிகத்தின் உச்ச நிலைக்கு வந்த பின்னரும் தெய்வங்களின் பெயரால் ஜீவகாருண்யமற்ற பலியிடும் பாதகச் செயலை மேற்கொண்டு வருவது மிக இழிவானதும் மிக மிக வலுநீர்த் தக்கதுமான செயற்பாடாகும்.

புனிதமான இந்து மதத்திற்கே இழுக்காகவும் இழிவாகவும் கலாசாரமற்ற இந்தச் செயல் விளங்குகின்றது. ஜீவகாருண்யம் மிக்க புத்தபெருமானின் புனிதத் திருவடிகள் தீண்டிப் பெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் திருநாட்டில் தெய்வத்துக்கு நேர்த்தி என்ற பெயரால் பலியிடக்கின்ற செயல் முற்றாக நீக்கப்பட வேண்டும்.

நோய், பிணி, துன்பம், வறுமை நீங்கி விடும் என்ற நம்பிக்கையின் காரணமாகவும் இன்னும் சிலர் போட்டிக்காக பெருமைக்காகவும் கௌரவத்துக்காகவும் ஆடு, கோழி முதலியன வற்றை பலியிடும் செயலை மேற்கொண்டு வருகின்றார்கள்.

எமது அன்பையும் அர்ப்பணிப்பையும் இஹவனுக்கு காட்ட வேண்டுமென்றால் மிருகங்களை பலியிட்டுத்தான் காட்டவேண்டுமென்பதில்லை. பத்தாம் திருமுறையில் இடம்பெறும் அரிய பெரிய நூல் தந்த திருமூலர் மாமுனிவர் அழகான ஜீவகாருண்யம் மிக்கதுமான விடயமொன்றைக் கூறுகின்றார். நாம் எமது அன்பைக் காட்டி அர்ச்சித்து வழிபடுவதற்கு எத்தனையோ பல சிறந்த மலர்கள் இருக்கின்றன. ஆனால் அவை பெயர்லாவற்றுகளும் மேலான

ஒளிமிசுந்த சிறப்பு மலர் ஒன்று இருக்கின்றது. அது எது வெனக் கூறுகின்றார்.

“பற்றாய நற்குரு யுசைக்கு பன்மலர்  
மற்றோர் அணுக்களை கொல்  
லாமை ஒன்மலர்”

எனவே மற்றோர் உயிர்களை கொல்லாமை ஒன்மலர் எனவே மற்றோர் உயிர்களை கொல்லாமல் விடுவதுதான் இறைவனுக்கு அர்ப்பணிக்கும் சிறந்த மலராகும்.

உயிர்களிடத்தில் இரக்கம் கருணை காட்டு அதுவே நீ இறைவனுக்குச் செலுத்தும் மகத்தான அன்பாகும்.

மேலும் எமது சைவமதத்தில பஞ்சமா பாதகங்களில் ஒன்றாக கொலை கூறப்பட்டுள்ளது.

மேலும் எமது தெய்வப்புலவர் திருவள்ளுவர்

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் - ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று  
அவிப்பாகங்கள் பலவற்றையாகத்து ஒமத் தீயில் அர்ப்பணித்து ஆயிரக்கணக்கான மிருகங்களை பலியிடுவதிலும் பார்க்க ஒர் உயிரைக்கொன்று உண்ணாமை அதிசிறந்த தர்மமாகும்.

விரதங்கள் எல்லாவற்றிலும் சிறந்த விரதம் எதுவெனக் கூறுகின்றார்.


“உற்றநோய் நோன்றல் உயிர்குறுகள்  
செய்யாமை அற்றே தவத்திற்கு உறு”

எனவே மற்ற உயிர்செகுத்து உறுவினை விளைவிக்க சிறந்த விரதமாகும். எனவே ஜீவகாருண்யம் மிக்க சைவப் பெருமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பலியிடும் பாதகச் செயலை முற்றாகத் தடுப்பதற்கு முன்வந்து செயற்பட வேண்டுமென்பது எமது வேண்டுகோளாகும்.

**க. குமாரவேல் வாசகன்**

# முஸ்லிம்கள் மீதான எதிர்ப்புணர்வை தெற்கில் விதைத்தவர்கள் யார்?

கேள்வி எழுப்புகிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்



முஸ்லிம்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வை தூண்டியவர்கள் யார் என்பதை அரசு தாமதமின்றி அடையாளம் காண வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுபல சேனா போன்ற தீவிரவாத பௌத்த குழுக்களுக்கும் இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கும் உள்ள உறவுகள் - தொடர்புகள் - குறித்தும் அரசு தீவிரமாக ஆராய்ந்து கண்டறிய வேண்டும். என மனித உரிமைகள் கண்காணிப்பகம் அரசை வற்புறுத்தியிருக்கின்றது.

முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறை அட்டகாசங்களைக் கண்டித்து, அது குறித்து கவலை தெரிவித்து - அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி உட்பட

சிரேஷ்ட அரசு அதிகாரிகள் வன்முறைகளுக்கு எதிராகக் கருத்து வெளியிட்டுள்ளமையுடன் பாதிப்புற்றோருக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

எனினும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான இந்த உணர்வு வெழுச்சியைத் தூண்டி விட்டமைக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதை அரசு கண்டறிய வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்குப் பொறுப்பானவர்களைக் கைது செய்தால் மட்டும் போதுமான

தன்று. புலனாய்வு செய்து அதற்குத் தூண்டியோரை அடையாளம் காண வேண்டும். என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிரிவுக்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் தெரிவித்தார்.

துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் பயன்தராத போக்கையே அரசு தொடர்ந்து பின்பற்றி வருகின்றது. என்று குறிப்பிட்ட அவர். இந்த வன்முறையின் முடிவில், சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்செயல்கள் தொடர்பில் உரிய முறையில் அவற்றைக் கையாளத்தான் தயாராக இருக்கின்றமையை பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கச் செய்கின்றமை மூலமும் பொறுப்புக்கூறலை நிலைப்படுத்துவதன் வாயிலாகவும் வெளிப்படுத்த அரசு முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

## சட்டவிரோத சிகரட் கடத்தல் கிடிக்கு வாசிகள் இருவருக்கு சிறை

(கொழும்பு)  
கொழும்பிலிருந்து அக்கரைப் பற்றுக்கு அண்மையில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை வாழைச் சேனை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 24 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுக்களை சட்டவிரோதமான

முறையில் லொறி ஒன்றில் கொண்டு செல்லும் போது, ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுக்களின் மொத்த பெறுமதி 44 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஓட்டமாவடி மற்றும் சம்மாந்துறைப் பகுதிகளைச் சேர்ந்தவர்களை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வாழைச் சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

## ரயில் சேவைகள் இரத்து

(கொழும்பு)  
சிலாபம் ரயில் பாதையில் நீர்கொழும்புக்கும் ஜா-எலக்கும் இடையில் ரயில் சேவைகள் நேற்று இடம்பெறவில்லை என்று ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

இவ்விரு பகுதிகளுக்கும் இடையில் தண்டவாளத்தில் மேற்கொள்ளவிருக்கின்ற திருத்தவேலைகள் காரணமாகவே ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்பிரகாரம் கொழும்பு கோட்டையிலிருந்து பயணிக்கும் ரயில்கள் ஜா-எல வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என சிலாபத்திலிருந்து பயணிக்கும் ரயில்கள் நீர்கொழும்பு வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றும் ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.



முல்லை முஸ்லிம்களின் கவிதை வெளி கருத்தாடலும் நூலறிமுகமும் அண்மையில் யாழ்ப்பாணம். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற போது சிறப்பு பிரதமைய சமூகதலைகம் ஆசிரிய ஆலோசகர் ஏ.எச். ஐ.லாபர் பெற்றுக்கொள்வதைக் காணலாம். (105)

## திறப்பு விழா

நெல்லியடி மத்தியகல்லூரி தேசிய பாடசாலை முகப்பு மாடத்திறப்பு விழா இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அதிபர் செ.சேதுராஜா தலைமையில் நடைபெற்றவுள்ளது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் பிரதம விருந்தினராகவும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் திருக்குலராசா சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்கின்றனர். (10,109)

## வருடாந்த மஹோற்சவம்

காரைநகர் களபூமி திக்கரை அருள்மிகு முருகமூர்த்தி ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இதில் நாளை மறுதினம் புதன்கிழமை காலை 9 மணிக்கு இரத்தோற்சவம் மறுநாள் வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு தீர்த்தோற்சவமும் இடம்பெறும். (10)

## வாழ்க வளமுடன்

சீறானின் பெயர் :- .....  
முகவர் :- .....  
பிறந்த ஆண்டு :- .....  
கூப்பன் ஐந்தாம், புகைப்படமும்  
.....  
பெற்றோர் கையொப்பம்



# ஈராக் பிரச்சினைக்கு தீர்வு இராணுவ ரீதியாக கிடைக்காது

## ஓபாமா தெரிவிப்பு

ஈராக் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டுமே தவிர, இராணுவ ரீதியிலான தீர்வை எட்ட முடியாது என்று அமெரிக்க அதிபர் பராக் ஓபாமா தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் சன்னிப்பிரிவு முஸ்லிம்கள் ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டு பல நகரங்களை கைப்பற்றியுள்ள நிலையில், அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடாத்தி நகரங்களை மீட்டுகொடுக்கும் என்று ஈராக் அரசு நம்பிக்கொண்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் சி.என்.என் தொலைக்காட்சிக்கு ஓபாமா அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, ஈராக் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சரிவராது- ஓபாமா கைவிடுப்பு



ஈராக் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு ஜனநாயகமாக வளர அமெரிக்க வாய்ப்பளித்திருந்தது. முஸ்லிம் மதத்திலுள்ள அனைத்து பிரிவினரையும் அரவணைத்துச் செல்லும் ஈராக்கை பார்க்கவே அமெரிக்காவும் விரும்புகிறது. ஈராக்கில் அமெரிக்க துருப்புக்களை நிலை நிறுத்த விரும்பவில்லை. அதே நேரம் இராணுவ ஆலோசகர்கள் 300 பேரை ஈராக்

கிற்கு அனுப்பி வைக்க உள்ளேன். அவர்கள் எதிர்வரும் சனிக்கிழமை அந்த நாட்டை சென்றடைவார்கள். ஈராக் கிளர்ச்சியாளர்களுடன் அரசியல் ரீதியாக அந்த நாடு தீர்வை எட்ட வேண்டும். அப்படியில்லாவிட்டால், இராணுவ ரீதியிலான தீர்வை எட்ட முடியும் என்று நான் கருதவில்லை என்று ஓபாமா கூறியுள்ளார்.



## இளையதளபதிக்கு பிறந்தநாள் விழா

இலட்சக்கணக்கில் ரசிகர்கள் வாழ்த்து

கூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்த தம்படியாக குழந்தைகள் முதல் முதியோர் வரை விரும்பும் நடிகர்களில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பவர் இளைய தளபதி விஜய்தான் என்றால் அது மிகையாகாது.

அந்தவகையில் விஜய் தனது 40ஆவது பிறந்தநாளை நேற்று சென்னையில் இரசிகர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார். அத்துடன் அவரது பிறந்தநாளை உலகமெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான விஜய் இரசிகர்களும் விமரிசையாக கொண்டாடினர்.

மேலும் இரசிகர் மன்றத்தினர் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் மேற்கொண்டிருந்தனர்.

விஜய்யின் பிறந்தநாளையொட்டி, அவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் 'கத்தி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். அவை, இணையத்தளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வகையில், கத்தியில் விஜய்-சமந்தா ரொமான்ஸ் செய்யும் போட்டோவுக்கு மட்டும் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 50 ஆயிரம் இரசிகர்கள் லைக் கொடுத்துள்ளனர்.



## நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கு மோடியை அழைக்கிறது அமெரிக்கா

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க வேண்டும் என்று அந்நாட்டு எம்பிக்கள், பிரதிநிதிகள் சபைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கலிபோர்னியா மாகாண குடியரசுக் கட்சி உறுப்பினரும், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவின் தலை

வருமான எட் ராய்ஸ், அந்தச் சபையின் தலைவர் ஜான் போனெருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், 50 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். இது, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நடவடிக்கை என்பதோடு இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமுமாகும்.

ஆதலால், அமெரிக்கா-இந்தியா இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த உறவை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்கா நெருங்கிச் செயல்பட வேண்டும். ஆதலால் அமெரிக்காவுக்கு செப்டெம்பர் மாதம் வருகை தரும் மோடியை, பிரதிநிதிகள் மற்றும் செனட் சபையின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற வருமாறு அழைக்க



வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு கரோலினா மாகாண பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ஜார்ஜ் ஹோல்டிங்கும் கையெழுத்திட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றது. இதையடுத்து மோடியை தொடர்பு கொண்டு அமெரிக்காவுக்கு வருமாறு அந்நாட்டு அதிபர் ஓபாமா அழைப்பு விடுத்ததால் தடை முடிவுக்கு வந்தது.

## ஐந்து இராணுவ வீரர்கள் தென்கொரியாவில் சுட்டுக்கொலை

(சியோல்)

தென் கொரியாவில் கோசியாங் நகரம் வட கொரியா எல்லையில் உள்ளது. இங்கு இரு நாட்டு இராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு பணியில் இருந்த தென்கொரிய இராணுவ வீரர் ஒருவர் உடன் பணிபுரியும் மற்ற வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.

இதில் 5 இராணுவ வீரர்களுக்கும் துப்பாக்கி குண்டு பாய்ந்து அதே இடத்தில் பலியாகினர். 5 பேர் காயம் அடைந்தனர். எதற்காக அவர் மற்ற வீரர்களை துப்பாக்கியால் சுட்டார் என்ற விவரம் தெரியவில்லை.

## இராணுவத் தாக்குதலால் 30 தீவிரவாதிகள் பலி

(இஸ்லாமாபாத்)

தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் 30 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்தியாவுக்கு எதிரான சதி வேலைகளை நடாத்த தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இருப்பினும் சமீப காலமாக உள்நாட்டில் தீவிரவாதச் செயல்கள் தலைதூக்கியுள்ளதால் பாகிஸ்தான் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தெஹ்ரிக், இ.தாலிபான் (டிடிபி) தீவிரவாதிகளால் நடாத்தப்பட்ட கராச்சி விமான நிலையத்தாக்குதல் சம்பவத்தில் 27 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, தீவிரவாதிகளின் செயலை



முழுமையாக ஒடுக்க பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ஆபரேஷன் 'சர்ப், இ. அஸ்ப்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன்படி தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் உள்ள ஹாசுகெல் என்ற இடத்தில் தாக்குதல் நடாத்தப்பட்டது. இதில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதேபோன்று பாகிஸ்தான், ஆப்கான் எல்லையில் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் இராணுவத்தினர் வான்வெளித்தாக்குதல் நடாத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதுவரை 260 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

## நடிகர் சந்திரசேகர் மீது நில மோசடி வழக்கு


நடிகர் வாகை சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி ஜெகதீஸ்வரி உட்பட 11 பேர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு மகனீர் பொறியியல் கல்லூரி பேராசிரியரின் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த வழக்கில் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பத்திர எழுத்தாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், அம்மை நாயக்கனூர் அருகே மாலையக வண்டன்பட்டியைச் சேர்ந்த குமரவேல், சுகாதாரத்துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

இவருக்கு அப்பகுதியில் 2 ஏக்கர் 97 சென்ட் நிலம் இருந்துள்ளது. இந்த நிலத்தை 2012ஆம் ஆண்டு குமாரவேல், தனது மகன்கள் ஈரோடு இலட்சுமிநகர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் கௌசல்யா, ஸ்ரீவதி தியா, ரம்யா ஆகியோருக்கு பத்திரம் எழுதிக்கொடுத்துள்ளார்.

இந்த நிலத்தில், 38 சென்ட் நிலத்தை 2010இல் பிளாமி பெயரில் போலி ஆவணம் தயாரித்து பத்திரப் பதிவு செய்ததாக இவர்கள் மீது கௌசல்யா திண்டுக்கல் நில அபகரிப்பு மீட்பு தனிப்பிரிவு பொலிஸில்



புகார் செய்துள்ளார். உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி நேற்று முன்தினம் சனிக்கிழமை திண்டுக்கல் நில அபகரிப்பு மீட்பு தனிப்பிரிவு பொலிஸார், இந்த 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

## அதிகாரத்தை...

ராஜபக்ஸ்கள்தான் தற்சமயம் பதவியில் உள்ள அதிகார சக்திகள் பொது பலசேனா ஒரு தீவிர மயமான புனராய்வு சக்தி. முன்னவர்களுக்கும் மக்களிடையே புகழ்பெற்ற அதிர்வு உள்ளது.

லியோன் ட்ரொட்ஸ்கி சொன்ன புகழ்பெற்ற வார்த்தைகள், பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் பிசாசின் பாட்டியைக்கூட இணைத்துக் கொள்ள தனக்கு விரும்பும் உள்ளது என்பதாகும். அதே துணை அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஆட்சியாளர்கள் (மிகவும் குறிப்பாக ராஜபக்ஸ்கள் உட்பட) நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தப் பிரச்சினைக்கு பங்களிப்பு செய்துள்ளார்கள் அதன்படி அது ஒரு பகுதியாக இருந்தால் சாத்தியமானளவு அவர்களும் அந்தத் தீர்வில் ஒரு பகுதியாவார்கள்.

எனினும் தற்போதுள்ள அதிகார மையங்களினால் எதிரீடு செய்யப்படும் யதார்த்த மூலோபாயம் மட்டும் நியாயபூர்வமான ஒன்று அல்ல. ஜே.வி.பி முன்னணி வகிக்கும் பிரதான சக்தியான பரந்த இடது முன்னணி (அதேவேளை சோசலிச முன்னணிக் கட்சி(எப்.எஸ்.பி) மற்றும் அனைத்தீழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் பலரையும் இதில் சேர்க்கலாம்) இதற்கான மற்றொரு பாதை, இது நிச்சயமாக பாசிசத்துக்கு எதிரான பலவழி பாதையிலான மூலோபாயம் ஆகும்.

இலங்கை இராணுவத்தின் அதிகாரிகள், நிர்வாக ஆட்சியாளர்கள், நீதித்துறை, பெருநிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், மாணவர்கள், தொழில் நிபுணர்கள், அரசியற்கட்சிகள், ஊடகங்கள், அறிவுஜீவிகள், சர்வதேச அமைப்புகள் (இலங்கையின் நண்பர்கள் உட்பட) ஆகிய அனைத்துக்கும் பொது பல சேனாவின் திட்டங்கள் மற்றும் நலன்கள் எவ்வளவு அழிவுகரமானவை என்பதை அறிய வைப்பதுடன் அவற்றை எதிர்த்து தோற்கடிக்கும் உந்துதலை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

அதற்கான மிகவும் பயனுள்ள ஆயுதங்கள், பொது பலசேனாவின் பேரணியை நிறுத்துவதுடன் விவகமான தேசப்பற்று, சிங்கள ஆர்வலர்களிடம் விடுக்கப்படும் நியாயமான முறையீடு மற்றும் உண்மையான பெருந்தன்மையை உள்ளடக்கிய ஒரு பன்முகப் பெளத்த மதம் என்பனவாக இருக்கும்.



## எமது மக்களுக்கான உரிமைகளை பெற இணக்க அரசியலில் பயணிக்கிறோம்

### அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு



எமது மக்களுக்கான அரசியல் உள்ளிட்ட உரிமைகளை இணக்க அரசியல் ஊடாகவே வென்றெடுக்க முடியும் என்கின்ற நம்பிக்கையுடன் அதனைத் தெரிவித்து அதனுடாக பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இதில் வெற்றி பெறுவோம் என்கின்ற நம்பிக்கை எமக்குள்ளேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சரின் செயலகத்தில் நேற்று யாழ். மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உங்களது சேவையானது மக்களுக்கு பயனுள்ள வகையிலும் பாதுகாப்பளிக்கும் வகையிலும் அமையப்பெறுதல் வேண்டும் என்பதுடன் இச் சேவையினூடாக உங்களது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் அதேவேளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எமக்கான உரிமைகளை வென்றெடுக்கும் வகையிலேயே ஒரு காலகட்டத்தில் நாம் போராட்டங்களை முன்னெடுத்திருந்தோம். ஆனால் துரதிஷ்ட

டவசமாக எமது போராட்டங்கள் முன்னோக்கி நகர்வதை விடுத்து பின்னோக்கி செல்லவைத்ததற்கு தவறான வழிநடத்தல்களே காரணமாக அமைந்திருந்தன.

1987 வரை ஆயுதப் போராட்டத்துக்கான தேவை இருந்து வந்த போதிலும் இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் ஆயுதப் போராட்டத்துக்கு முடிவு கட்ட வேண்டிய நிலையில் அது தொடர்ந்ததன் காரணமாகவே எமது மக்கள் அளவிட முடியாத அவலங்களை சந்திக்க வேண்டி நேர்ந்தது.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை அப்போதே ஏற்றுக்கொண்டிருந்தால் நடைமுறையில் நாம் சுயநிர்ணய உரிமைகளை பெற்றிருக்க முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கொடிய யுத்தம் நிறுத்தப்பட்டு ஒரு அமைதிச் சூழல் நிலவுகின்ற இந்நிலையில் இதனை குழப்பும் விதமாக சுயலாப அரசியல்வாதிகள் முயற்சிகளை மேற்கொண்டு மக்களையும் குழப்பி வருகின்றனர்.

இணக்கஅரசியல் என்பது ஒரு அடிமை சாசனம் அல்ல. எமது அரசியல் உள்ளிட்ட உரிமைகளை அரசுடன் பேசி பெற்றுக்கொள்வதான ஒரு மார்க்கமே அன்றி வேறொன்றும்

அல்ல.

கடந்தகால வரலாறுகளை பார்க்கின்றபோது எதிர்ப்பரசியலின் ஊடாக நாம் எதையும் பெற்றுக் கொண்டதுமில்லை பெற்றுக் கொள்ள போவதுமில்லை.

இந்நிலையில்தான் மக்களுக்கு நல்லதொரு வாழ்வாதாரத்தை பெற்றுக் கொடுத்து அதை பலப்படுத்துவதுடன் எமது பகுதிகளை அபிவிருத்தியாகக் கட்டியெழுப்புவதுமே இணக்க அரசியல் ஊடான எமது நோக்கமாக உள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு மக்களது ஒன்றிணைந்த ஆதரவும் பக்கபலமும் இன்றியமையாதது என்றும் தெரிவித்த அமைச்சர் வடமாகாணசபை எமக்கு கிடைத்திருக்குமானால் நாம் பல்வேறுபட்ட அபிவிருத்திகளை முன்னெடுத்திருத்திருக்க முடியுமென்பதுடன், 3 தொடக்கம் 5 வருடங்களுக்குள் வளம்கொழிக்கின்ற பகுதியாகவும் மாற்றி அமைத்திருக்க முடியுமென்றும் தெரிவித்தார்.

ஆனால் துரதிஷ்டவசமாக சுயலாப அரசியல்வாதிகளிடம் வடமாகாண சபை சென்றதன் காரணமாக இதுவரை அவர்களால் எவ்விதமான அபிவிருத்திகளையும் முன்னெடுக்க முடியவில்லையென்றும் சுட்டிக்காட்டினார். யாழ்.மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் பிரச்சினைகள் தேவைகள் தொடர்பாக அமைச்சர் கேட்டறிந்து கொண்டார். இதன்போது சங்கத்தின் தலைவர் மனோகரராசா உடனிருந்தார்.

### வட்டரக்க விஜித தேர்... வட்டரக்க விஜித தேருக்கு...

பட்டவையா என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இக்காயங்கள் பார்தூரமற்றவை என்றும் தேசிய வைத்தியசாலையின் வைத்தியப் பிரிவு தெரிவிக்கின்றது.

பேசாமல் இருப்பதற்கோ அல்லது பேச முடியாத அளவுக்கோ அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ள வைத்தியப் பிரிவு, அவரின் மெளனம் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

வைத்தியசாலையிலிருந்து வீடு செல்லக்கூடிய நிலைமையில் அவர் இருந்த போதிலும் தான் இன்னும் குணமடையவில்லை என்று கூறிக் கொண்டு வைத்தியசாலையிலேயே தங்கியிருக்க முற்படுகின்றார் என்றும் வைத்தியசாலை தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

### வட்டரக்க விஜித தேருக்கு...

மதிக்கப்பட்டுள்ள அவர், சில பிக்குமாரே தன்னைத் தாக்கியதாகக் கூறியதாக அவரது சட்டத்தரணி பி.பி.சியிடம் கூறியிருந்தார். தனது தாக்குதல் தொடர்பில் விஜித தேர் பொதுபலசேனா அமைப்பையே குற்றஞ்சாட்டுவதாக சட்டத்தரணி கூறியுள்ளார்.

### வடக்கு மாகாண...

கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்புக் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

நேற்றைய (நேற்று முன்தினம்) சந்திப்பின்போது, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் எதிர்தோக்குப் பிரச்சினைகள் குறித்து ஐ.நா. அதிகாரிக்கு விளக்கினோம். குறிப்பாக இடம் பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடிய மர்த்தி, அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கி, அவர்கள் சுயமாக வாழ்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மீறல் சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூறல், இலங்கையில் நீண்ட காலமாக நிலவிவரும் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காணுதல், வடக்கு மாகாண சபையைச் சதந்திரமாக இயக்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், வடபகுதியிலுள்ள காணிகளை அரசு கையகப்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள், இராணுவத் தலையீடுகளால் மக்களுக்கு ஏற்படும் நாளாந்தப் பிரச்சினைகள் குறித்து நாம் அவருக்கு தெளிவாக விளக்கினோம்.

இவ்வாறான பிரச்சினைகள், நெருக்கடிகள் குறித்த விளக்கங்களையும் காரணங்களையும் நேற்றுக் கேட்டறிந்த அவர், எம்மிடம் ஆதாரங்களையும் கோரினார். மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் அச்சுறுத்தல்கள், நெருக்கடிகள் குறித்த ஆதாரபூர்வமான தகவல்களை நாம் நேற்று ஐ.நா. அதிகாரியிடம் வழங்கினோம் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.

## சட்டவிரோதமான ஆயுதங்கள் இருந்தால் ஒப்படைபுங்கள்

சாவகச்சேரி பொலிஸார் அறிவிப்பு

(சாவகச்சேரி)

சட்டவிரோதமான செயற்பாடுகளுக்காக தயாரித்து வைத்துள்ள கூரிய ஆயுதங்கள், வாள்கள், கத்திகள் போன்ற ஆயுதங்களை வீடுகளில் மறைத்து வைத்திருப்போர் அவற்றைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு சாவகச்சேரி பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸாரின் வாகனத்தில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டு இவ்விதத்தில் நேற்றுப் பகல் விடுக்கப்பட்ட

டது.

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் இவ்வறிவித்தல் வழங்கப்பட்டது.

இவ்வாறு மோசமான ஆயுதங்கள் வைத்திருப்போர் அவற்றைப் பொலிஸாரிடம் ஒப்படைக்காது வைத்திருந்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என சாவகச்சேரி பொலிஸார் அறிவித்துள்ளனர். (இ)

## கஞ்சாவுடன் கைதானவரிடம் பொலிஸ் விசாரணைக்கு உத்தரவு

(யாழ்ப்பாணம்)

யாழ்.மாதகல் பகுதியில் 137 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக இளவாலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டார தெரிவித்தார்.

### 12 இலங்கை மீனவர் இந்தியக் கடலில் கைது

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி, மீன்பிடியில் ஈடுபட்ட 12 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியக் கடல் எல்லையில் கடலோரப் பொலிஸார் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சென்னையில் இருந்து 105 கடல் மைல் தொலைவில் 2 படகுகளில் 12 இலங்கை மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தது தெரியவந்தது.

கடந்த வியாழக்கிழமை மாதகல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபருடன் மற்றுமொரு நபர் சம்பந்தப்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கைது செய்யப்பட்ட நபரை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது மல்லாகம் நீதவான் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்கினார்.

குறித்த சந்தேக நபரிடம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இளவாலை பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். (25)

### இலங்கை மீது...

சதாம் ஹுசைன் நாட்டுக்கு நல்லதைச் செய்தவர். ஆனால், இன்று அமெரிக்காவின் தலைமையீடு காரணமாக ஈராக்கில் தினம் ஆயிரக்கணக்கானோர் மரணமடைகின்றனர்.

லிபியாவிலும் இதுதான் நடந்து எகிப்திலும் இதுதான் நடக்கிறது. இலங்கையிலும் இதனையே மேற்கொள்ள முயற்சிக்கும் மேற்காலகின் நடவடிக்கைகளுக்கும்.

எவரையும் நாட்டினுள் அனுமதிப்பதில்லை என நாடாளுமன்றில் நாம் முடிவெடுத்துள்ளோம்.

மிக வேகமாக வளர்ந்து வரும் இலங்கையின் மீது கொண்ட பொறாமை காரணமாகவே எம்மை வீழ்த்த முயற்சிக்கின்றனர் எனத் தெரிவித்தார்.

### இரண்டு நாள்...

(வயது-26) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி கடுமையான காய்ச்சலினால் பீடிகப்பட்ட நிலையில் யாழ்ப்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று யுவதி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மரண விசாரணையின் பின்னர் சுலம் உறவினர்களிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது.

### குரோத...

நேற்றுப் பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும் சமய ரீதியான கூட்டங்களுக்கு எவ்வித தடைகளும் இதனால் ஏற்படாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

### நெருக்கடிக்குள்...

பின்னால், இந்த இரண்டு சக்திகள் உள்ளன.

1983 ஆம் ஆண்டு கறுப்பு யூலையே இலங்கையின் நிலைமைக்குக் காரணமாகும். எனினும் அடிப்படைவாதிகள் சிலர் அண்மையில், சிங்கள மற்றும் முஸ்லிம் மோதலை உருவாக்கி கறுப்பு யூனை ஏற்படுத்த முயற்சித் தமையானது, இலங்கையை மீண்டும் சர்வதேச ரீதியில் பாரதூரமான ஆபத்துக்குள் தள்ளும் நடவடிக்கையாகும்.

1983 ஆம் ஆண்டு கறுப்பு யூலை காரணமாக உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் பகை ஏற்பட்டது. அது இலங்கைக்கு இழப்பாக மாறியது. அந்தப் பாதிப்பின் தாக்கம் இன்று வரை தொடர்ந்து வருகிறது.

மேற்காலக நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் இருக்கும் தமிழர்களின் வாக்கு வங்கி என்பனவே மனித உரிமை பிரச்சினை, சர்வதேச விசாரணை என அனைத்துக்கும் பின்னால் உள்ளன.

உலகம் முழுவதும் 80 மில்லியன் தமிழர்கள் வாழ்கின்றனர். இந்த 80 மில்லியன் மக்களால் இலங்கை இந்தளவு பாரிய சேதம் ஏற்பட்டது என்றால், உலகம் முழுவதும் ஒரு பில்லியன் மக்களை கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகம் இலங்கையிடம் இருந்து விலகிச் செல்லும் வகையில் செயற்பட்டால், நாட்டின் எதிர்காலம் பெரும் பாதிப்புகளை சந்திக்கும்.

பண்டைய கால வரலாற்றில் இருந்தே இலங்கை தென்னிந்தியாவின் ஆக்கிரமிப்புகளை எதிர்தோக்கியது. அதேபோல் மேற்காலக ஆக்கிரமிப்புக்கும் உள்ளானது.

இவை இரண்டும் வரலாற்றில் ஒரே தடைவையில் நடைபெறவில்லை. ஆனால், இன்று மேற்காலகில் இருந்தும் தென்னிந்தியாவில் இருந்தும் ஒரே நேரத்தில் அச்சுறுத்தல் மேற்கொள்ளப்படுகிறது.

ஒரே நேரத்தில் இரண்டு முனைகளுடன் மோதுவது சிரமமான காரியம். இரண்டு முனைகளையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், மூன்றாவது முனையாக இல்லாமல் சமூகம் மற்றும் அரபு முஸ்லிம் நாடுகளும் இலங்கைக்கு எதிராக செயற்பட்டால், அது நாடு மற்றும் மக்களின் அழிவுக்கு வழியை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

### ஆயுதங்கள்...

பொருட்களை மீட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ஆர்.பி.ஜி. குண்டு ஒன்றும், கைக்குண்டு ஒன்றும், அமுக்கவெடி ஒன்றும் மீட்கப்பட்டன.



# வெளிநாட்டு தீய சக்திகளின் முயற்சிகளுக்கு துணைபோகாதீர்

## யாழ்.நகரில் துண்டுப்பிரசாரம்

(யாழ்ப்பாணம்)

சிங்கள, தமிழ், முஸ்லிம் சகோதர மக்களே. இனவாத பிரச்சினையைத் தூண்டிவிடும் வெளிநாட்டு தீய சக்திகளின் முயற்சிகளுக்கு நீங்களும் அகப்படாதீர் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசாரங்கள் யாழ். நகர்ப்பகுதியில் உள்ள கடைகளின் கதவுகளில் செருகி விடப்பட்டுள்ளன.

இனத்தெரியாத நபர்களினால் இத்துண்டுப்பிரசாரங்கள் செருகி விடப்பட்டிருக்கலாம் என

கடை டிரமையாளர்கள் சந்தேகிக்கின்றார்கள்.

இனங்களுக்கு இடையே முரண்பாடுகள் ஏற்படக்கூடியதாகவோ அல்லது அதற்கு உடந்தையாக இருப்பவர்களின் திட்டங்களுக்கோ அல்லது சதித்திட்டங்களுக்கோ உதவி செய்யாமல் இருக்க நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

எமது பிள்ளைகளின் எதிர்காலத் திற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையே

ஒற்றுமையுடனும், சமாதானத்துடனும் நாம் அனைவரும் வாழ வேண்டும்.

அடிப்படைவாத அமைப்புக்களின் தேவைக்காக இனவாத பிரச்சினையினை தூண்டுதற்கு ஒரு போதும் இடமளிக்கக் கூடாது, கலவரத்திற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய சமாதானத்தை நிலைநாட்டுவோம். இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களும் இன, மத, மொழி, சாதி பேதமின்றி வாழ்வதற்கான நல்ல தொரு சூழலை நாம் அனைவரும் நிலைநாட்டுவோம் அல்லது நிரமாணிப்போம் என்றும் அந்தத் துண்டுப் பிரசாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், சமாதானத்தை விரும்பும் சிங்கள, தமிழ் முஸ்லிம் ஒன்றுபட்ட பொது அமைப்பு என்றும் உரிமை கோரப்பட்டுள்ளது. (25)

## பொலிஸ்மா அதிபரின் செயற்பாடு அதிருப்தி அடையும் ஐ.தே.க.

பொலிஸ்மா அதிபர் நன்கு படித்த நபர் என்ற வகையில் மேலும் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

அருத்தம மோதல் சம்பவங்கள் ஏற்பட்ட போது, நான் பல முறை பொலிஸ் மா அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். எனினும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எடுக்கும் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்க முடியாது போனால், அதில் பயனே துமில்லை.

பொலிஸ் மா அதிபரிடம் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் தனது வேலைத் திட்டங்களை மாற்றியுள்ளார்.

அவர் படித்த நபர் என்ற வகையில் இதனை விட பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என்றார்.

## குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சி செய்கிறார் மங்கள

### ஐக்கிய சுதந்திர முன்னணி குற்றச்சாட்டு

(கொழும்பு)

மோதல் சம்பவங்களை பயன்படுத்தி மங்கள சமரவீர குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸ்லாமில் வெளியிட்டிருள்ள அறிக்கையிலேயே இதுனைக் கூறியுள்ளார்.

பாணந்துறை பிரதேசத்தில் உள்ள நோ லிமிட் ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ பொலிஸார் கூறுவது போல் மின் ஒழுக்கினால் ஏற்படவில்லை எனவும் சிலர் விற்பனை நிலையத்திற்கு தீ மூட்டியுள்ளமை தெளிவானது எனவும் சம்பவம் இடம்பெற்று 6 மணிநேரத்திற்குள் மங்கள சமரவீர கூறியிருந்தார்.

விசாரணைகளின் பின்னரே, தீ எப்படி ஏற்பட்டது என்ற முடிவுக்கு வர முடியும். எனினும் சம்பவம் நடந்து 6 மணி நேரத்திற்குள் மங்கள சமரவீர இப்படியான கருத்துக்களை வெளியிட்டது அருவருக்கத்தக்கது.

அவர் நாட்டில் ஏற்பட்டுள்ள மோதலான நிலைமையை பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சி

## உலகக்கிண்ண கால்பந்து

பிரேசிலில் நடைபெற்றுவரும் உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் நேற்று நடந்த போட்டியில் 1:0 என்ற கோல் அடிப்படையில் ரஷ்யாவை வீழ்த்தியது பெல்ஜியம்.

## இங்கையை அழிவுப்பாதைக்கு கொண்டுவசெல்ல முயலும் ஹக்கீம் கூறுகிறார் அமைச்சர் சம்பிக்க

(கொழும்பு)

இளம் பௌத்த துறவியொருவர் அருத்தம பிரதேசத்தில் தாக்கப்படவில்லை எனவும், பொலிஸார் பொய்யான செய்தியை வெளியிடுகின்றனர் எனவும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரஷுப் ஹக்கீம் குறிப்பிடுவது முழுப் பொய்யாகும் எனவும், அவர் பொய்யைச் சோடித்து ஹர்த்தல் மேற்கொண்டு இந்நாட்டை மீண்டும் அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்ல முனைகின்றார் என ஜாதிக்க ஹெல் உறுமயவின் பொதுச் செயலாளர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

குருந்துவத்த விஜயராமதிபதி அயகம சமித்த தேரர் பொசனன்று முஸ்லிம் இளைஞர் களால் தாக்கப்பட்டதாகவும், அதனால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இதுதொடர்பில் பொலிஸார் உண்மையையே வெளியிட்டதாகவும் ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

ரஷுப் ஹக்கீம் பொய்களைச் சோடித்து நாட்டையும், சர்வதேசத்தையும் தீப்பற்றி எரியச் செய்வதற்காக ஆவன செய்ய வர். நாடெங்கிலும் ஹர்த்தல் ஏற்படுத்தி இனவாத தீ மூட்ட முனைகிறார். இவர்களை விடவும் துரோகிகள் உண்டா? ஹக்கீம் இதன் மூலம் சிங்கள பௌத்தர்கள் சிறுபான்மைச் சமூகத்தை வாழ விடுகிறார்கள் இல்லை என்பதை சர்வதேச ஊடகங்களுக்கும், மேற்கத்தேய நாடுகளுக்கும் காட்ட முனைகிறார் என அவர் தெளிவுறுத்தியுள்ளார்.

## தங்குகி வலைகள் வலைப்பாட்டில் மீட்பு

திருப்பது தெளிவாகியுள்ளது எனவும் முஸ்லாமில் குறிப்பிட்டுள்ளார்.

## தங்குகி வலைகள் வலைப்பாட்டில் மீட்பு



கிளிநொச்சி, வலைப்பாடு கடற்கரையில் உரிமை கோரப்பட்டது காணப்பட்ட தங்குகி வலைகளைத் தாம் மீட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவற்றின் பெறுமதி சுமார் 10 இலட்சம் ரூபா என்றும் அவர்கள் தெரிவித்தனர். தடைசெய்யப்பட்ட தங்குகி வலைகளைப் பயன்படுத்தி, வலைப்பாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர் என்று கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அங்கு சென்றவேளை, இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் வலைகள் காணப்பட்டன என்றும், அவற்றைத் தாம் மீட்டனர் என்றும் தெரிவித்தனர். இந்த வலைத் தொகுதியை நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

## பௌத்த தேரர்கள் குறித்து தவறான பிரசாரம் முன்னெடுப்பு அமைச்சர் வீரவன்ச கவலை



பௌத்த தேரர்கள் தொடர்பில் தவறான பிரசாரங்கள் பரப்பப்படுவதனால் சர்வதேச சமூகமகாவிகளைக் கண்டாலே காறித்துப்பும் நிலை ஏற்படலாம் என்று அமைச்சர் விமல் வீரவன்ச கவலை தெரிவித்துள்ளார்.

தனது அமைச்சின் கீழ் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகளை வழங்கும் திட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் வீரவன்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகம் இன்று இலங்கையை இனவாத நாடாகவும், இங்குள்ளவர்களை காட்டுமிராண்டிகளாகவும் சித்தரிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

சிங்கள பௌத்தர் என்பது

ஒழுக்க சீலமற்ற காட்டு வாழ்க்கையை கொண்ட சாதியெனவும் சிறுபான்மை இன மக்களை தமது இரும்புச் சப்பாத்தின் காலடியில் போட்டு, மிதித்து அழித்தொழிக்கும் மிருக வெறிகொண்ட சமூகமென உலகுக்குக் காட்டுவதே ஆகும்.

காவியுடையணிந்த பௌத்த தேரர்கள் ஒழுக்கமற்ற, புத்தியற்ற பொறுமை இல்லாத ஒரு கூட்டமாகும். சின்ன சம்பவங்களுக்குக் கூட கத்தி, வாள், பொல்லுகளைத் தூக்கும் ஒரு கூட்டமாகும் எனவும் காட்ட முயற்சிக்கின்றது.

தற்போதைய சமூக வலைத் தளங்களில் எல்லாம் பௌத்த தேரர்கள் கையில் தடியுடன் நிற்கும் புகைப்படங்களே பதிவேற்றப்படுகின்றன.

இந்நிலை தொடர்ந்தால் பௌத்த பிக்கு ஒருவர் காவியுடை அணிந்து வெளிநாடுகளுக்கு செல்லமுடியாமல் போய்விடும். காவியுடை சர்வதேச மட்டத்தில் மதிப்பிழந்து, கண்டவுடன் காறித்துப்பும் நிலைக்குத் தள்ளப்படும் என்றும் அமைச்சர் வீரவன்ச கவலை தெரிவித்துள்ளார்.

## ஆமை கடத்திய இருவருக்கு பிணை

(கிளிநொச்சி)

கிளிநொச்சி, நாச்சிக்குடா பகுதியிலிருந்து வாகனத்தில் ஆமை யொன்றை கடத்தியதாகக் கூறப்படும் இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர்ப் பிணையில் செல்வதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வாகப்தீன் நேற்று முன்தினம் அனுமதியளித்தார்.

அத்துடன், குறித்த ஆமையை கடலில் விடுமாறும் கிளிநொச்சி கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

மேற்படி ஆமையை நேற்று முன்தினம் காலை கடத்திச் சென்றுகொண்டிருந்ததாகக் கூறப்படும் இவர்கள் இருவரையும் வீதிக் கடமையில் ஈடுபட்ட ஜெயபுரம் பொலிஸார் கைதுசெய்ததுடன், ஆமையையும் கைப்பற்றினர். மேலும், குறித்த ஆமை கிளாலிக் கடலில் விடப்பட்டது.

## மரண அறிவித்தல்

### சோதிலிங்கம் சீதாம்சன் (சீதா)



இல.344, கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் சீதாம்சன் அவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22.06.2014) அன்று காலமானார்.

காலம்சென்றவர்களான திரு.திருமதி முருகேசு (பத்தர்), திரு.திருமதி சுப்பையா ஆகியோரின் அன்புப் பேரனும், சோதிலிங்கம், சாராதாம்பாளம் தம்பதிகளின் அன்பு மகனும், காந்திக்கா, ஜனார்த்தனன், காலஞ்சென்ற நிறைஞ்சன், மற்றும் சர்மிலன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஜெகநாதனின் அன்பு மைத்துணரும், ஜெகசிகன், மோபிகாவின் அன்பு மாமனாரும்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (23.06.2014) திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பிற்பகல் 4 மணிக்கு கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

இல.344 கஸ்தூரியார் வீதி, தகவல்: யாழ்ப்பாணம். மைத்துனர்

ச.ஜெகநாதன் (ஜெயா)